



திருச்சிற்றம்பலம்.


வடமேஷ்டியில் காளிதாசர் இயல்நிய

## சாகுந்தல நாடகம்.

---

இது

சென்னைக் கிறிஸ்டியன் காலேஜில்  
தமிழ்ப்புலமை நடாத்தும்  
பண்டிதர். நாகை. வேதாசலம் பிள்ளையால்  
செந்தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுச்,



சென்னை

மியோரியல் அச்சியங்கிராஸலையில்  
பதிப்பிக்கப்பட்டது.

---

1907.

Copy right registered.



**SHAMANOPASAMI**  
**T. SWAMINATHAIYAR**  
**MANMUYUR, MADRAS**

## முசுவரை.

---

வடமொழியிற் புலவர் திலகராம் விளங்கிய காளிதாசரால் இயற்றப்பட்ட சாதுக்கல் நாடகம் சொற்சுவை பொருட்சுவை நிரம் பிப் பயில்வார்க்கு அறிவு துலக்கி இன்பம் விளாவிக்குங் கழிபெருஞ் சிறப்புவடத்தாய் நிற்றவின், அவ்வரிய பெரிய நாடகக் காப்பியத் தின் அருமை பெருமையைத் தமிழ் மக்களும் நன்குணர்ந்து மகிழும் பொருட்டு அதனைத் தெளிவான செந்தமிழ் உரை நடையில் மொழி பெயர்த்திட்டேம். இவ்வரைக் காப்பியத்தின் இடையிடையே இன் நியமையா விடங்களிற் செய்யுட்கள் சிலவும் இயற்றியிருக்கின்றேம்.

இம் மொழிபெயர்ப்பு வடமொழியிலுள்ள முதல் நூலைச் சிறி தும் பிறழாமத் பின்பற்றிச் செல்வதாகும்.

இனி இங்நாடகக் காப்பிய அமைதிகளும் பிறவும் தமிழில் அகப்பொருட் இறைகளோடு ஒப்புமை பெற்று நடக்கும் பான்மை யும், இதன்கண் உள்ள பிற நுணுக்கங்களும் யாம் தனியாக வெளி யிடும் சாதுநீல நாடக ஆராய்ச்சி என்னும் நூலில் விஸித்துவிளக்குவேமாகவின், அவை ஒரு சிறிதும் ஈண்டெழுதாது விடுத்தே மென்க.

காளிதாசர் வரலாறு.

இனியிதனுக்கியோர் காளிதாசர் வரலாறு சமித்திர வுண்மை வழுவாது வழங்கக் காண்கின்றிலேம். இவர் பிறந்த காடு இது வென்பதும், இவரைப் பெற்று ரிவரென்பதும், இவர் கலை பயிற்றப் பட்டு வளர்த்தவாறும் பிறவும் ஒரு சிறிதாயினும் உண்மையாகப் புலப்பட்டவில்லை. இவரைப்பற்றி இப்போது வழங்குவனவெல்லாம் அவரவர் தமக்குத் தோன்றியவாறு கட்டி வழங்கும் வெறும் பொய்க் கதைகளோ யன்றிப் பிறவல்ல. சமஸ்கிருதமொழி உலக வழக்கி வில்லாமல் நூல் வழக்கில் மாத்திரம் பயின்று வந்த காளினத்தானே அவக்கீர்த்தமக்குத் தோன்றியவாறெல்லாம் பொய்யும் புள்ளும் புனை

நதுக்ட்டி அதன்கட் பொய்ந்துள்கள் பல ஏழு இடம் பெற்றுர். போக்டுக்டிரம் என்பது வெறும் பொய்க்கதையே யல்லது அது சரித்திரவுண்ணம் பொதித்த நூலாகமாட்டாது. ஆகவே, அதனு னும் பிற பொய்க்கதைகளானும் காவிதாசர்சரித்திரம் இதுவென்று துணிதல் ஒருவாற்றுனும்வலாதென்க.

ஆயினும், இவர் வடளாட்டி விருந்த தமிழ் மக்களில் இடையர் குலத்திற் பிறந்தவ ரென்பதும், இவர் இனம் பருவத்திலே கலையறிவு முற்றப் பெறுதற்குப் பொருட்டிரான் இல்லாது வறுபையால் வருந்தி வந்தன ரென்பதுங், அங்கனம் வறுபையால் வருந்தினும் கல்வி பயிறவில் இடையறை விழைவுகொண் டிருந்தமையினுலே இவர் தமக்கு ஸ்தோ ஒரு தெய்வீகமாய்க் கலையறிவு வாய்ப்பதாயிற் ரென்பதும், இவர் குலத்தாற் றமிழ்ரீ யாயினும் தமது காலத்தில் தாமிருந்த காட்டில் மிக்கு வழங்கிய வடமொழியைப் பயின்று அதிற் புலவராய் வயங்கின ரென்பதும், இவர் தமிழடத்து மிக்க அன்பு முண்டொழுகிய ஒரு காதற்பறத்தையைத் தமக்கு உரியளாகக் கொண்டு வாழ்ந்தன ரென்பதும் போன்ற சில குறிப்புக்களே இவரைப்பற்றி அறியக் கிடந்தனவாம்.

### காவிதாசரது சமயம்.

இனி இவர் சாகுந்தல நாடகக் காப்பிய முதலினும் இறுதியினும் சிவபெருமானையும், அவர் சிறப்படையாளங்களையும் விதங் தெடுத்துக் கூறி வணங்கிக் கடவுள்வாழ்த் துரைத்தமையானும், துமரசம்பவ காவியத்திற் சிவபெருமானே முழுமுதற் கடவுளை பெற்றை நாட்டினமையானும் இவரது சமயம் கைவழே யாதல் தெற்றெனத் துணியப்படும்.

### காவிதாச யீஸ்றிய வேறு நூல்கள்.

இனி, இவர் இச்சாகுந்தலமேயன்றி விக்கிரமோர்வீயம், மகாராஞ்சிகினி மீந்திராம் எனும் வேறிரண்டு நாடகக் காப்பியங்களும், துமரசம்பவம், இரதவமிசம் எனும் இரண்டுபெருங்காப்பியங்களும் மேக்கர்தோம் எனும் ஒரு சிற நூலும் இயற்றினர்.

**MAMOHADRI, A. -**  
**MR. SWAMINATHAIYAH LIBRARY,**  
**UVANMIYUR. MADRAS-4,**  
**காலிதாசரது பாலம்.**

இனி இவர் விளங்கிய கால மிதவென்பது சிறிது காட்டுவாம். சாலிவாகன சகம் இருந்து, அல்லது கிறிஸ்து பிறந்த இனாகி - அக்லில், செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் காளிதாசர், பாரவி என்பாரோடு ஒருங்கு சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கின்றார். இனி, இப்பாரவி என்னும் புலவர் இயற்றிய கிராதாசீகாலீயம் என்னும் நூலிற் பதினைஞ்சு காண்டங்களுக்கு உரை எழுதிய அவிநிதி என்பார் கிறிஸ்து பிறந்த காலம் - ஆம் ஆண்டில் இருந்தாரென நூயவரிமாறு காந்திக பாஷா பூஷண்டில் தெற்றென விளங்கப்பட்டிருக்கின்றது. இதற்கு காளிதாசரும் பாரவியும் கி - பி கான்கு அல்லது ஜங்காம் நூற்றுண்டி விருந்தாரென்பதைப்படிகின்றது.\*

இன்னும் விக்கிரமாதித்த வேந்தன் அவைக் களத்திலே தன் வக்தாரி, சுதிபணகன், அமரசிங்கன், சாங்கு, வேதாளபட்டன், கடகர்ப்பரன், காளிதாசன், வராகமிகிரன், வரருசி என்னும் கவமனீகள் விளங்கின ரெண்பது பிரசித்தமாக அறியப்பட்ட வோர் உண்மையாகவின், அவ்விக்கிரம வேந்தன் காலம் துணியப்படவே அவனவைக்களத்திருந்த புலவர் காலமுங் துணியப்பட்ட வாரூருகும்.

கி - பி ஏழாம் நூற்றுண்டில் இந்தியாவுக்கு வந்த ஒன்றுக்கூடிய என்னுஞ் சினவித்தியார்த்தி, சிலாதித்தியன் என்னும் அரசன் கி-பி இறா இல் செங்கோலோசினு னெனவும், விக்கிரமாதித்தன் அவவரசனை யடுத்து அவற்கு முன் அரசு செலுத்தினு னெனவுங்கூறினார். †

கி - பி பன்னிரண்டாம் நூற்றுண்டிலிருந்த ககலன் என்னுஞ் சரித்திரகாரரும் கி - பி, எஅ - இல் அரசாண்ட காளிவித்த வேந்தனுக்கு மூப்பது ஆண்டுக்குப் பின்னே விக்கிரமாதித்த னிருந்தன னெனவுரை கூறினார். இவ்விருவருறையாலும் விக்கிரம மன்னன் கி - பி ஜங்கல்லது ஆரும் நூற்றுண்டி விருந்தா னெண்பது பெறப்படும்.

\* Vide Max Muller's 'India what can it teach us ?'

† „ Dutt's Civilisation of Ancient India, vol. 2.

இன்னும் காளிதாசரை யடித்து அவர்க்குப் பிற்ரேண்டிய கூப்கூ என்னும் புலவர் தாழியற்றிய செய்ய வொன்றில் விக்கிரமாதித்தன் தமது காலத்தை யடித்துத் துஞ்சினு னென்னும் குறிப்புத் தோன்றக் கூறுதலானும், இரண்டாஞ் சங்கிரதுபதன் என்னும் மறு பெயர் முண்ட விக்கிரமாதித்த வேங்கன் வழங்குவித்த கல்வெட்டுக் களும் முத்திரைக் காசுகளும் கி - பி ஈப் முதல் ககந வரையில் உலாவப் பெற்றன வென்பது புலப்படுதலானும் \* இவ்வேங்கன் ஜங்காம் நூற்றுண்டின் ரூட்டக்கத்தி விருந்தா னென்பதே ஒருதலை யாகத் துணியற் பாலதாம். இக்குண மிவன் ஜங்காம் நூற்றுண்டின் ரூட்டக்கத்தி விருந்தா னென்பது பெறப்படவே, இவனைவக்கனத் திருந்த புலவர் பெருமானுன் காளிதாசரும் அவ்வைக்காம் நூற்றுண்டின் ரூட்டக்கத்தி விருந்தா ரெனவே தெற்றெனத் துணியப்படும்.

இன்னும் காளிதாசரோடு ஒருங்கிருந்த வராகமிக்கார் என்னும் வானசாஸ்திரியார் கி - பி ரூபன் - இற் பிறங்கு இங்கி - இல் இறந்தா ரென காட்டப்பட்ட டிருத்தவின், காளிதாசர் கி - பி ஜங்காம் நூற்றுண்டின் ரூட்டக்கத்தி விருந்தா ரென்பது ஜயநவின்றித் தேறப்பட்ட முடி பொருளாம் என்க.

சென்னை,  
15—4—1907. }      நாகபட்டினம். வேதாசலம் பிள்ளை.

\* Vide, A. A. Macdonell's Sanscrit Literature.

## அனாதார் புஷ்.

மோவா மல்லோ நகங்களை யாத முழுமுறியோ.  
ஆவா கருவி துருவாது பெற்ற அருமணியே.  
நாவாற் சுவையாப் புதுநூல் வோசெய்த நற்றவங்கள்  
தாவா தொருங்கு திரண்டுவங் தாலன்ன தையலரே.  
இத்தகையதோர் அரியபொருளை நுகருதற்கு உரியங்களின்  
யார்க்கு உள்தோ தெரியவில்லையே.

விதூஷிகள். அப்படியா, அப்படியாயின் நீர் உடனே  
விரைவாப் முயலக்கடவீர்! இங்குதி நெய்யைத் தலையில்  
தடவிக்கொள்ளும் ஒரு தவசிகையில் அவள் அகப்பட்டுக்  
கொள்ளும்படி விட்டு விடாதீர்.

துடியந்தன். அப்பெண்மணி தன் கருத்தின்படி நடக்கக்  
க்க கூடாதவளா யிருக்கின்றார்; அவள் தந்தையும் இப்போது இங்கில்லை.

விதூஷிகள். நல்லது, உம்மைக் கண்டபொழுது அம்மாதின் உள்ளக் குறிப்பு அவள் கண்களில் எப்படித்தோன் நிற்று?

துடியந்தன். துறவோர் குடிக்குரிய பெண்கள் இயற்கையிலேயே அச்சமுடையராய் இருக்கின்றனர். ஆயினும்,  
\* “யான் ரோக்குங் காலை நிலன் ரோக்கும் ஜோக்காக்கால்,  
தான் ரோக்கி மெல்ல நகும்:”

இன்னுஞ்சான் முறவுவிக்கும்போது பிறதோர் காரணம் பற்றி முறவுவித்தாள்போற் செய்வன்; இங்கனம் காதல் நாணத்தினால் தடைசெய்யப் படுதலின் அவள் அத்தீமறைக்கவும் வெளியிடவும் மாட்டாளாயினான்.

விதூஷிகள். உம்மைக் கண்ட வடனே அவள் உம்முடைய மடிமீது வந்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றோ?

\* திருக்குறள், காமத்துப்பால்.

**துடியந்தன்.** திரும்பவும் அவள் தன் தோழியாரோடு போம்பொழுது நாணத்தினால் மிகவும் தடைப்பட்டனாக தன் உள்ளாக குறிப்பை நன்கு வெளியிடுவித்தாள்; என்னை? அம் மெல்லியாள் சில அடி எடுத்துவைத்த பின் சடுதியிலே தன் காலில் தருப்பைப் புல்லின் முனை குத்திற்றென்று நின்று விட்டாள்; அங்கனம் நிற்கையில், முட்செடி மேலேபடா திருக்கவும் தன்மரவுரியாடையை அதனினின்றும் விடுவிப்பாள் போல என்னைத்திரும்பி நோக்கினால்.

**விதூஷிகன்.** அப்படியாயின் வழிப்பயணம் போவதற்கு நீர் ஏழட்டை கட்டிக்கொண்டு ஆயத்தமாயிரும். தபோவனத்தைப் போகதுக்கதற் கேற்ற பூஞ்சோலை யாக்கி விட்டார்.

**துடியந்தன்.** ஈண்பனே, நான் இங்கிருப்பதுதவகிகள் சிலர் அறிவர்; ஒரு காரணத்தை முன்னிட்டு நாம் திரும்பவும் துறவாகிரயத்திற் செல்ல ஒர் உபாயங்களை சொல்ல.

**விதூஷிகன்.** வேறென்ன காரணம் வேண்டும்? நீர்தாம் அரசனுயிற்றே.

**துடியந்தன்.** அதனால் என்னை?

**விதூஷிகன்.** காட்டுத் தானியத்தில் ஆறிலொருபாகங்குறவிகள் செலுத்தவேண்டுமெனப் போய்ச் சொல்லுமே.

**துடியந்தன்.** ஆ மடவோய்! நவமணிக்குவியல்களைக் காட்டினும் மிகச் சிறந்ததோர் கூறு அவர்களைக்காப்பதனால் நமக்கு வருகின்றதே. பலவகைப்பட்ட சாதியாரிடத்தினின்றும் பெறப்படுகின்ற அரசிறைப்பொருள் அழிந்து போவதும், துறவோர் தாமியற்றுங் தவப்பயில் ஆறி லொரு கூறும்கூடும் பொருள் என்றும் அழியாமையும் ஆராய்ந்துபார்.

“(கிரைக்குப் பின்னே.)

நன்று! நன்று! நங்கருத்து நிறைவேறியது.

சாகுந்தலம்.

ஈடு

தஷியீதன். (உற்றுக்கேட்டு) அமைந்த இங்குரல் ஒனி வினால் வருகின்றவர் துறிகள் என்று புலப்படுகின்றது.

(வாயில் காப்போன் புதுதுகின்றன்.)

வாயில்காப்போன். அரசனுக்கு வெற்றி சிறக்க! வாயில் துறவோர் குமாரர் இருவர் வந்திருக்கின்றார்கள்.

தஷியீதன். அற்றேல், அவர்களைத் தாமதமின்றிக் கொண்டு வருக.

வாயில்காப்போன். இதோ செய்கிறேன். (வெளியே போய்த்திரும்ப அவ்விநுவந்தனும் புதுதுகின்றன்) சுவாமிகாள்! இவ்வழியே வாருங்கள், இவ்வழியே வாருங்கள்.

(இநுவநும் அரசனைப் பார்க்கின்றனர்.)

ஒருவர். ஒ சது என்ன வியப்பு! இவர் மேணி சடர் ஒனியால் துலங்குகின்றது; ஆயினும், இவரிடத்தில் நமக்கு அச்சர் தோண்றவில்லை. இவர் பெரும்பாலும் ஓர் முனி வரை ஒத்திருப்பதனால் ஈது இவர்க்கு இயற்கையே யாகும். தம்மிடத்து விருந்து வருவோரை உபசரிக்கும்பொருட்டுத் துறவிகள் எல்லாரும் அனுகி இன்புறுதற் கேதுவாயுள்ள ஆசிரம வாழ்க்கை யுடையரா விருத்தல்போலு, எல்லாரும் நிலைக்களானுயடைந்து காவல் எய்துதற்குக் காரணமான இல்வாழ்க்கையினை இவரும் அனுசரித்திருக்கின்றார். துற விகள் தவ ஒழுக்கத்தைப் பாதுகாத்தலால் பெரும் புண்ணியத்தை சட்டிக்கொள்ளுதல் போலவே இவரும் உலகபாலா னம் பண்ணுதலால் பெரும் புண்ணியத்தைத் தொகுத்துக் கொள்ளுகின்றார். எப்படியானால் துறவோர்க்கு உரிய ‘ரூபி’ என்னும் சிறப்புப்பெயர் எல்லாவிடங்களினும் எல்லாரானும் புகழ்ந்து பாடப்படுகின்றதோ, அப்படியே இவரும் அவா அஹத்தமையாற் பெற்ற ‘ராஜரூபி’ என்று சிறப்புப் பெயரும் விண்ணுலகத்தில் ஏடுத்தடுத்து உபயசாரனர்களாற் பாடப்பெறகின்றது.

இரண்டாமவர். ஏ கெளதமா! இந்திரன் சேகரணை நுவியங்கன் வன்பார் இவர்தாமோ?

முதலவர். ஒம்.

இரண்டாமவர். ஆ உன்மையே! தாம் ஒருவரேயாயி ஆம் இவர் கணையமரம்போற் பருத்து நீண்ட தம் தோள் களால் நாற்புறமுங் கரியகடலை எல்லையாக உடைய நில முழுவதையும் ஆஸ்டு வருதல் ஒரு வியப்பு அன்று. அரக் கரோடு பகைகொண்டிருக்கும் தேவர் கூட்டங்களைல்லாம் இவரது நான் ஏறிட்ட வில்லையும் இந்திரனது வச்சிரப் பிரதடையையும் நம்பியன்றே வெற்றியடைவோ மென்றுள்ள யிரியிருக்கிறார்கள்!

இநுவாழ் (அநுகேவந்து) ஒ அரசரே! நுமக்கு வெற்றி உண்டாகுக.

துடியந்தன். (தன் இநுக்கையினின்றும் எழுந்து) நுங்கட்டு வந்தனம் புரிகின்றேன்.

இநுவநுழ். உமச்கு மங்களாம் உண்டாகுக! (பழங்களைக் கையுறையாகக் கோடுகிக்கின்றனர்.)

துடியந்தன். (அவற்றை வணக்காய் ஏற்று) தங்கள் கட்டளைக்கு எதிர் பார்த்திருக்கின்றேன்.

இநுவநுழ். ஆசிரமத்திலுள்ள முனிவர் நீர் இங்கிருப் பதை அறிவர்; ஆகையால் நூம்மை இங்ஙனம் வேண்டுகின்றார்கள்—

துடியந்தன். அவர்கள் கட்டளை யாது?

இநுவநுழ். மாமுனிவரான கண்ணுவர் இங்கு இல்லா மூயினுலே இராக்கதர்கள் நாங்கள் செய்யும் வேள்விகள் நடைபெற வொட்டாமல் இடையூறு செய்கிறார்கள். ஆகையால் நீர் தமை புரிந்து நூது தேர்ப்பாகஞேடும் இவ்வாசிரமத்தில் வந்து சில இரவு தங்கியிருந்து பாதுகாத்து வேண்டும்.

துடியந்தன். கட்டளையிட்ட வண்ணமேஇருக்கிறேன்.

விதூஷகன். (மறைவாய் அரசனிடத்தில்) இப்போது இவ்வேண்டுகோள் நுமக்கு அனுகலமா யிருக்கின்றது.

துடியந்தன். இரைவதகா ! நான் சொன்னேனென்று தேர்ப்பாகனிடம் சொல்லி வில்லுங்கணையும் எடுத்துக்கொண்டு தேரைச் செலுத்தி வரச்செய்.

வாயில்காப்போன். மகாராசா உத்தரவுப்படி.யே (போகிறன்.)

இருவரும். (மகிழ்ச்சியோடு) நுழையும்போன்றைப் போல் நுமது கடமையைச் செய்வது நுமக்கு நிரம்பவுதகுதியே; இடர் உற்றவர்களுக்கு அதனை நிக்கி உதவி செய்தலிலேயே புருவமிசத்திற் பிறந்தோர் தம்மைத் தீக்கை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

துடியந்தன். நிங்கள் முன்னே போகலாம். நானும் இதோ உங்கள் பின்னே வருகின்றேன்.

இருவரும். நுமக்கு வெற்றி சிறக்க ! (போய்விடுகின்றார்கள்.)

துடியந்தன். மாதவிய ! உனக்குச் சிகுந்தலையைப் பார்க்க விருப்பமுண்டா?

விதூஷகன். முன்னே கேட்ட போது பார்க்கவேண்டுமென்றும் அவா கரைகடந்து ஒழுகியது; இப்போது இராக்கதர்களைப் பற்றிக் கேட்டுடன் அஃது ஒரு துளிகூட இல்லாமற் போயிற்கு.

துடியந்தன். ஏடா ! ஒன்றுக்கும் அஞ்சாதே; நீ என் அருகிலேயே இருப்பாயன்றே?

விதூஷகன். அப்படியானால் இங்கே இராக்கதர்களுக்குத் தப்பிப்பிழைத்தேனே?

### முன்றும் வகுப்பு

களம். இனமரக்காவின்கண் உள்ள ஒரு துறவாகரம்.

கண்ணுவழைவி வேள்வி செய்யும் கீடன் ஒருவன் வந்தின்றன்.)

கீடன். (துசைப்புல் அறுத்துக்கோண்டு) ஆ துவியங்தமண்ணன் எவ்வளவு வல்லவனு யிருக்கின்றன்! மாட்சிமைதங்கிய அம்மன்னன் இவ்வாசிரமத்திற் புகுந்தவுடனே, நம் முடைய வேள்விச் சடங்குகளின் இடையூறுகளைல்லாம் ஒழிந்தன. வில் தன் உங்கார ஒசையால் வெருட்டுதல் போல, நாணைத்தெறிக்கும் ஒசை மாத்திரத்தினுலேயே தூரத்தில் வரும் தடைகளை எல்லாம் ஒட்டி விடுகிறுனென்றால், கண்ணயத் தொடுத்தானுயின் எப்படியாகு மென்று சொல்வேண்டுவதேன்! நல்லது, இக்குசைப்புல்லை எடுத்துக் கொண்டுபோய்ப் பனி பீடத்திற் பரப்பும் பொருட்டு வேட்கு மாசிரியிடம் (இருத்துவிக்குகளிடம்) கொடுக்கிறேன். (குறிப்போய் நிமிஸ்து பாரித்து) பிரியம்வதே! கிள்ளப்படாததன்டோடு இத்தாமரை இலைகளையும் உசிரத்தோடு சாந்தினையும் யாருக்காகக் கொண்டு போகின்றும்? (உற்றுக்கேடு) யாது சொல்லுகிறும்? வெபிலிற் சென்றதால் உண்டான வெப்பம் பொறுக்கமாட்டாமல் சுகுந்தலை மிக வருந்துகின்றன ளென்றும், அதனால் அவள் உடம்பை குளிரச் செய்வதற்காக இவற்றை எடுத்துப்போகின்றேன் என்றும் சொல்லுகிறோ? அப்படியானாற் பத்திரமாய்ப்பார்; அவள் கண்ணுவமா முனிவர்க்குப் பிராண்னும் இருக்கின்றார். நானும் வேள்விச்சாலையின் பரிசுத்த தீர்த்தத்தை அது தணியும்படி கொத்தி அம்மையார் கையிற் கொந்து அனுப்புகின்றேன். (போகிறேன்.)

தனிப்பார முடிந்தது.

---

(காமநோயால்வருந்துவோன்னிலையில் துடியந்தன் வருகின்றன்.)

துடியந்தன். (நேட்டீயிர்ப் பேற்று) தவத்தின்பெருமை இன்னதென்றும் நான் அறிவேன்; அப்பெண் தன் விருப்பப்படி கடக்கக் கூடாதவளென்றும் நான் அறிவேன். அங்கனமாகவும், என் நினைவை அவளிடமிருந்தும் என்னுல்திருப்ப முடியவில்லையே! (காமவருத்தந் தாங்காமல்)

களிவளர் தெய்விக காம தேவனே!

எளியன்மேற் சிறிதுநீ இரக்கல் இல்லையால்;

ஒளிவளர் மலர்க்கணை உறப்பொருந்துநீ

அளியிலை கொடியைன் றுய தென்கொலோ!

(நீண்த்துப்பார்த்து) ஆ! நன்றாய் அறிந்தேன்.

விரிகட லடியிற் புதைந்தவெங் தழல்போல் வெகுண்டசிவன் எரிவிழிகான்ற கொழுந்தீ நினது அகத்து எரிகின்றதால்; பொரிபடவெந்து சாம்பர் ஆயினை யெனிற் பொருதிடர் புரிவாய்! எமை வெதுப்பல் எவ்வாறு உனக்குப் பொருந்தியதே?

பூங்கணை வாய்ந்த புத்தேள்! நீடியும் புதுமதியும் சங்குள மக்கட்கு இன்பாந் தருவீர் என்னென்னி ஏங்கிய காதலர் எல்லாம் ஏமாந்தனரானார்; தாங்காக் காதல் என்போன் மாந்தர் தளர்வாரே.

மலரைக் கணையாய் உடையாய் எனாந் வருகுதலும் அலர்தண் கதிரோன் அவனென்ற அறையும் அவ்வறையும் இலவாம் பொய்யே எம்போல் வார்க்குஅவ் வெழின்மதியம் உலர்வெங் தீயே பொழியும் உறுதண் கிரணத்தால்.

இப்போ மலர்வெங் கணையை இடிபோல் நிறைக்கின்றாய் ஆவா மருட்டும் அலர்கண் மடவாள் பொருட்டாக ஒவாது எளைந் புடைக்கின் றமையால் உயர்மீனாப் பூவார் சொடியாய்! என்னுற் புசழப் படுவாயே.

(மனத்தளர்ச்சியோடு கூறி நடந்து போகிறன்) இன்றைக் குரிய வேள்விச் சடங்குகள் நிறைவேறினமையால் வேட்கும் ஆசிரியர் போகும்படி எனக்கு விடையளித்திருக்கின்றனர்; பேர் உழைப்பினால் இளைப்படைந்திருக்கின்ற யான் எங்கேசன்று ஆறுதல் அடைவேன்? (நேட்யீர்ப்பேற்று) என் காதலியைக் காண்பதைவிட எனக்கு வேறு என்ன ஆறுதல் இருக்கின்றது? நல்லது, அவன் இருக்கு மிடத்தைநாடிப்போவேன். (கதீராவனைப் பார்த்து) வெம்மை மிகுந்த இந் நண்பகற் காலத்தைச் சுகுந்தலை தன் தோழிமாரோடு, பச்சிளங்கொடிப் பந்தரால் மூடப்பெற்ற மாலினியாற்றங் கரையிலேதான் கழிப்பன். இப்போது நான் அங்கே செல்வேன். (சுற்றிப்போகிறன் - தேன்றைக்காற்றின் பரிசுத்தாற் பிறந்த ஒன்பத்தைத் தேவிவிக்கின்றன்.) ஆ! புதுத் தென்றல் எப்போதும் உலாவப் பெறுகின்ற இவ்விடம் எவ்வளவு இனியதா யிருக்கின்றது!

முகைஅவிழ்க்குஞ் தாமரையின் முதிர்மணத்தின் அலோந்து  
மிகைபடுநீர் மாவினியின் விரிதிரைருண் உளிவீசுங்  
தகையினிய இளங்தென்றல் தனிக்காம எரிவெதுப்புங்  
தொகையுடம்பிற் றழுவதற்குத் தொலையாத வளமுடைத்  
[தே.

(சுற்றிப்போயிப் பார்க்கிறன்) பிரப்பங் கொடியால் வளைக்கப்பட்ட இப்பச்சினாங் கொடிப்பங்கதரிலேதான் சுகுந்தலை பெரும்பாலும் இருக்கவேண்டும்; ஏனெனில், இதன்வாயில் முற்றத்தே பரப்பப்பட்டிருக்கும் வென் மணலில் அவன் தொடைகளின் கனத்தால் பின்புறம் ஆழந்தும் முன்புறம் உயர்ந்தும் இப்போது தான் பதிந்திருக்கின்ற அடிச் சுவங்கள் வரிசையாகக் காணப்படுகின்றன. நல்லது இக்களைகளின் பின்னே யிருந்து பார்க்கின்றேன். (சுற்றிப்போய் அவ்வாறே பார்த்து - களிப்போடு)

விழிகளாற் பெறுவும் அழிவில் பேரின்பம்  
ஆஅ! பெரி தெய்தினென் மாதோ தூஷய  
வெள்ளொளிக் கல்லின் ஒண்மலர் பரப்பித்  
தோழியர் மருங்கிற் சாஅயன்  
இன்னுயிர்ச் செல்வியைக் கண்ணுறலானே.

நல்ல திருக்கட்டும். அவர்கள் யாதுஉங் தடையின்றிப் பேச  
வனவற்றைக் கேட்கின்றேன்.(பாந்துக்கோண்டே நிச்சிறுஃ.)

(முன் சோன்னவாறே சுதந்தலையும் அவன் தோழிமாநும்  
இருந்து மோண்டே பேசுகின்றனர்.)

தோழிகள் (விசிறிக்கோண்டே) அன்புள்ள சகுந்தலா! இந்  
தத்தாமரை இலைகளிலிருந்து வரும் காற்று உனக்குச் சுக  
மாக இருக்கின்றதா?

சுதந்தலே. என் தோழிமார் எனக்கு ஏன்விசிறுகின்ற  
னர்?

(தோழிமார் மனத்துயாத்தோடு ஒருவரை யோருவர்  
பார்க்கின்றனர்.)

துடியந்தன். உன்மையாகவே இந்கங்கை தேகசை  
மின்றி இருப்பதாகவே தெரிகின்றது. (ஹீத்துப்பாதீத்து)  
இது கதிரவன் வெப்பத்தால் உண்டாயதோ அல்லது என்  
உள்ளத்திலுள்ளதுபோற் காமவெப்பத்தால் வந்ததோ?  
(ஆசையோடு உற்றுநோக்கி) ஆ! சந்தேகம் ஒழிந்தது.

நறுமண உசீரம் நகிலமேல் அணிந்துந்  
தாமரை நாளங் காமரு கையிற்  
பவளக் கடகமீனாத் துவள வளைத்தும்  
என், ஆருயிர்க் காதலி ஓர்யர் வறினும்  
எழில்மிகு செல்வியள் மாதோ கழிபெருங்  
காகல் பயந்த ஏதமுறு நோடுஞ்

சுடுகதிர்க் கனவி அடும்பெரு வருத்தமும்  
ஒன்றென மொழிவ ராயினும் என்றாற்  
பொழிகதிர் வருத்த மிதுபோல்  
மழவிள மகளிர்க்கு அழகுபயங் தின்றே.

பிரியம்வதை. (அப்புமாய்) ஏடி அனசூயே ! சகுந்தலை  
அந்த ராஜருவியைக்கண்ட நாள்முதல் மனக்கவலை கொண்  
டதுபோல இருக்கிறோன். இவனுக்கு உண்டான இந்தவருத்  
தம் அவர் பொருட்டு வந்ததாக இருக்கலாமோ ?

அனசூயை. சகீ ! என் மனத்திலும் அப்படித்தான்  
சங்கேதகம் உண்டாகிறது. நல்லது, நான் அவளைக் கேட்கி  
றேன். (உரக்க) தோழி ! நான் உன்னை ஒன்று கேட்க  
விரும்புகிறேன். நீபுகேற துன்பமோ பெரிதாயிருக்கிறதே.

சுதந்தலை. (மலரிப்பாயலினிற்குச் சீறிதேதலையைத்தூக்கி)  
தோழி ! நீயாது சொல்ல விரும்புகின்றூய் ?

அனசூயை. அன்பிற்குரிய சகுந்தலா ! காதலைப் பற்  
றிய தொன்றும் நமக்கு அனுபவமாய்த் தெரியாது; ஆனால்  
இதிகாசங்களிலே காதல் வசப்பட்டவர்கள் அடையுந் துன்  
பத்தைப்பற்றி நாம் அறிந்ததெல்லாம் இப்போது உன்  
நிலைமையோடு ஒத்திருக்கின்றது. எனக்குச்சொல். இந்தத்  
துன்பம் வருதற்குக் காரணம் யாது ? ஏனென்றால், நோய்  
வந்ததற்கு உண்மையான காரணம் தெரியாமல், அதற்கு  
மருந்து கொடுக்க முடியாதே.

துஷியநிதன் : நான் கருதிய வண்ணமே அனசூயையுங்  
கருதுகின்றனள்.

சுதந்தலை (தனக்குள்) எனக்குள் காதலோ மிகவும்  
வலிவடையதா மிருக்கின்றது; அதைப்பற்றி என் தோடு  
மாருக்கும் நான் உடனே சொல்லக்கூடவில்லையே.

பிரியம்வதை. தோழி! அவள் சொல்லுகிறது கல்லதுதானே: உன்னுடைய நோயை நீ என் அலட்சியுஞ்செய்கிறோ? நானுக்குங்கள் உன்னுடைய அவயவங்கள் மெலிந்து போகின்றன; உனதுஅழுகியங்கிறம்மாத்திரம் குறையவில்லை.

துஷியந்தன். பிரியம்வதை உண்மையே சொல்லுகின்றன.

வண்மலர்க் கன்னமும் வறண்டு வற்றின  
திண்ணிய கொங்கையுங் திறங் திரிந்தன  
நுண்ணிய நடுவுமேல் நுணுகிப் போயின  
வண்ணமும் வெளிறின தோனும் வாடின;

உருக்கிளர் இளங்தளிர் உலரத் தீய்த்திடு  
பொருக்கெனுங் தீவளி பொருந்த வாடிய  
மருக்கமழ் மல்லிகை போன்ற மாதர்பால்  
இரக்கழும் இன்பமும் ஒருங் கெழுந்தவே.

சதுந்தலை. நல்லது, வேறு யாருக்குத்தான் சொல்லப் போகின்றேன்! இப்போது உங்களுக்குப் பிரயாசை கொடுக்கிறவளாகின்றேன்.

இருவரும். நாங்கள் இப்படி உன்னை வலுகட்டாயம் பண்ணுவது நியாயந்தான். துன்பத்தை மற்றவர்களுக்குத் தெரிவித்தால் அதனால் ஆறுதல் உண்டாகிறதே.

துஷியந்தன். (மகிழ்ச்சியோடு) எதனைக் கேட்க வேண்டுமென விழைந்தேனே அதனையே கேட்டேன்.

வேளில் கழிந்த வட்டனே விரிகடல்நீர்  
வானம் பருகி வருகார்நாள் மன்னுயிருக்  
கானு மகிழ்வு தரல்போல் அடுங்காதல்  
ஏனை எனக்கும் இன்பம் பயந்ததுவால்.

சுதந்தலை. நல்லது, நான் சொல்லியது உங்களுக்குப் பொருத்தமா மிருந்தால் அவ்விராஜ ருஹியின் அருளுக்கு யான் பாத்திரமாகும்படி எது செய்ய வேண்டுமோ அத ஜீச் செய்யுங்கள்; இல்லையேல், எனக்கு என்னுங் தண்ணீரும் இறைத்து விடுங்கள்.

துடியந்தன். இச்சொற்கள் என் ஐயமெல்லாம் போக்கின.

பிரியம்வதை. (அப்புறமாம்) அன்குபே! இவள் காம கோய் அளவு கடந்து பெருகி விட்டதால் காலதாமதமாவதை இவள் பொறுக்கக்கூடாதவளா மிருக்கின்றனர். இவள் யார்மேல் தன் மனத்தைப் படிவைத் திருக்கின்றனரோ அவர் புருவமிசத்திற்கு ஒர் அணிகலம்போற் சிறந்து விளங்குகிறார்; ஆகையால், இவள்கொண்ட காதல் நம்மால்வற்றுக் கொள்ளப்படுவது நியாயமே.

அனதுயை. (அப்புறமாம்) ஏது! நீசொல்லுகிறபடியேயாகட்டும் (உரகிக) தோழி! அதிட்ட வசமாய் நீ தகுந்த இடத்தில் ஆசைவைத்தாய். ஒரு பேரியாறு கடவில் அல்லாமல் மேறு எங்கே போய்விழும்?

பிரியம்வதை. தனிர்த்த மல்லிகைக்கொடியைத் தேமாமரம் அன்றி வேறுமரம் அணையப் பெறுமா?

துடியந்தன். விசாகமீன் மூன்றாம் பிறையைப் பின்பற்றிச் சென்றால் அதுவும் ஒரு வியப்பாகுமா?

அனதுயை. நம்முடைய தோழியின் எண்ணத்தை விரைவாகவும் இரகசியமாகவும் நிறைவேற்றுத்தற்கு என்ன வழி செய்யலாம்?

பிரியம்வதை. ‘இரகசியங்’ தான் யோசிக்கவேண்டி, யது: விரைவாகச் செய்தல் எனிது.

அனதுயை. எப்படி? எப்படி?

பிரியம்வதை. அன்போடு கூடிய பார்வையினால்இவள் மேல் தனக்குள்ள காதலை வெளிப்படுத்தும் அவ்விராஜ ருஷி சிலாளாக உறக்கம் இன்றி மெலிந்திருப்பது உண் மையல்லவா.

துஷியந்தனி. உண்மையாகவே நான் அப்படி-த்தான் ஆய்விட்டேன்.

கைமேற் றலைவைத் திரவிற் கிடக்கக் கடைக்கணின்று பெய்நீர் அழற்ற நிறந்திரி வான் பெருமணிகள் மொய்பொற் கடகம்வில் நாண்டழும் புற்ற முனைநழுவிச் செய்யில் உரிஞ்சப் பலகால் எடுத்துச் செறிக்கின்றேனே.

பிரியம்வதை. (நினைந்துபார்த்து) ஏ! இவள் தன் காதலைத் தெரிவித்து ஒர் இவிகிதம் எழுதட்டும்; அதனை மலர்களின் இடையே மறைத்துக்கொண்டுபோய்த் தேவப் பிரசாதம் என்று அவர் கையிற் கொடுத்து விடுகிறேன்.

அனதுயை. இந்த நல்லயுத்தி எனக்குப் பொருத்தமா பிருக்கின்றது. ஆனால் சுதந்திலை யாது சொல்லுகிறோ?

சுதந்திலை. நீங்கள் சொல்வதை நான் சுந்தேகப் படுவதும் உண்டோ?

பிரியம்வதை. அப்படியானால் நல்லது, நீ உன் காதலைக் காட்டி அழகிய சொற்களால் ஒரு பாட்டு எழுதுவதற் குச்சு கிந்தனைசெய்.

சுதந்திலை. அப்படியே சீப்கிறேன்; ஆனால் அவர் என்மேற் பற்றின்றித் தவிர்த்து விடுவரோ என எண்ணி என் நெருசம் கலங்குகின்றது.

ஆஷ

சாகுந்தலம்.

துடியத்தன்.

உன்மேற்பற்றின்றிஉவர்ப்பான்ஸவனெனாஉன்னினையோ அன்னான்னின்கூட்டம்விழைமந்திங்குளான் அஞ்சம்ஹரணங் பொன்னாள்தனையப்போனைமறுப்பினும்போவதற்கம் [கே! மின்னாள்விரும்பப்படுவோன் அவளைவெறுத்தவின்றே.

தோழிமார். தன்னுடைய நலங்களைத் தானே இகழ் ந்துபேசுகிற ஓசுகி! உடம்பைக் குளிரச் செய்கிற வேணிற் கால முழுமதி நிலவை யார் தாம் தம் ஆடைமுன்றுள்ளையால் மறைப்பார்?

சுதந்தஸி. (புள்சிபிப்போடு) நல்லது இப்போது நான் செய்யுள் இயற்றத் தொடக்குகின்றேன் (இருந்துசித்திக்கிள்ளுள்.

துடியத்தன்.

நொடிசிமிழா விழியால்ளன் காதலியை நோக்குங்கால் வடிதின்ரெசாற் கவிதொடுக்கும் வண்மையில் அன்னாள்முகத் கொடிபோல் ஒருபுருவம் மேல்நெறிந்து குலவியிடப் [துக் பொடியுங் கதுப்பென்மேற் காதல் புலனுக்குமால்.

சுதந்தஸி. தோழிகாள்! ஒரு கவியைச் சிந்தித்து இயற்றிவிட்டேன்; ஆனால், எழுது கருவிகள் ஒன்றும் அரு கேளில்லையே.

பிரியம்வதை. கிளிப்பிள்ளையின் மார்புபோல் மெது வாயிருக்கின்ற இத்தாமரை இலையில் உன் கைகங்களால் அப்பாட்டைப் பொறித்து விடுகிறதுதானே.

சுதந்தஸி. (அப்படியே சேய்து) தோழிகாள்! போது இதன் பொருள் பொருத்தமா யிருக்கின்றதா? கேளுங்கள்!

இசுவநுர். அப்படியே சித்தமா யிருக்கிறோம்,

சதுந்தலீ. (படிக்கிறன்.)

இருக்கமிலா அரசே ! நான் என் செய்வேன் ! இருபுகல் எரிக்கின்று வென்றுடம்பை எழிற்காமன் நின்மேலே பெருக்கின்ற தென்றுசை பேதையேன் நின்நெஞ்சும் இருக்குமா ருணர்ந்திலேன் எனக்கதனை இயம்புதியோ.

துடியந்தன். (உடனே அவளிடம்போய்.)

மெல்லியலாய் ! நின்னையவன் மேன்மேலும் எரிக்கின்றுன், சொல்லவாறு வகையாக என்னையோ சுடுகின்றுன்; அல்லொழிந்த விடிநாளில் அழிமதியை வாட்டுதல்போல் எல்லவன் மற்றதன்மனை அல்லியை வாட்டவில்லையே.

தோழிமார். (அரசனைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு எழுந்து) தாமதமின்றி எம் இஷ்டப்படி வந்த அரசர்க்கு நல்வர வாகுக !

(சதுந்தலையும் தன் மலர்ப்பாயலினின்று ஏழவிரும்புகிறன்.)

துடியந்தன். வேண்டாம், வேண்டாம் வருத்தப்பட்டு எழுந்திராதே கங்காய் ! மிகுந்த வெப்பத்தால் வருந்து கின்ற நின் அவயவங்கள்பட்டு இம்மலர்ப்பாயல் திங்கு போயிருக்கின்றது; மேலும் அவற்றின் கீழ்ச் சிதறிக்கூட ந்து வதங்குகின்ற தாமரை இதழ்கள் அவற்றிற்கு மனம் தருகின்றன; இத்தன்மையாக இருக்கும் அவை என்னை உபசரித்தற் பொருட்டு மேலும் வருத்தப்படுவதாகாது.

அனந்தயை. எங்கள் தோழர் எங்கள்மீது தயை கூர்ந்து இந்தக் கற்றலத்தின் ஒருபுறம் இருப்பாராக,

(அரசன் அவ்வாறே இருக்கச் சதுந்தலை நாணத்தோடும் எழுந்து நிற்கின்றன்.)

பியம்வதை. உங்க ஸிருவர்க்கும் உள்ள நேச உரி மையான து தெற்றென விளங்குகின்றது; ஆயினும் என்

தோழிமேல் உள்ள பிரியமானது அதனையே திரும்பவும் பேசும்படி என்னைச் செய்கின்றது.

துடியந்தன். நன் மாதராய் ! அதனைப்பேசாமலிருக்கவேண்டாம்; தாம் பேசவேண்டுவதைப் பேசாவிட்டாற் பின் அது நினையும்போது வருத்தத்தை விளைக்கும்.

பிரியம்வதை. தன் செங்கோல் நிழலின்கீழ் வாழ் வோர்க்குத் துன்பம் நேர்ந்தால் அதனைத் துடைக்கவேண்டுவது அரசற்கு உரிய பெருங்கடமையாமே.

துடியந்தன். இதைவிட வேறென் இருக்கின்றது ?

பிரியம்வதை. அப்படியாயின், எங்கள் அன்மிற் சிறந்த தோழி உங்கள்மேற்கொண்ட தெய்வக் காதலினால் இங்கனம் வேறுபட்ட நிலையுடையளாயினால்; ஆகையால், அவள்மேல் தலையளி புரிந்து அவனுமிரைக் காப்பாற்றியருளும்.

துடியந்தன். நல்லாய் ! இவ்வேண்டுகோள் நம் இருவர்க்கும் பொதுவேயாகும்; ஆயினும், பலவகையாலும் நான் உங்கட்டிருக்க கடமைப்பட்ட இருக்கின்றேன்.

சுந்தலை, (பிரியம்வதையைப் பார்த்து) தமது அந்தப் புரத்திலுள்ள மகளிறைப் பிரிந்தமையால் வருந்தி இருக்கின்ற இவ் அரசரை வருத்தப்படுத்தவேண்டாம், விடு.

துடியந்தன்.

இருகணமூம் என்றளத்திற் பிரியாதாய்! உளைக்காண்பார் மருளமனம் பேதுஹக்கும் மதர்விழியாய் ! நினையன்றிப் பெரியபொருள் பிறிதறியா என்னெஞ்சைப் பிறிதறிக்கால் எரிவேடன் கலைகொல்ல இனைகின்றேன் பிழைப்பெனே !

அனதுணய. நன்பரே ! அரசர்க்குக் காதற் கிழுத்து மார் பஸ் இருப்பரெனக் கேள்வியுற் றிருக்கின்றோம். எங்

கன். பிரிய சகியைப்பற்றி அவள் உறவினர் துயரம் அடையாவிதமாய் நீர் நடந்துகொள்ளும்படி வேண்டுகின்றோம்.

துடியந்தன். ஈல்லாப்! மிகுதியாய்ச் சொல்லவேண் வெதேன்? எனக்குக் காதற்கிழுத்திமார்பலர் உள்ராயி அம், என் குலத்திற்கு நிலைபெறச் சிறந்தார் இருவரேயாவர்; இக்கடலை மேகலையாக உடைய நிலமகன் ஒருத்தி, உங்கள் தோழி ஒருத்தி,

இருவரும். நாங்கள் பாக்கியமுடைய மாயினேம்,

பிரியம்வதை(கண்ணுப்புறிசேயிது)வடியுனருயே! இதோ அந்த இளமான்கள்று தன்தாயைத்தேடி இங்கும் அங்கும் மருளவிழிக்கிறதுபார்! நாம்போய் அதனைத் தாயினிடம் சேர்ப்பிப்போம்வா!

(இருவரும்புறப்படுகிறார்கள்)

சுதந்தலை. ஏதுசகிகாள்! நான் துணையின்றி யிருக்கின் ரேனே; உங்களில்லருவர் என்கிட்டு இருங்கள்.

இருவரும். இந்தகில உலகத்திற்குத் துணையானகாவலர் தாம் உன்னருகில் இருக்கின்றாரே (போய்விட்டார்கள்)

சுதந்தலை. எப்படி, அவர்கள் உண்மையாகவே போய் விட்டார்களே!

துடியந்தன்.

கண்மணியனையாய்! நின்மனங்கவலேல்; நீ

வேண்டுவன புரிய ஈண்டுநான் உள்ளுல்;

பெருகயர்வொழிக்கும் மரையிலையாக்கிய நளிசிவிறிகொண்டு குளிர்வளிதருகோ;

குமரிவாழையின் அமைவுறுகுறக்கை, என் மழிமிசைச்சேர்த்திச் செந்தாமரைப்பரை

அடிகளிரண்டும் மெல்லனவருடுகோ;  
அழகியதோகாய் ! பழுதறுரையே !

சுதுந்தலை. நானே உபசரிக்கவேண்டியவர்கள் என்னை  
உபசரிக்கும்படிசெய்து யான்குற்றவாளியூகேன் கண்ணர் !

(எழுந்துபோக என்னுகின்றன)

துடியந்தன். ஏடிகட்டமுகி ! பகல்வெப்பமோ இன்னுங்  
தனிந்திலது; மலர்ப்பாயலின் கண்ணே கொங்கைமேற்கட்ட  
ப்பெற்ற தாமரைஇலைகளையுடைய இந்தநிலையில், மிகனளிதி  
லேதுன்புறுதற்கேதுவான மிகமெல்லிய இவ்வயயவங்க  
நோடு இந்தவெயிலில் எங்களும்போவாய் !

(அவளைப்பிடித்திழுத்துத் திருப்புகின்றன)

சுதுந்தலை. புருவமிசத்தவரே ! மரியாதையினளவுகட  
ந்துபோகவேண்டாம். யான்காமவசப்பட்டு வருந்துகின்றே,  
னுயினும் யானே எதுவுஞ்சதந்தறமாய்ச் செய்யக்கூடியநிலை  
யிலில்லை.

துடியந்தன். அஞ்சகின்றமாதே ! நீ உன்பெரியோர்க்கு  
அஞ்சவேண்டுவதற்குச் சிறிதுங்காரணமில்லை. மாட்சிமூ  
நிரம்பிய கண்ணுவ முனிவர் அறநூழுக்க விதிகள் முழுதும்  
உணர்ந்தவராகயால் அவர் இதனை அறிந்தாற் சிறிதுங்  
குற்றங்காண்பாரல்லர். பார் ! இராஜருஷிகளின் புதல்வி  
மார் பலர் கந்தருவமணஞ் செய்துகொண்டா ரெஸ்பதும்,  
அஃது அவர் பெற்றேரால் அங்கீகரிக்கப்பட்டதென்பதும்  
பிரசித்தம் அன்றே ?

சுதுந்தலை. சிறிதுநேரம் என்னைவிட்டுவிடும், திரும்பவும் என்  
தோழிமாரிடம்போய் இதனை அங்கீகரிக்கும்படி கேட்டு  
வருகின்றேன்.

துடியந்தன். ஒம், அப்படியே உன்னை விடுகின்றேன்

சாகுந்தலம்.

ஞூ

• சதுந்தலை. எப்போது?

துடியந்தன்.

கதுவப் படாம விளைதா முளைத்துக் கயங்கெழுமிப்  
 புதிதே விரிந்த மலரிற் துஞும்பிப் பொழிந்தவை  
 அதிதாக வண்டுனால் போலச் சுவையாறுரியிடுதழ்  
 மெதுவே சுவைதமிழ் துண்டனாங் கேபின்விடுக்குதலை  
 [னே.

அவள் முகத்தை உயிர்த் தந்தனிக்க அவளைச் சதுந்தலை தடுக்கின்றன.)

\*

\*

\*

\*

\*

(திரைக்குப் பின்னே)

ஓ பெடைச் சங்கிரவாகமே! மாலைப்பொழுது வஞ்சு  
 விட்டமையால், நின்கொழுநனிடம் விடைபெற்றுக் கொள்.

சதுந்தலை (உற்றுக்கேட்டுத்துடிதமாயி) பெளரவரே! கனம்  
 பொருந்திய அம்மை கெளதமியார் என் தேகசுகத்தைத்  
 தெரிந்து கொள்ளும் பொருட்டுத் தாமே இதோ வருகிறோ,  
 ஆகையால், இந்த மரக்கிளைகளின் பின்னே மறைந்து  
 கொள்ளும்.

துடியந்தன். ரல்லது (அபிப்பியே தன்னை மறைத்து நிற்  
 கின்றன்.)

(பிறது கோதமி தன்கையிற் கலம் ஒன்று எடுத்துக்கோ  
 ண்டு தோழிக்கோமே வருகின்றன்.

தோழிமார். அம்மே கெளதமீ! இவ்வழியே வாருங்கள்,  
 இவ்வழியே வாருங்கள்.

கோதமி (சதுந்தலை கிட்டப்போயி) குழந்தையி! நின்அவ  
 யவங்களினா வருத்தம் தணிந்ததா?

சதுந்தலை. சிறிது சிறிதாய்க் குணமுண்டாய் வருகி ன்றது..

கோதமி. இத்தருப்பைப் புல்விற் ரெளிக்குங் தன்மீரால் உன் உடம்புமுற்றிலும் நோய்தீர்ந்து குணப்படும். (சதுந்தலையின் உச்சமேற் றண்ணீரைத் தெளித்து) குழந்தாய்! மாலைப் பொருது வந்துவிட்டது, நாம் ஆசிரமத்திற்குப் போவோம்வா.

சதுந்தலை. (தளக்குள்) ஏ நெஞ்சமே ! நின்னால் வேண் டப்பட்ட பொருள் நினக்கு எளிதிலே கிடைத்தபொழுது நின் நாணத்தைவிடுத்தாயில்லை. இப்போது நீ அதனைப்படியின்து துயரமெய்திப் பரிவடைதல் ஏன் ? (சிறிது மூன்போய் உரக்க) ஒ என் துன்பத்தைப்போக்கிய கொடிப்பங்கதலே! மீண்டும் உன்னிடம் வந்து உன்னேடு இன்பங்குய்த்தற்கு, இப்போது உன்னிடத்தில் விடைபெற்றுக் கொள்ளுகின்றேன். (சதுந்தலை மிக்க துயரத்தோடு எல்லாருடனும் போய் விகின்றவர்).

துவியந்தன். (தான்மூன்னிருந்து இடத்திற்குப் போய்ப் பேந்முக்கேறித்து)

விழைபொருள் பெறுதற் கிடையூறு பலவே,  
கருமயி ரிஹர்சேர் பெருவிழி யுகனும் [ணக்கி  
வியர்த்தவொன் முகத்தையான் உயர்த்துதொறும் பி  
வெறித்தேன் சுவைக்கும் மறுத்துரை மொழிந்து  
தவளமுகிழ் விரலாற் பவளவிதழ் பொத்தித்  
தோட்புறங் கோட்டின எதனால் வாய்ப்புற  
இதழ்த்தேன் பருகிலன் அந்தோ ! அதற்பின்  
யாண்டுச் செல்கேன் ? காண்டகு காதவி [நோக்கி  
முந்தின் புற்றவிப் பந்தர்வயின் அமர்கோ; ) சற்றி லும்  
மெல்லுருப் பட்டுப் பல்வயிற் சிதறிய  
மென்மலர்ப் பாயலக் கண்மேலுள்ளால்;

கிளிகம் பொறித்த அளிக்கையிலேக  
மரையிலை வாடியில் வுழையேயுறுமால்;  
நாளக் கடகமவள் தோளிற் கழன்றுவிழுந்து  
ஆங்கே கிடந்தன ஈங்கிலை நோக்க  
வெறிதே யாயினுஞ் சிறிதொருபோதிற்  
சூரத் பந்தரைப் பிரிந்து  
வாரத் கென்மனம் வலியில் தன்றே.

(திரைக்குப் பிள்ளே)

ஓ அரசனே ! மாலைக்காலத்திற் செயற்பாலனவாகிய  
வேள்விக்கடன்கள் தொடங்கி விட்டன; சாயுங்காலத்திற்  
செக்கர்மேகம்போன்ற அரக்கர்நிழல் எங்குந்தோன்றிப்பல  
வகையானும் அச்சத்தை விளைவித்துத் தீழுட்டப்பெற்று  
எரிகின்ற பலிபீடத்தைச் சுற்றிலும் சிதறிச் சூழன்றுகொ  
ண்டிருக்கின்றன.

துடியந்தன். இதோ வருகிறேன் (போய்விடுகிறார்.)  
மூன்றும்வகுப்பு முற்றியது.



## நான்காம் வகுப்பு.

---

களம்: ஆசிரமத்திற்கு எதிரே ஒரு புல்லிலம்.  
(தோழிமார் பூப்பறித்துக்கோண்டு வந்திருக்கின்றனர்.)

அனதுயை. அன்புள்ள பிரியம்வதே ! காந்தருவ விவாக முறையால் சுகுந்தலை தனக்கு இசைந்த நாயகனை மணக்கு கொண்டதுபற்றி என்மனம் இன்புற்றுலும், பின்னும் இது கவலைக்கு இடஞ்செய்கின்றது.

பிரியம்வதை. எப்படி, எப்படி ?

அனதுயை. இங்குள்ள வேள்விக் கடன்கள் முடிந்தமை பால் போவதற்குத் துறவிகளால் விடைதரப்பெற்றுத் தன் கொஞ்சென்று தன் அந்தப்புரமகளிரோடு கூடியிருக்கின்ற அவ்விராஜருஷி இங்குநடந்ததனை இப்போது நினைவு கூரவரோ.

பிரியம்வதை. நம்பிக்கையாயிரு. அவரைப்போல் உயர் வொழுக்கமுடையோர் ஒருசாலும் அறத்தின் முறைதவ ஸர். இப்போது அப்பா கண்ணுவர் இந்தச்செய்தியைக் கீல்விப்பட்டால் யாது செய்வரோ அறிந்திலேன்.

அனதுயை. யான் அறிந்தவரையில் அவர் அதனை அங்கீரிப்பார் எனத் தோன்றுகின்றது.

பிரியம்வதை. எப்படி ?

அனதுயை. தம்மகளைத் தகுந்த நாயகனுக்குக் கொடுக்கவேண்டுமென்பதுதான் முதன்மையான விருப்பம்; அதிட்டவசத்தால் அதுதானே கடைமொயின், பெரியவர்களுக்குயாதுஞ்சிநூழ்மின்றி அதுமுடிந்ததே யன்றே.

பிரியம்வதை. (பூங்கூடையைப்பார்த்து) சகி ! பூசைக்கு வேண்டுமானபூக்கள் பறிக்கப்பட்டாயினவென்று நினைக்கிறேன்.

அனதுயை. சகுந்தலையின் காவற்றிறய்வத்தைப்பூசிக்க வேண்டியதும் உனக்குத்தான்தெரியுமே.

பிரியம்வதை. உண்மைதான். (இநுவந்திரும்பவும் பூப் பறிக்கின்றனர்.)

(தீரைக்குப்பிள்ளே.)

ஓ நான் இங்கிருக்கின்றேன்!

அனதுயை. (உப்புக்கேட்டு) தோழி விருந்தினர் யாரோ தமது வரவைத் தெரிவிப்பதுபோல் தோன்றுகிறது

பிரியம்வதை. சகுந்தலை குடிலில் இருக்கின்றானே இருக்கின்றால்லவா?

அனதுயை. ஆனால், அவள் மன நிலையைப் பற்றி என்னினால் அவள் இன்று இங்கில்லை. அத்தனைபூக்கள்போதும். (இநுவநும் புறப்படுகின்றனர்.)

ஆ ! விருந்தனைங்கூசபசரியாது அலட்சியஞ்செய்தோய்! தவச்செல்வத்தை யுடையயான் இங்குவந்திருப்பதும் அறி யாமல்நின்மனம் எவன்வயப்பட்டு எவ்வையேகிந்தித்துக் கொண்டிருந்ததோ அவன், கள்ளுண்டுமயங்கினேன் முன் பேசியதை நினையாமைபோல நினைவுட்டப் பட்டாலும் நின்னைகினையாதோழிக.

பிரியம்வதை. ஐயையோ ! முன்பேசியபடியே சம்பவித்துவிட்டதே ! சகுந்தலைதன்மனம் இங்கில்லாமையால் பூசிக்கத்தகுந்த யாரோஒருவர்க்குப் பிழைசெய்துவிட்டனாலே !

அனதுயை (முன்னிமிர்த்துபார்த்து) மெய்யாகவே அவர் சாமானியமனிதனல்லர். மிகழிலேகிலே கோழித்துக்காள்

ஒடி

சாகுந்தலம்.

ஞஞ்சிருவாச மகருவியேயன்றே ! அவ்வாறுசபி தத்துவிட்டு யாவராலும் தடுக்கவொண்டாத வேகத்தோடு திரும்பிய போகின்றார்.

பியமில்வதை. கொளுத்துந்தன்மை நெருப்பைபத்தவிர வேறுளதற்குண்டு இந்போய் அவர் அடியில்விழுந்து அவரைத் திரும்பிவரும்படிசெய், இதற்குவிளாகாலும் அர்க்கியத்திற் குத்தண்ணீர்சித்தஞ் செய்கிறேன்.

அனந்தை. அப்படியே (போயிவிடுகின்றன்)

பியமில்வதை. (காட்டியீத்து வைக்கையி லிடறிவிழுத்து) ஐயோ ! துரிதமாய்ப் போனதனால் யான்தடுக்கிவிழ என்கையிலிருந்தபூங்கூடை வழுவிலிழுந்துவிட்டதே. (புஷ்டை ஒன்று சேர்ந்தேடுக்கின்றன்.)

(அனந்தயைவழுகின்றன்)

அனந்தை. அவர் இயற்கையிலே கோணான சுபாவ முடையராதலால் யாருக்கூடியவேண்டுகோளுக்குத்தான் செனிகொடுப்பார் ? ஆயினும் அவரைச் சிறிது சாந்தப்படுத்தியிருக்கின்றேன்.

பியமில்வதை. அவர்மட்டி ஸ்திரவளங்கிசெய்ததே அதிகம்! எப்படிச்செய்தாய் சொல்.

அனந்தை. நான்மிகவேண்டியும் அவர்திரும்பிவரப் பிரியமில்லானமகண்டு இவ்வாறு விண்ணப்பாஞ்செய்து கொண்டேன். “தெய்வத்தன்மையுள்ள ஆயிரே ! தவத்தின்வல்லமை இன்னதென்றநியாத நும்புதல்விசெய்த இவ்வொரு பிழையைமுதன்முதற் செய்ததென்றுகருதி அதனைப்பொறுத்தருள்வேண்டும்” என்பதே.

பியமில்வதை. ஆம், அதன்பிறகுஏன்ன?

அனந்தை. அதன்பிறகு “என் சொல் பின்முயாது; ஆயினும், சினீவுகார்த்தர்கு அங்கடயாளமான ஒர் ஆயானத்

தைக்காண்டலும் அச்சாபங்கிள்கும்” என்று சொல்லிக் கொண்டேசுடித்தில் மஹாவூபோரினுர்

இபியம்வதை. அப்படியானால் காம்சிறி ஆ தைவாயாவிற்கு கஷிடமுண்டி. சம்வேந்தர்பொருளான் புறாப்புக்காலத்து நினைவுக்குத்தற்கு அடையாளமாகத் தல்பெயர்பொறிக்கப் பெற்றக்கண்யாழியைச் சுகுந்தலைவின்சிரவில் தாமே பொருத்தினிட்டுப்போனார்; அதனால் ஏதுந்தலை அச்சாபங்கிள்க்கு மருந்தைத் தல்லிடத்தே வைத்திருக்கின்றார்.

அதைபொ. இதற்கிடையில் அவஞ்சகாகக் காலற்றிறய் வத்தைவழிபடுத்துப்போவார், வா.

(இநுவநும்குறிப்பு போகின்றனர்)

இபியம்வதை (பார்த்து) சுகி அன்றுயே! இதோபார்! தன் இடநுணகமில் முகத்தை வைத்தவண்ணமாயிறுக்கும் கம் அன்றிந்திரியதோழி படத்தில்லமுதிய சித்திரம்போல் காணப்படுகின்றன. தன்சிந்தத்தெயல்லாம் தன்கணவன்மே விருத்தலின் தன்னீயேமறந்திருக்குமினார், ஒர் அதிதியை மறக்கக்கேட்டானேன்?

அன்றுயை. பிரியம்வதே! இங்கே சிகழுந்த இது கம் இருவர் வாய்மட்டுவிருக்கட்டும், கம் காதற்றேழி இயற்கையிலே மிகமெல்லியாளாதவின் இத்துக்காம்பாவம் அவஞ்சுக் தெரியாமல் காப்பாற்றவேண்டும்.

இபியம்வதை. யார்தாம் புதுமல்லிகைக்கு வெங்கிர் தெவிப்பார்? (இநுவநும் போய்விடுகின்றனர்.)

இதையாறை முடிந்தது.

(உயக்கம்தீங்கி எழுந்தசீடன். இநுவநுகின்றன.)

கீடன். ஹரிவிருந்து திரும்பிவந்திருக்கும் மாட்சிமை கங்கிய காசியபர் காழிகை இவ்வளவென்றுபார்த்து வரும்

படி எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றனர். இப்போதுங்கள் வெளியே சென்று இன்னும் பொழுதுவிடிய எத்தனை நேரஞ்சு செல்லுமென்று காண்பேன். (கற்றிப்போயிப்பார்க்கின்றன.) ஒ! விடியற்காலமாயிற்றே! ஏனெனில்,

இலைகளர் மூண்டுக்குத் தலைவனுகிய  
சுட்ரொளி மதியங் குடபால் வரையின்  
ஒருபுறஞ் செல்லாநிற்ப ஒருபுறம்  
வைக்கறை யென்னுங் கைவல் பாகன்  
முன் செல விடுத்துப் பொன்போன் ஞாயிறு  
கிழக்குத்திசைவயின் எழுச்சிபெற்றனறே,  
ஒருகாலீரிடத் தீரொளிப்பிண்டங்  
தோன்றலும் மறைதலும் ஆன்றறியுங்கால்  
மண்ணேர் வாழ்க்கையி வின்னலு மின்பழும்  
மாறிமாறி விறுதல் பெறுமே,  
செழுமதி யென்னுங் கொழுகளை யிழுந்து  
முதிரெழில் போனதும்பல் எதிர்விழிக்கு  
இன்பம் பயவா இயல்புணர் விடத்துங்கு  
ஆருயிர்க் காதலம் பிரிந்த வாரிருங்  
குந்தன் மடவாள் எய்துஞ்  
சாந்துயர் பொறுத்தற் கரிதெனப்படுமே.  
(திரையைச் சுடேயில்லைக்கிட்டோமே  
அனதுயை வநுகின்றன.)

அனதுயை சிற்றின்பவிஷயத்தில் நமக்கு அனுபவமில்லாவிட்டாலும், சாகுந்தலையிடத்து அரசன் துரோகமாய் நடந்துகொண்டா னென்பதைப்பற்றி முன்னமே நமக்கு அச்சமூண்டாகவில்லையா?

கீடன். காலையில் வேள்விசெய்ய வேண்டுக்காலம் வந்து விட்டதென்று நான் இப்போது குருவினிடஞ் சென்று தெரிவிக்கின்றேன்.

அனதுயை. உறக்கம் நீங்கி எழுந்தும் நான் என் செய் வேண்? நான் எப்போதுஞ் செய்யவேண்டிய கருமங்களைச் செய்தற்கும் என் கைகால்கள் முன்செல்லவில்லை. நன் றியறி வில்லாக் கயவனுண ஒருவனுக்குப் பேசுதானான் எங்கள் தோழி தன்னைக்கொடுத்து விடும்படிசெப்த மன்மதன் இப் போதாவது திருத்தி யடையட்டும். அல்லது துருவாச ருடைய கோபம் தான் இத்தன்மைபான துன்பத்தை விளைவித்து வருகின்றதோ, அப்படியில்லாவிட்டால் அந்த இராஜருவியானவர் அத்தகைய உறுதிமொழிகள் புகன்று பின் இத்தனை நெடுங்காலமாக ஓர் இலிகிதமாயினும் எழுதா மல் இருப்பரா? ஆகையால் அறிவித்தற்கு அடையாளமான கணையாழியையே அவர்க்கு நாம் அனுப்பலாம்; ஆனால், அரியதவவொழுக்கத்திற்குரிய துறவோரில் யாரை இது செய்யும்படி வேண்டிக்கொள்ளலாம்? நம்முடைய சகீ யினிடத்திலேதான் குற்றமிருக்கின்றது, ஆனதனுலேதான் ஊரிலிருந்துவந்ததங்கை காசியபருக்குச்சருந்தலைதுவியங்த அரசனைக் கந்தருவ மணங்குசெய்து கொண்டாலென்றும், இப்போது கருக்கொண்டிருக்கின்றுளென்றும் சொல்லுவதற்கு என்மனம் ஒருப்பட்டாலும் என் நாவானது எழு வில்லை. இவ்வாருவின், வேறு நாம்யாது செய்யலாம்?

(பிரியம்வதை வநூகிஸ்ரூஸ்.)

பிரியம்வதை.(மகிழ்ச்சியோடு) சகீ! சீக்கிரம் வர! சீக்கிரம்வா! சகுந்தலையைக் கணவனிடம் அனுப்புதற்கு மங்களாகாரியங்கள் செய்யவேண்டும்.

அனதுயை. தோழி! இஃதெப்படி நிகழ்ந்தது?

பிரியம்வதை. கேள். நன்றாய் உறங்கினா வென்று கேட்கச் சகுந்தலையினிடம் இப்போதுதான் சென்றேன்.

அனதுயை. அப்புறம் யாது?

பிரியம்வதை, இப்போதுதான் சகுந்தலை நானுத்தி ஒரு றலைகளிழுஞ்சு கொண்டிருப்ப அவளை அப்பா காசியபர் தழு சிக்கொண்டு பின்வருமாறு வாழ்த்துவரை கூறுவாராயினர். “வேள்ளிலேவட்கு மவன் கண்கள் புகையால் மறைக்கப்படி ஆம் அவனிடம் பலியானது அதிட்டவசத்தால் கெருப்பில் விழுஞ்சது; என்னருமைக்குழஞ்சாய்! நல்லமானுக்கனுக்குக் கற்றுக்கொடுத்த கல்விபோல நியும் எனக்குக் கவலைத்தராதவ ளானுய், இன்றைக்கே தூறவிக்கொத் துலையாகக் கூட்டி கிண்ணனின் கணவனிடம் அனுப்பிவிடுகின்றேன்.”

அனதுவை அப்பா காசியபருக்கு இச்செய்தியாரால் தெரிவிக்கப்பட்டது?

பிரியம்வதை, அவர் வேள்ளிச்சாலையிற் புதும்பொழுது செய்யுள் உருவாய் கழுஞ்ச ஒர் அச்சியால்.

அனதுவை (வியரிப்படற்கு) அதனைக்கொல்.

பிரியம்வதை.(பிராகிநுதத்தில் வறித்திருந்தமானசமல்கிநுதத்தில்)

“முன்னுக தவழுதிர் முறிவு! நின்மகன் வன்னிமா மரங்கனுள் வன்வி வைக்கதல்போல் ஓங்கிலம் நலம்பெறத் துடியங்கன் விட்ட பொன்னுமிர் அகட்டினிற் பொலியக் கொண்டனன்.”

அனதுவை. (பிரியம்வதைபைத்துவிக்கோண்டு)சகி! நான் பாக்கிசொலியானேன்! ஆனால், இன்றைக்கே சகுந்தலை போகின்றுள்ளனப்பதை நினைக்கையில், அவ்வின்புத்தோடு கவலையு முன்டாகின்றதே.

பிரியம்வதை தோழி! நம்முடையதுபரத்தை எம்படி யாவதுகீக்கிக்கொள்வோம்; பேசுதயான அவர் எப்படியா வதுஇன்பமைந்தட்டும்.

அனநுய. கல்லது, இதீனான்வைர்தாவ் சிலங்கா பினும்வாடாமல் பச்சென்றிருக்கும் சீக்சரமாலைப்பைத் தென் நேலையால்முடைந்து அதோ மாமாக்கிளையில் தொங்கவிட்டிருக்குங் கூடையில் வைத்திருக்கின்றேன். நீ அதீனான்டித்துவா; இதற்கிடையில்லானும் கோரோசனை, தீர்த்தமணி, மெல்லருகம்புல் முதலியமங்களாகரமான வாசனைக்கூட்டுச் சித்தம்பண்ணுகின்றேன்.

பிரியமிவதை. கல்லது, அப்படியேசெய்.

(அனநுயை போயிவிடுகின்றன, பிரியமிவதை புங்காடையிட்டு வந்தின்றன.)

(திரைக்குப்பிழின்றே )

கௌதமீ! சார்க்காரவன்முதலியோரைச் சருந்தலையின் உடன்போகச்சொல்.

பிரியமிவதை. (உறிஞ்சேட்டு) அன்குபே தூரிதந்துசெய், தூரிதந்துசெய். அத்தினைபுரத்திற்குச் செல்லவேண்டித்து நிகள் அதோ அழைக்கப்படுகின்றார்கள்.

(அனநுயைமங்கவரமான வாசனைக்கூடையைக் கையிலேடுத்துக் கோண்டு வந்தின்றன.)

அனநுயை. சகி! வாநாம்போவோம் (இறுவநும்போகின்றிகள்)

பிரியமிவதை. (பாந்து) அதோபார் சருந்தலைசிடியற் காலத்திலே தலைமுழுகி, ருஷிபத்தினிகள்கையில் காட்டுத் தானியங்க்கறையேந்தி ஆசிரவதிப்ப அமர்ந்திருக்கிறோன்! சரமும்அவளிடம்போவோம். (முன் போகின்றனர்)

(மேவிஶோல்லியாடி சுதந்திஸாலையில்நுந்த வகை மார்பித் தோன்றுகின்றன.)

இருஷி பத்தினிகளுள் ஒருவர். (சுதந்திஸாலை நோக்கி) குழந்தாய்! நீ நின்கவாவனுவ் நன்குமதிக்கப்பட்டுப் பட்டு மக்கள் என்னுஞ் சிறப்புப்பெறுவிரயாக.

யாரிரேநவர். குழந்தாய்! நீ விரத்தாற்சிறந்த மைந்தீன ப்பெறுவாயாக.

கூசு

சாகுந்தலம்.

மூன்றுமீண்டுவரி. குழந்தாய்! நிஸ்கணவனிடத்து மிக்க நன்குமுடிப்பை அடைவையாக.

(இங்களும் ஆசிக்கீர்க்கோதமியைத்தலிருத் துவோரியளைவியாரீ எல்லாநும் போய்விடுகின்றனர்.)

தோழிகள். (அநுகேவத்து) சகி! நீ நல்லமங்களமுழுக்கு முழுகினுப்பன்று நினைக்கின்றேயும்

சுதந்திலை. என்தோழிமார்க்கு நல்வரவாகுக! இங்கே இருங்கள்.

இநுவாநம். (மங்காதிரவியம்வைத்த கலத்தைளுத்துக்கோ ண்டு இருந்து) அன்புள்ளச்சுந்தலே! சொவ்வையாயிரு, இம் மங்களமான வாசனைக்கூட்டைட ஈங்கள் பூசுகிறோம்.

சுதந்திலை. இஃது என்னுற்பெற்றிதும் பாராட்டற்பால தாம். என்றேழிமார் கைகளாற்செய்யப்படும் இவ்வலங்காரம் இனி எனக்குக்கிட்டுதல் அரிது. (கண்ணீரதை உதிர்க்கின்றன.)

இநுவாநம். சகி! மங்களகரமானசமயத்தில் நீ அழுவது தகாது. (கண்ணீரதை உடைத்து அவளைவுக்கின்றனர்.)

பிரியமில்லதை. ஆபரணங்களால் அலங்கரிக்கத்தகுந்த உன்முகிய வடிவத்திற்கு ஆசிரமத்தில் உள்ளவற்றை அலங்கரித்தால் அஃது அவ்வழுகைக்குறைக் கின்றது.

(எகயில்வரிசையோடு இருஷிதமாரிநுவர் வருகின்றனர்.)

இருஷிதமார். இதோ ஆபரணங்களிருக்கின்றன; இவற்றைக்கணந்தங்கிப் பூம்மையார் தரித்துக்கொள்ளட்டும்.

(அவற்றைப்பார்த்ததும் எல்லார்நுமியிப் படைகின்றனர்.)

கோதமி. குழந்தாய்காரதா! இவை எங்கிருந்து கிடைத்தன?

கூவரி. தந்தைகாசிய்பருடைய வல்லமையால்தான்.

கோதமி. இவற்றைத் தம்மனத்தாற் சிருட்டித்தன ரோ?

சாதுந்தலம்.

யீறவர். இல்லை, இல்லை, கேளுங்கள்; மகிழமொருந்திய முனிவர் எங்களோக்கிச் “சகுந்தலைக்காகு மரங்களினின்று மலர் பறித்து வாருங்கள்.” என்று கட்டளையிட்டார். அப்போது அங்கே! மங்கள காரியத்திற்குத் தகுந்தனவாய் வெண்மதிபோன்ற பட்டாடைகளைச் சிலமரங்கள் கான்றன; வேறு சில மரங்கள் அடிகளுக்கு ஊட்டுஞ் செம்பஞ்சிக் குழம்பை ஒழுகவிட்டன; மற்றுஞ் சிலவற்றிலிருந்து காட்டணங்குகள் அம்மரங்களில் துளிர்த்த இளந்தளிர்போன்ற கைகளை மனிக்கட்டு வரையில் நீட்டி இம்மனிக்கலங்களை நல்கின.

பியிம்லதை. (சதுந்தலையைப் பார்த்து) இத்தகைய அனுக்கிரகத்தால் நின் கணவன் மாளிகையில் நீ அரசபோகத்தை நுகரப்போகின்றாய் என்பது முன்தெரிவிக்கப்படுகின்றது.

(சதுந்தலை நாணம் எய்துகின்றன்.)

இநுஷி துமார் ஒருவர். ஏ களதமா! வா, வா; மரங்கள் செய்த இவ்வுதவியை நீராடப் போயிருக்குங் காசியபருக்குத் தெரிவிப்போம்.

மற்றேருவர். அப்படியே. (இநுவநும் போய் விடுகீன்றனர்.)

அளதுயை, நாங்கள் ஆபரணங்கள் அணிந்த வழக்கமில்லை; ஆயினும், நாங்கள் சித்திரத்தில் எழுதப்பழகியபடி உனக்கு இவற்றை அணிந்திடுகின்றோம்.

சதுந்தலை. உங்கள் திறமை எனக்குத் தெரியும். (இநுவநும் அவனை அலங்கரிக்கின்றனர்.)

(நீராடித் திரும்பிய காசியபர் வநுகின்றார்.)

காசியபர்.

இன்று சகுந்தலை போகின்றுள்ளென்றென்னுதொறுங்கள்துவ தொன்றுங் கவலையினுலென் காழ்மனனே

அஸ்யத்யாதீ ஶாகுந்தலை ஹர்ஷ

கூரு

சாகுந்தலம்.

துன்றியகண்ணீர் சோராதம்மத் தொடர்புற்று  
நின்றென் மிடஞே கம்முவ தென்னென்னிலைதானே.

காட்டில் தூறவற வாழ்க்கை நடாத்தும் எனக்கே அன்பி  
ஞல் இத்தகைய மனத்துயரம் நிகழுமாயின், இல்லற வாழ்  
க்கை யுடையார் தம் சுதல்விமான முதன் முதற் பிரிய  
மிடத்து எத்தன்மைத்தான் துன்பத்தை எய்துவாராகல்  
வேண்டும்! (குற்றி வநுகின்றுர்.)

நோழிமார். அன்புள்ள சாகுந்தலே! உனக்கு அலங்  
காரம் பண்ணியாயிற்று; இப்போது இப்பட்டாடைகள்  
இரண்டனையும் உடுத்துக்கொள்.

(சதுந்தலை எழுந்து அவ்வாடைகளை உடுக்கின்றன.)

கௌதமி. குழந்தாய்! நின்றந்தை பேராணந்தம்  
பெருகுங் கண்களால் நின்னைத் தழுவினாற்போற் பார்த்துக்  
கொண்டு இதோ வருகின்றார்; அவரைப் பணிவாயாக.

சதுந்தலை. (நாண்த்தோடு) அப்பா வணங்குகின்  
றேன்.

காசியபர். குழந்தாய்! யாதிவேந்தனாற் சர்மிஷ்டை  
எங்கனம் நன்குமதிக்கப்பட்டனனோ அங்கனமே நியும்  
நின் கணவனால் மிகவும் நன்குமதிக்கப் படுவாயாக; அவள்  
பூரவீனப் பெற்றெடுச்தவாறுபோல நியும்திவுலகெல்லாம்  
செங்கோலோச்சும் மைந்தனைப் பெறக்கடவாய்.

கௌதமி. சுவாமி, இது வரமே யல்லது ஆசிர்வாத  
மன்றே.

காசியபர். குழந்தாய்! இப்போதுதான் ஒமஞ்  
செய்யப்பட்ட இவ்வேள்வித் தியைச் சுற்றிவா,

(எல்லாருத் சுப்ரிவருகிள்ளன் )

காசியப். (இந்த வேதக்கீசல் ஒரு சேயியினைக் கூறி அவனை ஆசிர்வதிகிள்று.) பரிசுத்த சமித்துக்கள் இடப் பட்டுத் தருப்பைப் புல் பரப்பிப் பலிபோத்தைச்சுற்றி மூம்பான் குழிகளில் வளர்க்கப்பட்டு ஒமதிரவிய மனத்தாற் பாவத்தைப் போக்கும் இவ்வேளவித் தீக்கள் நின்னைப் பரிசுத்தஞ் செய்வனவாக ! இப்போது புறப்படுக. (சுற்றிப் பார்த்து) சார்க்கரவனும் மற்றையோரும் எங்கே ?

(ஒரு சீடன் வருகிள்று.)

சீடன். சுவாமி, நாங்கள் இதோ இருக்கின்றோம் !

காசியப். சார்க்கரவா ! நின் தங்கைக்கு வழிகாட்டிச்சொல்.

காங்கரவன். அம்மா, இவ்வழியே இவ்வழியேவா.

(எல்லாருத் சுற்றி நடக்கின்றார்கள்.)

காசியப். வன அணங்குகள் உறைவிடமானதுறவா சிரமரங்கள்! முதலில் நங்கட்டுத் துண்ணீர்விடாவிட்டால் தானும் நீர் அருந்தவிரும்பா திருந்தவனும், அலங்கரித்துச் சொன்வதில் அவாவிருந்தபோதிலும் நங்களிடத்துவின் அன்றினால் நங்கள் இளங் தனிரைக் கிள்ளா திருந்தவனும் நீங்கள் முதன் முதற் பூக்கின்றபோது விழாக்கொண்டாடி னவஞ்சான சுகுந்தலை தன் கணவன் மனைக்குச் செல்கின்றான்; நீங்க ஜெல்லீரும் அவஞ்குறுப் போய்வருகவென விடைகொடுமின்கள். (துயில்ஷவும் இசைகேட்டு) குறிவின் இன்னினச கூவக் கேட்டமைபால் சுகுந்தலையின் காட்டு வாழ்க்கைக்குத் துணையா யிருந்த மரங்கள்விடைகொடுத்து விட்டார்.

**பாடு ஏ பிரதி அக்ஸ்டி ஜல் ஆஸ்ட்**

குறு

சாகுந்தலம்.

(ஆகாயத்தில்)

வழியி விடையிடையே கொழுந்தாமரைபொதுவிவளஞ்சால்  
தடங்கள் வயங்கிடுக,  
அழிவெங் சதிர்வருத்தம் அடர்ந்த நிழன்மரங்கள் ஆகற்றி  
மகிழ்ச்சி அளித்திடுக,  
கழிய மலர்த்துகள் போற் கழுமு புழுதியடி கலங்கா  
தனிதாய்க் கலங்கிடுக,  
செழிய மலயவளித்திகழு வுலவிடுக திருவே  
யனையாள் செலுநெறியே.

(எல்லாரும்வியப்போடுகேட்கின்றனர்)

கோதமி. துறவாசிரமத்திலிருக்குந் தெய்வங்கள் உறவி  
னரைப்போல் அன்புடையனவாய் நீ போவதற்குவிடை  
தருகின்றன. நீ அத்தெய்வங்களை வணங்கிடுக.

சுதந்திலை. (அங்குஙமேவணங்கிடந்துமறைவாய்) அன்  
புள்ள பிரியம்வதே! என்கணவனைக்கானுதற்கு மிகுந்த  
ஆவலிருந்தாலும், இத்துறவாசிரமத்தை விட்டுப் பிரிய  
வேண்டியிருத்தலால் என் அடிகள் மிகவும் பிரயாசசோடு  
மூன் செல்லுகின்றன.

பிரியம்வதை. இந்தத் துறவா சிரமத்தை விட்டுப்பிரி  
தற்கு நீ மாத்திரம் வருத்தப்படவில்லை; உன்னைப் பிரிய  
வேண்டுங் காலம் வந்ததுபற்றி இத்துறவாசிரமமும்  
அடையும் நிலைமையைப்பார். மான்கள் தம்வாய்நிறையக்  
கெளவிய தருப்பைப்படில்லை வாயிலிருந்து நழுவ விடுகின்  
றன்; மயில்கள் ஆடுதல் ஒழிகின்றன; பழுத்த இலைகளை  
உதிர்க்கின்ற செடிகள் கண்ணீர் சிந்தி அழுதலைப் போனி  
நாக்கின்றன.

சுதந்தலை. (நினவற்று) அப்பா, நான் என் சகோதரி யைப்போற் பாவித்த வன்சோதினி என்னும் மல்லிகைக்கொடியினிடத்து முதலில் விடைபெற்று வருகின்றேன்

காசியபர். நீ அதனிடத்துச் சகோதர வரிமைபாரா ட்டி வருதலை நான் அறிவேன். இதோ அது தென்புறத் தேவிருக்கின்றது.

சுதந்தலை. (அங்கோடியின் கீட்டப்போம்) வன்சோதினீ! நீ தேமாமரத்தைத் தழுவிக்கொண்டிருப்பினும், இப்பக்கமாய்ப் பரவியிருக்கும் நின்கிளோகளாகிய கைகளால் என்னிடத் தழுவிக்கொள்; இன்றுமுதல் நான் உன்னைவிட்டுப் பிரிந்து நெடுஞ்சூரத்தி விருக்கவேண்டியதாயிற்று.

காசியபர். உன் புண்ணியவசத்தால், உனக்கென்றே முன்பு நான் குறித்துவைத்த உனக்கு இசைந்தநாயகனேடு நீகூட்டப்பட்டாய்; இங்கப்புதுமல்லிகைக்க கொடியும்தானே இத்தேமாவைச்சேர்ந்தது; ஆதலால், இதனையும்நின்னையும் பற்றியிருந்த என்கவலை ஒழிந்தது. இங்கிருந்து இனி நின் வழியிற் சேர்.

சுதந்தலை. (தன்தோழிமாரரேநோக்கி) தோழிகோள்! இங்கவ மல்லிகையை உங்களிருவர் கையிலும் ஒப்புவிக்கின்றேன்.

தோழிமார். எங்களை யார்கையில் ஒப்புவிக்கின்றூய்? (கண்ணிர் சிற்றுக்கீறனர்.)

காசியபர். அன்குயே, அழாதே, நீபண்டே சுதந்தலைக் குத் தேறுதல் சொல்லவேண்டும். (எல்லாரும்போகின்றனர்.)

சுதந்தலை. அப்பா, கருக்கொண்டிருத்தலால் மெதுவாக அக்குடிலுக்குப் பக்கத்தே மேய்ந்துகொண்டிருக்கும் பெட்டைமான் சுகமாய்க் கன்று ஈன்றவுடனே என்னிடத்தில்

யாரையாயினும் வரச்சொல்லி அங்கற்செய்தியைத் தெரிவியுங்கள்.

காசியபர். நல்லது நாம் அதனை மறவேரம்.

சுதங்கலை. (.ஒரடி தடுக்கப்பட்டுள்ள) திரும்பத் திரும்ப என் ஆடையையாது இழுக்கின்றதென யான் வியப்படைகின்றேன். (திரும்புகின்றாள்.)

காசியபர். குழந்தாய்! இதோ, நீ நின்கைநிரம்பச் சியா மாக தானியத்தைண்டி நின்மகளைப்போல் வளர்த்துவந்த அம், தருப்பைப்படில்லை முளைகுத்திப் புண்ணுவாயில் இங்குதி செய்யைத்தடவி அதனை ஆற்றிவந்ததுமான இவ்விளமான் உன்னை வழிவிடாமற் பின்பற்றுகின்றது.

சுதங்கலை. குழந்தாய்! உன்னைவிட்டுப்போகின்ற என்னை ஏன் பின்றெருடர்கின்றுப்? நின்னை யீன்றபின் நின்தாய் இறந்தாலும் நீ செவ்வையாக வளர்க்கப்பட்டுவந்தாய், இப்போது நானில்லாவிட்டாலும் அப்பா உன்னைப் பாதுகாப்பா; ஆகையால் திரும்பிப்போ. (அழுதுமோன்று நடக்கின்றன.)

காசியபர். நீ கண்ணீர்விடுதலால் நீண்ட இறையினை யுண்டைய நின்கண்கள் பார்வை மங்குகின்றன; ஆகையால் மனத்தைத் தேற்றிக் கண்ணீரொழுகாதபடிசெய், ஏனை னில், இவ்வழியில் மேடுபள்ளங்கண்டு வையாமையால் நின் அடிகள் தவறுகின்றன.

சார்பிக்காவன். தமக்கு இனியாரைப் பயனப்படுத்தி வழிவிடுகின்றவர்கள் தண்ணீர்க்கரைவரையில்தான் வரல் வேண்டுமென விதிக்கப்பட்டிருக்கின்றது. இதோ இங்கு ஏரிக்கரை வந்துவிட்டது. இனிச்சொல்லவேண்டிய செய்தி யைச் சொல்லிவிட்டுத் திரும்புங்கள்.

காசியபர். அப்படியாயிற், இவ்வாஸமர சீழிலிற் ரங்கு வேர்ம்.

(எல்லாருத்தேன்று இருக்கின்றும்கள்.)

காசியபர். (உனக்குள்.) மாட்சிமை தங்கிய துடியந்த வேந்தனுக்குத் தகுதியாக யாதுசெய்தி சொல்லி விடுத்திடலாம்? (சிந்திக்கின்றார்.)

சுதந்தலை (மறைவாம்) சுகி பார்!

தாமரை மிலைப்பினே தங்கு சேவலைக் காமரு மகன்றிருஞ் சாணலாமையாற் கூமரு வாயினுற் புலம்பிக் காவிட வேமென துளமிது விழிகள் காணவே.

அனதுயை, என் அன்பே அங்கனஞ்சொல்லாதே. இவ்வன்றிற்பெடையும் தன்றுணையைப் பிரிந்ததுயாத்தால் மிக செடிதாகத் தோன்றும் இரவையுங் கழித்துக்கொண்டுதானிருக்கின்றது; பிரிவால் சேர்ந்ததுன்பம் பொறுத்தற் கரி தாயினும் திரும்பவுங் தன்றுணையைச் சேரலாமென்னும் ஆவலாற் பொறுக்கக்கூடியதாகவே யிருக்கின்றது.

காசியபர். சார்க்கரவா! சகுந்தலையை அஷனெதிரிற் கொண்டுபோய்விட்டு நான்சொன்னதாக இதனைச்சொல்லுதல் வேண்டும்.

சாங்கரவன். அங்கனமே, தாங்கள் கட்டளையிடுங்கள்.

காசியபர். நாங்கள் பொறிகளையடக்குங் தவசிசெல்வ முடையோ மென்பதையும், உமதுகுடி மிகமேம்பானுள்ள தென்பதையும், உறவினர் வாயிலாகவன்றிச் சுதந்தலை உம் பிடத்து மிக்காறன்பு பூண்டொழுகினு என்பதையும் நீர் இனிது நினைவுகூர்ந்து நும்மைனவிமாருஞ் இவளைச் சமமதிப் போடுவை, து நடத்திவரல்வேண்டும். இதற்குமேல் நடக்க

வேண்டுவன அவள் அதிட்டவசம்போ ஸாகட்டும்; இதற்கு மேற் டிபண்ணைச் சேர்ந்தவர்கள் சொல்லுதலர்காது.

கார்ஷ்ணரவன். செய்தி இன்னதென்று தெரிந்துகொண் டோம்.

காசியபர். என்மகளே! உனக்கு இப்போது சிறிது அறிவு புகட்டவேண்டி யிருக்கின்றது; நாங்கள் வனவாழ்க்கையுடையோ மாயினும் உலகவியல்பு அறிவோம்.

கார்ஷ்ணரவன். அறிவுடையோர்க்குத் தெரியாதனவில்லை.

காசியபர். இங்கிருந்து நீ நின்கணவன் வீட்டுக்குச்சென் றபின் நின்முத்தோர்க்குக் கீழ்ப்படிந்தொழுகு; நின் கணவன் நின்னேடு வெகுண்டகாலத்து நீயும் அவனேடு வெகுண் டிரையாடாதே; நின் வவலாளரை மிகவும் அன்பாய் நடத்து; நின் செல்வவளங்களைக்கண்டு செருக்கடையாதே, இவ்வாறு ஒழுகுகின்றவர்களே ‘இல்லக்கிழுத்தி’ எனுஞ் சிறப்புப்பெயர் பெறுவர், இதற்குமாறும் நடப்பவர்கள் ‘குடிக்கொடியாள்’ எனப்படுவர். கௌதமி எப்படி நினைக்கின்றனரோ?

கோதமி. மணமகளுக்குச் சொல்லவேண்டுவன இவ்வளவே; குழந்தாய் இவற்றையெல்லாம் நன்கு நினைவுறுத்து.

காசியபர். குழந்தாய், என்னியும் நின்தோழிமாறையுங் தமுகிக்கொள்.

சதுந்தலை. அப்பா, என்சகிமார் பிரியம்வதை அனதுயை இருவரும் இங்கிருந்து திரும்பிவிட வேண்டுமோ?

காசியபர். அவர்களும் மணஞ்செய்து கொடுக்கப்படல் வேண்டும். ஆகையால், அவர்கள் உன்னுடன் அங்குவருதல் தகுதியின்று. கௌதமி உன்னுடன் வருவன்.

. சுதந்தலை. (கீதையைத் தாடிவிட்டோலை) மலையார் மலைப் பக்கத்தினின்றும் பிடிக்கப்பட்ட சந்தனச்செடியைப் போல் இப்போது என் அப்பா மழியை விட்டுப் பிரிந்து போய் வேறிடத்தில் கான் எங்கனம் உள்ள வாழ்வேன்?

ாசியப். குழந்தாய்! நீ ஏன் இங்கனம் அச்சப்படுகின்றோ? உயர்குடுப் பிறந்த மனவாளனுக்கு மனையாட்டியாப் பிரும்பத்தக்க நிலையை யடைந்து, ஒவ்வொரு நிமிஷமும் அவனுடைய ஆரிய பெரிய அரச கருமங்களில் நினைனைவு இழுப்புண்டு, கீழ்க்கிணசை இளஞாறிற்றைத்தோற் றுவிக்குமாறுபோல நீயும் பரிசுத்தனான மகளைப்பெற்று இன்புறங்கால் நீ என்னைப் பிரிந்ததனால் உண்டான துயரத்தை நினைக்கவேமாட்டாய்.

(சுதந்தலை நந்ததமின் அடிகளில் விழுந்து பணிகின்றன.)

ாசியப். நீ யடையவேண்டுமென யான்விரும்புவன வெல்லாம் எய்தக் கடவாய்!

சுதந்தலை. (தன் தோழி ஓர் கீட்டப்போல்) தோழிகான், இருவிரும் என்னை ஒன்றூப்பத் தழுவிக் கொள்ளுக்கன்.

தோழிகான். (அவ்வாடோசேயது) சகி, ஒருங்கால் அரசன் உன்னைத் தெரிந்துகொள்ளத் தாமதமானால், \* அவர் பெயர் செதுக்கப்பட்ட இக்கணையாழியை அவருக்குக் காட்டு. (கணையாழியைக் கோடுக்கின்றனர்.)

சுதந்தலை. இங்கனம் நீங்கள் ஜெறுவதைக் கண்டு எனக்கு நடுக்க முண்டாகின்றது.

தோழிமா. அஞ்சாதே! அன்பின் மிகுதியினால் ஏதே ஆங் நீங்குண்டாகுமோ என அஞ்சுதல் வழக்கம்.

ாசியகாவன். சூரியன் ஆசாயத்தின் மேற்பாகத்தில் எழும்பி விட்டான். அம்மையார் அவர்கள் துரிதப்படல் வேண்டும்.

## சாதுந்தலம்.

சதுந்தலீ. (குலவாசிரமத்தைப் பார்த்த வண்ணமாய் நின்றுகொண்டு) அப்பா, இத்துறவாசிரமத்தை யான் மறுபடியும் எப்போது வந்து காண்பேன்?

ஊசியபர். குழந்தாய் கேள்! நான்கு திக்கும் விரிந்த நிலமகளுடன் நியும்மலையைப் பெடுநாள் வாழ்ந்து, நிகரற்ற விரலுண ஒரு மைந்தனையும் துவியந்தனுக்குப் பெற்றுக் கொடுத்து, அவன் அப்புதல்வன்மேல் இராச்சிய பாரத்தை இறக்கிவைத்த பின்பு நீ நின் கணவனேனும் மறுபடியும் இத்துறவாசிரமத்திற்கு வருவாய்.

கோதமி. குழந்தாய், புறப்படவேண்டியவேளை தப் பிப் போகின்றது. உன் அப்பாவைத் திரும்பிப்போகவிடு. இப்படியே இவன் பொழுதெல்லாம் திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டே யிருப்பாள்; ஆகையால், தாங்கள் தாம் திரும்பிப் போகத் தயவு செய்யவேண்டும்.

ஊசியபர். குழந்தாய், என் தவ அனுட்டானத்திற் குத் தடை உண்டாகின்றது.

சதுந்தலீ. (மஞ்சியும் தந்தையைத் தழவிக்கோண்டு) தவ அனுட்டானத்தால் அப்பாவடைய உடம்பு இளைத்துப் போயிருக்கின்றது; ஆகையால் என் பொருட்டு மிகுந்த கலை யடையாதேயுங்கள்.

ஊசியபர். (பேருழச்சேறிந்து) என் குழந்தாய்! நீ முன்னே பலியாக வாரி இறைத்த நிவார தானியங்கள் இப் போது குடில்வாயிலிலே முளைத்திருப்பதைப் பார்க்கையில் என் மனத்துயரம் எவ்வாறு குறைவுபடும்? வழி நெடுக உனக்கு மங்களமுண்டாகட்டும் போய்வா. (சதுந்தலீயும் துணைவரும்போகின்றனர்.)

தோழியார். (சதுந்தலீயை நெகுப்பார்த்து) ஐயை போ! சகுந்தலீ காட்டுத்தோப்பில் மறைந்துபோய் விட்டானே!

காசியபர். (பெநுழச்சேறிந்து) அன்றையே, உங்கள் தோழிபோய்விட்டாள். உங்கள் மனத்துயரத்தை ஆற்றிக் கொண்டு என் பின் வாருங்கள்; யான் ஆசிரமத்திற்குக் திரும்பிப்போகின்றேன்:

இருவரும். அப்பா, சகுந்தலையைப் பிரிந்து வெறிதா யிருக்கும் துறவாசிரமத்தினுள் எங்வனம் புகுவோம்?

காசியபர். அன்னின் மிகுதியினால் இப்படித் தான் தோன்றும். (சிந்தனையாடு நடந்துகொண்டு) சகுந்தலையைக் கணவன் வீட்டுக்குச் செலுத்தி விட்டமையால் எனக்கு இப்போது ஆறுதல் உண்டாய் மகிழ்ச்சி யடைகின்றேன்! ஏனெனில் உண்மையாகப் பேசுமிடத்துப் பெண்கள் பிறர் க்குரிய பொருளே யாகின்றனர்; இன்றைக்கு அவளைக் கணவன் வீட்டுக்குப் போக்கினமையால் தன்னிடத்து வைக்கப் பட்ட அடைக்கலப் பொருளைத் திரும்பவும் உடையானுக்குச் சேர்த்துவிட்டாற் போல என்மனம் ஆறுதல் அடைகின்றது. (எல்லாரும் போய்விடுகின்றனர்.)

நான்காம் வகுப்பு முற்றியது.

---

ஜந்தாம் வகுப்பு.

கனம் : அரசியலை.

(விதூஷிகளும் முருக்கையில் இருந்த வண்ணமாய் அரசனும் வந்திரனர்.)

விதூஷிகள், (உற்றுந்தேட்டு) ஒ நண்பரே ! இசைக் கழகத்துள் நடப்பதைச் செனிகொடுத்துக் கேளும். தெளி வாகத் தெரியா விட்டாலும் மிக இனிமையாயும் பொருத் தமாயும் உள்ள சுரங்களோடு கூடிய இசை வணக்குக் கேட்கின்றது. நங்கை அமிசபதிகை வர்ணங்கள் பாடப் பழகுவதாக நினைக்கின்றேன்.

ஆவியந்தன். பேசாதிரு. நான் சிறிதுகேட்கின்றேன்.

(அந்தரத்தில் பாட்டுக் கேட்கின்றது.)

விழுநறவு வேண்டியிரி மாவினாரிற் பழகுச்  
செழுமுளரி யிடைவற்றிது சேருமின வண்டே !  
செழுமுளரி யிடையிருந்து திகழ்மாவை நியோர்  
பொழுதுமறந் துறைகுவதுபொருந்துமோலரையாய்வி  
துவியந்தன். இன்னிசையோடு கலந்து ஒழுகும் இப்பாட்டு ஆவவளவு சுவையா யிருக்கின்றது !

விதூஷிகள். இப்பாட்டின் சொற்பொருளை சீர் அறி ந்துகொண்டிரா ?

துவியந்தன். (புள்ளுவல்கேயது). இவள் ஒருகால் என்னால் நேசிக்கப்பட்டாள் ; ஆகையால், அரசி வகுமதி யைக் குறிப்பிட்டு எனக்கு இப்பழிப்புரை இவளிடமிருந்து வந்ததென்று அறிகின்றேன். நண்ப மாதவிய ! அமிசபதிகையினிடத்துச் சென்று என்னை அவள் சாதுரியமாய்ப் பழித்துவிட்டன என்று நான் சொன்னதாகச் சொல்.

விதூஷகன். உமதுகட்டளைப்படியே. (எடுத்து) ஓ கண் பயே! அரம்பமாதராற் பற்றப்பட்ட முனிவரர்போல, இவள் பிறர்க்கையைக்கொண்டே என்குழுமியைப் பிழுத்துக் கொண்டமையால், எனக்கு அதனினின்றும் விடுதலை இல்லை

துடியந்தன். நாகரிகமுன் வளைப்போலப்போய் இதனை அவனுக்குத் தெரிவி.

விதூஷகன். வேறுவழி ஏது! (போய்விடுகின்று)

துடியந்தன். (தனந்தன்) இத்தன்மையான பொருளீாத் தரும் இப்பாட்டைக்கேட்டவை, காதல்ரைப் பிரியாதிருக்கையிலும் எனக்குவன் இத்தகையபெருங்கவலை உண்டா யிற்று? ஒருகால் இப்படியிருக்கலாம். அழகிய பொருள் கலைப் பார்க்கும்போதும் இனியற்றசைகளைக் கேட்கும்போதும் பாக்கியசாலியா மிருப்பவனும், தன்னையறியாமலே தன்மற்றை உணர்வுகளோடுதன்றும் நிலைபேறுற்று முற்பிறவியில் ஆண்டாய்க்கிடந்த காதல்உணர்வு அச்சமயத் தில் தோன்றப்பெறுகின்றஞ்சுகளின் அங்கனம்துயசம் அடைகின்றன. (மனவருந்துத்தோடு நிப்பிக்கின்றன)

(பிறகு கஞ்சக்கிளனினும் சவலாளன் வருகின்றன்)

கஞ்சக்கி. ஆ நான் இந்தங்கிலைமைக்கு வந்துவிட்டதுவியப் பாயிருக்கின்றது! அரசனுடைய அந்தப்புரத்திற் காவற் றேழி அக்கு அடையாளமாக நான்தாங்கிவந்த இந்தக்கோலே இத்தனைகாலங்களுக்குத்தனின்பு நடக்கத்தன்றாத எனக்கு ஊன்றுகோலாய் வந்துவாய்த்தது. அரசன், செய்யவேன் மே அறத்தின்கடமைகளைத் தன்னமாட்டாரென்பது உண்மையே; ஆயினும், அவர் இப்போதுதான் அறங்காறும் இருக்கையைவிட்டு எழுந்தனராகவின், கண்ணுவழுனிவர் சீடர்கள் வந்ததை அறிவித்து இன்னும் அவரை நிறுத்திவைப்பதற்குமாயில்லாதவனு மிருக்கின்றேன், 'ஆயினும்என்,

குடிகளை ஆருந்தொழி லுக்கு ஒழிவுகிடையாது. ஏனென்றால், சூரியன் ஒருதரம்தேரிற்பூட்டிய குதிரைகளோடுஞ் சென்றுரெகாண்டே மிருக்கின்றால்; காற்று இரவும்பகலும் இயங்கிக் கொண்டே மிருக்கின்றது; சேடன்ஸப்போதும் நிலப்பொறையைச் சமந்துகொண்டே மிருக்கின்றன; ஆறி வொருக்குபெறும் அரசன்கடமையும் அப்படியேமிருக்கின்றது. ஆகையால், நான் எனதுகடமையைச்செய்வேன்.

(நடந்துபோய்ப்பார்த்து) தன்மக்களைப்போலக் குடிகளுடைய காரியங்களையெல்லாம் பார்த்துவிட்டு, நன்பகல்வெப்பந்தாங்கிய அரசியாளையானது மற்றையவற்றைப் புல்மேயனிடுத்துத் தான்தனியே ஒருகுளிந்தகிழுவில் இளைப்பாறுதல்போல அரசன் இளைபுற்றமனத்தோடு தனியே ஒரிடத்தில் இளைப்பாறிக்கொண்டிருக்கின்றார். (கிட்டப்போய்) வேங்தற்குவெற்றிகிறக்க! இமயமலைச்சாரலி லுன் துறவாசிரமத்தில்வசிக்கும் இருடிகள் மாதர் இருவரோடும் காசியபமுனிவரிடமிருந்து செய்திகொண்டுவந் திங்கு இருக்கின்றார்கள். இதன்மேல் தங்கள்கட்டணை.

துடியந்தன். (மரியாதையாய்) காசியப நிடமிருந்துசெய்திகொண்டுவந்தவர்களா?

கஞ்சகி. வேறென்ன?

துடியந்தன் சுருதிபிற் சொல்லப்பட்டவண்ணம் துறவாசிரமத்தில் வசிப்போரை வரவேற்பதற்குரிய உபசாரங்கள்செய்து அவர்களைவிட்டே அழைத்துவரும்படி புரோகிதர் சோமராதநுக்கு நான்சொன்னதாகத்தெரிவி. நானும்துறவிகளைவரவேற்பதற்குத் தகுதியான இடத்திற்போப்பதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன்,

கஞ்சகி. தாங்கள் கட்டணையிடும்வண்ணமே. (போய்விடுகின்றுள்ள)

துடியீதன். (ஸாகுது) ஏத வேத்திரவுடி! ஹார்சிச்சா லைக்குப்போகும் வழிகாட்டிச்செல்.

ஹதிகாரி. இவ்வழியேவாருங்கள், இவ்வழியேவாருங்கள். (வழிகாட்டிச் சேல்கின்றார்)

துடியீதன். (அரசாருதலில் உண்டாருங் துஞ்சபத்தைச் சோல்கிட்டோவீடே நடந்து) தன்னால் வேண்டப்பட்ட பொருளைப் பெற்றுக்கொண்டவுடன் ஒவ்வொரு மிராஸியும் இன்புறுகின்றது; அரசனே தான் வேண்டிய பொருளைப் பெற்றும் விண்ணும் துஞ்சபத்தையே எய்துகின்றார்களே, வனைன்றால், விழுந்தது பெற்றவுடன் அவாமாத்திரம் அடங்குகின்றது; பெற்றதைக் காப்பாற்றுத்தற்கு உண்டாம் முயற்சியோ துஞ்சபத்தையே தருகின்றது. கையிற் பிடித்தகுட்டையை ஒப்ப அரசாட்சியானது ஆயாசத்தை வருஷிப்பதுபோல அதனை நீக்குத்தற்கு இடந்தருவதில்லை.

(திரைக்குப்பின்னே)

வைதாளிகள். வேந்தற்கு வெற்றி கிறக்க!  
முதல்வைதாளிகள்.

வெங்கதீரின் வெப்பம் விரிதலையிற் றுங்கித்  
தங்குவோர்க் குக்கீழ் தண்ணிழல்செய் மீரம்போல்  
இங்குநின் னின்பங் குறியாது குடிகட்குப்  
பொங்குதுயர் கொளுநின் பொலிவாழ்க்கை யிதுவே.

இரண்டாம் வைதாளிகள்.

ஓறுக்கும்வளி யுடைமையா ஓண்மைநறி திறம்புகளை  
மறுக்கின்றூய் புரக்கின்றூய் மாறுபடு வோர்வழக்கை  
அறுக்கின்றூ யருஞ்செல்வ முறுவழிச்சேர் கேள்போலா  
தறக்கிழமை குடிகண்மே லருள்கின்றூ யண்ணலே.

துடியீதன். மனம் வருந்தி யிருக்கும் ஏனக்குத் திரு  
ம்பவும் ஓஃது ஆறுதல் பயந்தது. (நடந்துபோகின்றார்.)

பிரதீஸரி. இதோ, இனிது வினக்கப்பட்டமையால் மிகச் சுற்றமாயும் யாகப்பசு நிற்பதாயும் உன்ன வேள்ளிச் சாலையின் உயர்ந்த சுற்றுநிலம் இருக்கின்றது. தாங்கள் இவ்வாயிற்படியின்மேல் ஏறுங்கள்.

துஷ்டியாத்தன். (மேல்காலையின் ஹோஸ்மேஸ்சா யிந்துகொண்டு நிச்சிக்கின்றன.) ஏடி வேத்திரவதி! இவ்விருட்கள் மாட்சிமை தங்கிய கண்ணுவரால் என்னிடத்தில் எதற்காக அனுப்பப்பட்ட டிருக்கலாம்? தவ வொழுக்கங்களை மேற்கொண்டு நடத்துகின்ற முனிவர் தவத்திற்கு ஏதேனும் இடையூறா நிகழ்ந்திருக்கலாமோ, அன்றித்தவவனங்களில் வசிக்கும் விலங்குகளுக்கு பாரேனும் திங்கு செய்திருக்கலாமோ, அன்றி வதேனும் என்னுடைய தகாத ஒழுக்கத் தால் கொடிகள் மலராதிருக்கலாமோ என்று பலதிறத்தால் நிகழும் ஐயங்கவால் இதுதான் என்று துணியமாட்டாமல் என் செஞ்சங் கலங்குகின்றது.

பிரதீஸரி. தம்முடைய கருமங்கள் இடைழுறின்றி நடை செறுதலால் மனம் உவந்து, தங்களுக்கு மரியாதை செய்தற் பொருட்டாகவே முனிவர் வந்திருக்கின்றனரென என்னுடின்றேன்.

(நோதமிழோடு உதந்தலையை முன் நடத்திச் சொல்லுடே இருந்தனர், கஞ்சக்கிழுபோகித்தும் வந்திருக்கின்றனர்.)

கஞ்சக. சுவாமிகான்! இவ்வழியே, இவ்வழியே வாருங்கள்.

சாபிங்காவன். ஏசாரத்துவதா! மாட்சிமைதங்கிய இவ்வரைசன் என்றும் நெறிமிறமாதவராகவே, மிகஇழிந்தசாதி போராயினும் ஒருவராவது நீ நெறிக்கட்ட செல்கின்றார்ஸ். இவ்வாறிருந்தும், மக்களியங்காத இடத்திலேயிருந்துபழக்கப்பட்டமையால் மக்கள்கிறைந்த இவ்விடத்தில் இருப்பது தீவினுற்குழுப்பட்ட வீட்டினுள் இருப்பதுபோல எனக்குத் தோன்றுகின்றது.

## சாகுந்தலம்.

சாரத்துவதன். இங்கரத்தினுட் புகுந்தவுடனே ஆனாக கு இவ்வாறு தோன்றியது வாய்மையேயாம்; தலைமுழுக்கு என்னென்ற தேய்த்திருச்சும் ஏனையொரு வளைப் பார்த்தாற்போலவும், பரிசுத்தமுடையேரன் ஒரு வன் அசத்தமுடையோன் ஒருவளைக் கண்டாற்போலவும், விழித்தெழுந்த ஒருவன் உறங்குவோன் ஒருவளைன் நோக்கி நூற்போலவும், வேண்டியவாறு இயங்குவான் ஒருவன் சிறைப்படுத்தப்பட்டான் ஒருவளைக் கண்ணுற்றுற்போலவும் சிற்றின்பத்தில் அழுந்திக்கூடக்கும் இவர்களைக்கண்டு நானும் உவர்ப்படைகின்றேன்.

சுதந்தஸி. (அவசதனத்தைக்குறித்து) அந்தோ! என்வலக்கண் ஏன்னுடிக்கின்றது?

கொதமி. குழந்தாய்! நீமை விலகக்கடவுது! நின் கணவன் குடிக்குரிய தெய்வங்கள் நினச்சு நன்மை தருவன வாக! (நடக்கின்றன.)

புரோகிதர். (அரசினர்க்கூடிடிக்காட்டி) ஒ துறவிகாள்! தன் அறங்கூறிருக்கையினை விட்டெடுந்தும் எத்திறத்தாரையும் எச்சாதியாறையுங் காப்பாற்றிவரும் மாட்சிமைதங்கிய வேந்தன் தங்கள் வருகையினை எதிர்நோக்கிக்கொண்டு அதோ இருக்கிறார்! பார்மின!

சாங்கரவர். ஒ பிராமணர் தலைவ! அஃதுண்மை யாகவே புகழுத்தருக்கது. ஆயினும் அதனொங்கள் ஒருபெரி தாக எண்ணவில்லை. பழங்கள் நிரம்பியிருத்தலால் மரங்கள் தலைகுனிகின்றன; புதுப்புனல் நிறைவினால் மேகங்கள் செந்துதாரங் தாழ்ந்து மிதக்கின்றன; நல்லோர் செல்வப் பெருக்கால் செருக்கடைவதில்லை; பிறர்க்குதலி புரிவோர் இங்களம் இருப்பது இயற்கையேயாம்.

**பிரதீகாரி.** சவாமி! அவர்கள் முகத்தில் சாந்தமான தேசக்கரணப்படுகின்றது. ஆகையால் அவர்கள் தாம் மேற் கொண்ட காரியத்தில் உறுதியுடையவர்களா மிருக்கிறார்கள் என்று நம்புகின்றேன்.

**துடியந்தன்.** (சதுந்தலையைப்பார்த்து) வதங்கின இலை களின் நடுவே ஓர் இனந்தளிர் தோன்றுதல்போல நன்கு கட்டுலாகாத அழகிய உடம்பினளாய் இவ்விருடிகளின் நடுவில் முக்காடிட்டு வரும் இப்பெண் யாராயிருக்கலாம்?

**பிரதீகாரி.** சவாமி! நானும் யோசித்துப் பார்த்தும் எனக்கும் ஒன்றும் விளங்கவில்லை. இவள் உருவமோ மிகவும் அழகாகத்தான் இருக்கின்றது.

**துடியந்தன்.** அப்படித்தான் இருக்கட்டும். பிறர் மனை வியை உற்று நோக்குதல் ஆகாது.

**சதுந்தலை.** (பார்பில் கையைவைத்துத்தனக்குதன்) ஒன்றஞ்சமே! ஏன் இங்குனம் நடுங்குகின்றுய? என் தலைவனது காதல் மிகுதியை அறிந்திருக்கின்றுயாகவின், சிறிது பொறுமையாயிரு.

**புரோகிதர்.** (முன் னேபோய்) சவாமி! விதிப்படிஉபசரித்து வணங்கப்பட்ட துறவிகள் இதோ வந்திருக்கின்றனர். இவர்கள் தங்கள் குருவினிடமிருந்து ஏதோ செய்திகொண்டுவந்திருக்கிறார்கள். தாங்கள் தயைசெய்து அதனைக்கேட்டல்வேண்டும்.

**துடியந்தன்.** அப்படியே கேட்கச் சித்தமா மிருக்கின்றேன்.

**துஷவிகள்.** (கையையர்த்துக்கி) ஓ அரசனே! உமக்கு வெற்றியுண்டாவதாக!

துஷ்டியந்தன். உங்கள் எல்லார்க்கும் வந்தனஞ் செய்கின்றேன்.

துஷ்டிகள். நீர் கோரிய எண்ணாம் நிறை வேறுவதாக! துஷ்டியந்தன். முனிவருடைய தவவொழுக்கங்கள் இடையூறின்றி நடை பெறுகின்றனவா?

துஷ்டிகள். நல்லோரைப் பாதுகாப்பதற்கு நீர் இருக்கும்போது தவவொழுக்கங்களுக்கு இடையூறு எவ்வாறுண்டாகும்? ஞாயிறு சுடர்விரிந்து விளங்குகியில் இருள் எவ்வாறு வரும்?

துஷ்டியந்தன். இப்போதுதான் ‘அரசன்’ என்னும் என் பட்டப்பெயர் பொருளுடை மொழியாயிற்று. உலகினை நலப்படுத்துதற்கு மாட்சிமை தங்கிய காசியபர் நன்றாயிருக்கின்றனரா?

துஷ்டிகள். மந்திர ஆற்றலுடைய முனிவர் சுகத்தைத் தம் சுசத்திலேயே வைத்திருக்கின்றார்கள். அவர் உம்முடைய சுகத்தை முதலிற்கேட்கச்சொல்லி அதன்பின் இதனைத் தெரிவிக்கும்படி சொன்னார்.

துஷ்டியந்தன். அவர் கட்டனை யாது?

சார்பிக்கவன். நீங்கள் இருவீரும் ஒருவரோ டொருவர் உடன்பட்டு, என்மகளை நீர் மணம்புரிந்துகொண்டதை நான் உங்கள்மீதுள்ள அன்பினால் ஏற்றுக்கொள்ளுகின்றேன். நீரோ நன்குமதிக்கப் படுதற்குரியார் எல்லாருள்ளும் சிறந்தவராயிருக்கின்றீர்; சதுந்தலையோ தூய குணங்களைல்லாம் ஒர் உருவெடுத்து வந்ததுபோல் விளங்குகின்றன; நான்முகக்கடவுளோ, எல்லா உயர்குணங்களானும் ஒப்பான மணமகளையும் மணமகளையும் ஒன்று கூட்டின மையால் நெடுங்காலங்தனக்கிருந்த பழிச்சொல்லி னின்றும்

நீங்கப்பெற்றுன். ஆகையால், இல்லறவாழ்க்கையை இனிது நடப்பித்தற்குரிய துணையாகக் கருவற்றிருக்கும் இவ்ளை ஏற்றுக்கொள்வீராக.

**கௌதம்.** மேதகவுடையீர்! நான் சிலசொல்லவிரும்பு கின்றேன். எனக்கு இசிற்பேசலூடுமில்லை; ஏனென்றால், நீரும் இவனும் முதியோரை அனுசரித்தாவது உறவின ரிடத்தில் கலந்து கொண்டாவது இதனைச் செய்திர்களில்லை. உங்களிருவர்க்குள்ளேயே நடந்துபோன இதன் விஷயத் தில் நீங்கள் ஒருவர்க்கொருவர் நடந்து கொள்ளவேண்டிய முறையைப்பற்றி நான் என்ன சொல்லக்கூடும்.

**சதுந்தலை.** (தனக்குள்) என் நாயகன் யாதுசொல்வரோ தெரியவில்லையே!

**துடியந்தன்.** இஃது என்ன இது என்முன்னே!

**சதுந்தலை.** (தனக்குள்) இவர்க்காறும் இச்சொற்கள் கொருப்பாயிருக்கின்றனவே!

**சார்பிகரவன்.** இஃதென்ன இதுவா? நீர் தாம் உலக நெறிகள் முற்றும் அறிந்தவராயிற்றே. மணமான பெண் ஒருத்தி மிகுந்தங்களொழுக்கமுடையளாயினும் தன் உறவி னர் குடும்பத்திலேயே இருப்பளாயின் அவள்மேல் வேறு வகையாய் உலகத்தார் ஜெயற்கிறார்கள்; ஆதலாற்றுன் பெண்ணைச் சேர்ந்தவர்கள் தம்முடைய பெண் தன் கணவனுல் வெறுக்கப்பட்டனும் அவனுடனேயே அவளிருக்கவேண்டுமென விரும்புகின்றார்கள்.

**துடியந்தன்.** என்ன, இம்மாதரார் என்னால் முன்மணம் புரியப் பட்டாரா?

**சார்ந்தலை.** (தனக்குள் பேருந்திக்கோடு) ஓ ஸஞ்சமே, நீ அஞ்சியது அப்படியோயாயிற்று.

ஓர்ஸிகரவன். தான் செய்த ஒருகாரியத்திலுள்ள வெறுப்பால் தன் கடமையினி நூம் வழுவதல் அரசனுக்குத் தகுதியாமா?

துடியந்தன். பொய்யாகக் கற்பித்துக்கொண்டு ஏன் இக்கேள்வி கேட்கின்றீர்கள்?

ஓர்ஸிகரவன். அதிகாரத்தாற் செருக்குற்று மயங்கி னவர்களுக்கு இவைபோன்ற தீயகுணங்கள் பொதுவாய் உண்டாகின்றன.

துடியந்தன். என்னை மிகவும் அவமதித்துப் பேசுகின்றீர்களே.

நோதமி. குழந்தாய், சிறிது நேரம் வெட்கப்படாமலிரு. உன்முக்காட்டை எடுத்துவிடுகிறேன்; அதன்பின் உன்கணவன் உன்னைத் தெரிந்துகொள்ளார். (சோல்லியபடி யே சேய்கிறீர்.)

துடியந்தன். (சுதந்திலையைப்பார்த்துத் தள்க்குள்)

வடுவெறு பேரெழில் வயங்கவில் வயின்வருங்  
கொடிபுரை யுருவினால் தன்னைக் கூடிநான்  
கடிமணம் அயர்ந்ததாக் கருதலாமையால்  
விடியலிற் பனியகத் துள்ளமென் மல்லிகை  
படித்தரா துழிதரும் பைஞ்சிறை வண்டெனத்  
தொடுதலும் விடுதலுங் துணியகில்லேனே.

(சிந்தித்துக்கொண்டிருக்கின்றன்.)

பிரத்காரி. இம்மன்னன் அறநெறி தவறுமைப் பொருட்டு அதில்லவ்வாவு குறியாய்திருக்கிறா! அழகிற்சிறந்த இவ்வரு எளிதிலே கிட்டவருவதைக் கண்டும் வேறுயார் இங்ஙனம் தாமதிப்பார்கள்?

ஶார்ங்காவன். ஒ அரசனே! நீர் வன் இங்கனம் வாளாதிருக்கின்றீர்?

துடியார்கள். ஒ துறவிகாள்! நான் எவ்வளவுதான் நினைத்துப்பார்த்தாலும் இந்த அம்மைப்பை நான் மனம் புரிந்ததாக நினைவுவரவில்லையே. கருப்பக்குறிகள் நன்றாய்த் தோன்றுகின்ற இம்மாதர்க்கு நானே கணவன் என்பறு ஐயமா யிருக்கையில் இவ்வரை நான் எவ்வாறு ஏற்றுக்கொள்ளலாம்?

சதுந்தலை. (அப்பூர்வமாய்) மனம்புரிந்துகொண்டதைப் பற்றியே இப்போது ஐயம் நிகழ்த்துவிட்டது, இனி என் ஆவல் எங்கனம் நிறைவேறப்போகின்றது!

ஶார்ங்காவன். தனை கூர்ந்து அங்கனஞ்சொல்லாதீர். உம்மாற் புணரப்பட்ட தம்மகளை ஏற்றுக்கொண்டதற்காக அம்முனிவரை நீர் அவமதித்தது பொருத்தமேதான்! திருப்பட்டபொருளைத் திருடினவனுக்கே திருப்பிக் கொடுத்தலால் அம்முனிவர் உம்மைத்திருட்டோப்போலவே செய்து விட்டார்.

ஶாத்துவதன். சார்ங்கரவா இனி நீ பேசுவதைதிறுத்து. சகுந்தலே! நாங்கள் யாது சொல்லவேண்டுமோ சொல்லி னேம். அரசனே இவ்வாறு சொல்லுகிறூர். அவரைமெய்ப்பிக்கத் தகுந்ததாக நீ விடைசொல்.

சதுந்தலை. (தனக்கு) அத்தகைய காதற்கிழமையே இந்த மாறுதல்நிலைக்கு வந்துவிட்டதாயின், இனி நினைப்பூட்டுதலாற் பயன் என்னை? நான் துன்பத்திற்கு ஆளாக வேண்டுமென்பது இங்கே விதிக்கப்பட்ட டிருக்கின்றது. (புத்தே) என்ஆருயிர்த்தலைவா! (இதுபாதிசொல்லி) மனம் புரிந்ததே ஐயமா யிருக்கையில் இங்கனம் அழைத்தல்

கூடாது. ஒப்பளரவரே! துறவாசிரமத்தில் அவ்வாறெல்லீம் உடம்படு மொழிகள் சொல்லிக் கள்ளம் அறியாத என்னை ஏமாற்றிவிட்டு இப்போது இச்சொற்களீச் சொல்லித் தள்ளிவிடுவது உமக்குத்தகுதியாமா?

துடியாதன். (நாதின்மோரி கைகளை வைத்து) பாவம் விலகக்கடவுது! கரை புரண்டு செல்கின்ற யாருனது தனது தெளிவானானைரைக் கலங்கச்செய்து கரைமேலூள்ள மரங்களை வேரோடும் விழுப்பன்னுதல்போல என்னியும் இழுவாக்கி என்குலத்திற்கும் வடுவண்டுபண்ணப் பார்க்கின்றையா?

சுதித்தலை. நல்லது, என்னைப் பிறப்பென்றுவன் மனைவியாக ஐயுற்று நீர் இப்படிச்செய்தால், இவ்வடையாளத்தால் உமது ஐயப்பாட்டை ஒழிக்கின்றேன்.

துடியந்தன். இது நல்ல ஏற்பாடே,

சுதித்தலை. (மோதிரமிருந்த இடத்தைத்தடவி) ஆ! ஐயோ! என்னிரவில் மோதிரத்தைக் காணுமே. (கோதமிணை நடுக் கந்தோடு பார்க்கின்றார்.)

கோதமி. சுக்கராலதாரத்திலுள்ள சுசித்திரத்தை நீகுனிந்து வணங்குகையில் அம்மோதிரம் நழுவிகிழுந்துவிட்டதுபோலும்.

துடியந்தன். (புள்ளிப்போடு) மகளிற்குச்சமயத்திற்கு இசைந்த உத்தி தோன்றுமென்பது இதுதான்.

சுதித்தலை. இங்கு ஊழ் தன்வளிமைபுலப்படுத்திற்று. நான் மற்றொருவிஷயம் சொல்லுகின்றேன்.

துடிமித்தன். இப்போது கேட்கவேண்டிய விஷயம் வந்துவிட்டது!

**சுதீங்களே.** நீர் ஒருநாட்ட புதுமல்லிகைப் பந்தரின்கீற் உமதுகையில் தாமரை இலையாற்செய்த கலத்திலே தன் ணீர் முகந்துவைத்துக்கொண் டிருக்கவில்லையா?

**துஷியங்கன்.** நல்லது கவனமாய்க் கேட்கின்றோம்.

**சுதீங்களே.** அச்சமயத்தில், என் சுவிகாரபுத்திரனுன் தீங்காபாங்கன் என்னும் பான்கன்றுனது வந்தது. நீர் ‘அது முதலிற் குடிக்கட்டு’ மென்று சொல்லித் தண்ணீரைக்காட்டி அதனை அருகிழுக்கமுயன்றீர். அஃது உம்மிடத்திற் பழகாததனால் உமது கையருகில் வரவில்லை. அப்போது நீர் ‘ஓவ் வொருவரும் தம் இனத்தாரிடத்திலேயே நம்பகமுடையரா யிருக்கின்றனர்; இவ்விஷயத்தில் இருவிரும் காட்டுத்தன் மை யுடையீர்’ என்று சொல்லி நகையாடினீரே.

**துஷியங்கன்.** பொய்சிறைந்தனவான இவைபோன்ற தேன்மொழிகளாற் பெண்கள் தங்கருத்தை முடித்துக் கொள்ளுகின்றார்கள்; காமிகளோ ஏமாந்துபோகின்றனர்.

**நோதமி.** பெரியீர! அங்குள்ள சொல்லாதீர். துறவா சிரமத்தில் வளர்ந்த இப்பெண் பொய்யே அறியான்.

**துஷியங்கன்.** துறவாழுக்கத்தினின்று வயதுமுதிர்ச்ச அம்மா, தாழ்ந்த விலங்குகளிற் பெண்ணினத்திற்குங் கற்றுக்கொடாமலே இத்தகையதிற்கும் உண்டாவதாயின், பகுத்தறிவுடைய மக்களிடத்தில் அஃதெவ்வளவு மிகுதி யாய்க் காணப்படுதல் வேண்டும்! சூயிற்பெடுகள் தங்குஞ் சுகள் ஆகாயத்திற்பறக்கும்வரையில் அவை தம்மை வேறு பறவைகளைக்கொண்டு வளர்த்துவாரல் உண்மையான்றே?

**சுதீங்களே.** (ஷோபத்தோடு) கீழ்மகனே, உன்மனாகிலைக்கு இனைக்கப் பிறவையும் கருதுகின்றேய். அறக்கட்டுமை என்

கின்ற சட்டையைப் போர்த்துக்கொண்டு மேலே புற்க ளாஸ் மூடப்பெற்றுக் கீழே மறைந்திருக்குக் கிணற்றையொத்த உன்னைப்போல் நடப்பார் வேறுயார்ஷளர்?

துவியாதீதன். (கனக்குள்) இவள் கோபமானது பொய்க் கலப்பில்லாததாய்த் தோன்றுதலால், இஃது என்மனத்தில் சந்தேகத்தை உண்டுபண்ணுகின்றது.

மறைவிற்செறிந்த காதற்பெருங்கிழமை மனக்கொள்ளது குறையும்நினைவாற்கொடுமனம் வல்லன்றன்னைக்குறித்துப் பிறைபோற் புருவம் முரியப் பெருவிழிகள் சிவக்கச் சினம் முறையே மிகுதல் மதன்வில் விரண்டாய் முறித்திட்டதே.

(உரக்க) நன்மாதராய், துவியந்தனுடைய செய்கையாண்டும் அறியப்பட்டுள்ளது; இன்னும் இதனையான் நினைவிடக் கூடவில்லையே.

சதுந்தலை. புநவுமிசத்திற் பிறந்தவ ரெங்கின்ற நம்பிக்கையால், நாவில் தேனும் அகத்தில் கஞ்சம் வைத்திருக்கின்ற இவர்கைக்கு நான் :எளிதாக அகப்பட்டதுபற்றி இவர் என்னை வேசியாக்கிவிட்டது நன்றுதான்! (முன்றுளை ஒரத்தால் முகத்தை மூடிக்கோண்டு அடுக்கின்றன.)

சார்பிகரவன். தானே அவசரப்பட்டுச் செய்தகாரியம் இப்படித்தான் துன்பத்தைத் தரும். ஆதலால் அந்தரங்க சேர்க்கையானது நன்கு ஆராய்ந்தறிந்த பின்னரே தான் செயற்பாலது. மனவியற்கை நன்கு தேறப்படாதாரோடு கொண்ட நட்புப் பகையாய் மூடிகின்றது.

துவியாதீதன். ஐப, இம்மாதரிடத்தில் நம்பிக்கை வைத்து எம்மை நீர் குற்றஞ் சுமத்தி வருத்தலாமா?

சார்பிகரவன். (இகழ்ச்சியாயி) ஒன்றுக்கொன்று மாருட்டமான செய்தியைக் கேட்டுவிடார். பிறந்தது முதல்கள் பின்னதென்றே கற்பிக்கப்படாத ஹருவருடைய

சொல் பொய்தான்; பகவரை வஞ்சித்தலையே ஒரு கல்வி யாகக் கற்கின்றவர் உண்மை பேசதற்குத் தகுதியான்வர்கள்தாம்!

துடியந்தன். உண்மை பேசுகின்ற ஐயா, அது நம் மால் ஒப்புக்கொண்டதாகவே யிருக்கட்டும். ஆனால் இந்த அம்மையை வஞ்சித்தலால் நமக்கு வரும் ஊதியம் என்னை?

சார்ங்கரவன். சிரபத்தில் விழுவதுதான்.

துடியந்தன். புருவமிசத்திற் பிறந்தோர் நிரயத்தில் விழும் விரும்புகின்றன ரெப்பது நம்பத்தகாத தொன்றும்.

சாரத்துவதன். சார்ங்கரவா, மேன்மேற் பேசுவதற் பயன் என்னை? குருவின் கட்டணிப்படிசெய்துவிட்டோம், இனி நாம் திரும்பிப் போவோம். (நான் நோக்கி) அதோ நம்மனைவி யிருக்கின்றார்; நீர் அவரை ஏற்றுக்கொள்ளினுங் கொள்ளுக, தன்னிவிட்டும் விடுக. தன் மனைவியினிடத்து வன்வகையான அதிகாரஞ் செலுத்தினும் அது பொருந்து வதேயாம். அம்மே கொதமீ புறப்படுக்கள். (அவர்கள் புறப்படுகின்றனர்.)

சுதந்திலை. எப்படி? இக்கொடியவன் ரூன் என்னை வஞ்சித்துவிட்டான்; நிங்களுமா என்னை விட்டுப் போகின்றீர்கள்?

(அவர்களுக்குப் பின்னே புறப்படுகின்றனர்.)

கொதமீ. குழந்தாய் சார்ங்கரவா, இதோ சகுந்தலை பரிவுறும்படி அழுதுகொண்டு சமக்குப் பின்னே வருகின்றானே. தன் கணவனே தன்னைத் தன்னிவிட்டுப் பெருங் கொடுமை செய்தால் என் மகள் என்ன செய்வாள்?

சார்ங்கரவன். (கோபத்தோடீதிநுழை) தூர்த்தே! சுதந்தரமா யிருக்கப் பார்க்கின்றையோ?

(சுதந்திலை வஞ்சி நடுங்குகின்றன)

சாங்காவன். சருந்தலே, அரசன் சொல்லுகிறபடி யே நீ இருந்தாயானால், அவர் குலத்தினின் ராம் விலக்கிய உனக்கு உன் தந்தை தான் யாது செய்பக்கடும்? அவ்வாறன்றி நின் ஒழுக்கம் சுத்தமானதென்றே நீ அறிந்தாயானால் நின் கண வன் வீட்டில் அடிமையாகவாயினும் இருந்தலே உனக்குத் தக்கதாரும். நில், நாங்கள் போகிறோம்.

துவ்சியாந்தன். ஒ முனிவரே, என் இந்த அம்மையை நீர் ஏமாற்றுகின்றீர்? வெண்டுக்கள் அல்லிப் பூவினையே அலரச் செய்கின்றது; செஞ்சாயிரே தாமரைப் பூவையே மற்றுச் செய்கின்றது; ஒம்பொறுக்களையும் தம் வயப்படுத்தி யிருப்பவர்கள் பிறன்மனையாளைத் தழுவுதற்கு ஒருப்பட மாட்டார்கள்.

பாங்காவன். மற்றை விஷயங்களில் பிழவேசித் திருத்தலால் முன் நடந்ததை மறந்து போயிருக்கும் நீர் எவ்வாறு பாவத்துக்குப் பயப்படுவீர்?

துவ்சியாந்தன். இவ்விரண்டில் எஃதுயர்ந்தது? எது தாழ்ந்தது? தெரிவிக்கும்படி தங்களைத்தான் கேட்டுக்கொள்ளுகின்றேன். நான் மறந்திருந்தாலும் மிருக்கலாம், அல்லது இம்மாதரே பொய்க்கறி யிருந்தாலும் மிருக்கலாம். இவ்வையப்பாட்டில், மனையாளாயின் அவளை நீக்குவது நன்றே, அல்லது பிறன் மனையாளாயின் அவளைச் சேர்ந்து குற்றம் அடைதல் நன்றே?

புரோகிதர். (ஆழஷ்சிநித்து) அப்படியானால், தாங்கள் இவ்வாறு செய்யுங்கள்.

துவ்சியாந்தன். நல்லது தெரிவியுங்கள்.

புரோகிதர். பின்னோப்பேறி வரையில் இந்த அம்மையார் என் வீட்டில் இருக்கட்டும்; நான் இதனை என் சொல்லுகிறேன் வன்று கேட்பீர்களானால், உமக்கு முதன் முதற்

பிறக்கும் புதல்வன் மன்னர் மன்னனு யிருப்பாளன்று முனிவர்கள் முன்னரே வரங்தஞ்சு உம்மை ஆசிர்வதித்திருக்கின்றார்கள். இம்முனிவர் மகளார் வழிற்றிற் பிறக்கும் மகன் அவ்வரசடையாளங்கள் உடையனு யிருந்தால், இம் மங்கையாரை நீர் ஏற்றுக்கொண்டு அந்தப்புரத்தில் வைக்கலாம். அப்படி யில்லாவிட்டால் இம்மாதார் தாமே தம் தங்கத வீட்டுக்குப் போய்விடுகின்றார்.

துடியந்தன். தாங்கள் விரும்புகிறபடியே செய்க.

புரோகிதர். மகளே, என் பின்னேவா.

சதுந்தலே. ஒ பெருமைதங்கிய பூதேவி! நீ வெடித்து என்னை ஏற்றுக்கொள். (அழுதுகொண்டு புரோகிதரோடு போகின்றன்.)

(துஷவிகளும் போய்விட்டார்கள்)

(திரைக்குப்பின்னே)

ஆச்சரியம்! ஆச்சரியம்!

துடியந்தர். (உற்றுக்கேட்டு) அங்கே என்ன நடந்திருக்கலாம்?

(புரோகிதர் வந்தின்று).

புரோகிதர். (வியப்போடு) பெருமான், மிகவும் அதிசயிக்கத் தக்கதான் ஒன்று நேரந்தது.

துடியந்தன். எப்படி, என்ன?

புரோகிதர். கண்ணுவ முனிவர் சீடர்கள் போய்விட்ட பின், அப்பெண் தன் கைகளை உயர ஏறிந்து ஒலமிடப்புகுந்தாள்.

துடியந்தன். அப்புறம் என்ன?

புரோகிதர். உ...னே அப்பிரஸ்தீந்தத்திற்கு அருகாமையில் பெண் வடிவுடைய ஓர் ஒளியுருக்தோன்றி அவளைத் தூக்கிக்கொண்டு சென்றது.

(எல்லாரும் இறும்புடைக்கிறங்கள்.)

துஷ்டியாந்தன். சுவாமி, அவ்விஷயத்தைத் தான் நாம் முன்னரே வெளிப்படையாப் பிலக்கி விட்டோமே; இன்னும் அதனை வீணைப் போசிப்பானேன்?

புரோகிதர். (அரசனை நோக்கி) உமக்ரு வெற்றி சிறக்க! (போய்விட்டார்.)

துஷ்டியாந்தன். வேதத்திரவதி! நான் மனக்கலக்க முற்றிருக்கின்றேன். படுக்கை யறைக்குப் போகும் வழியைக் காட்டு.

பிரதிகாரி. பெருமான், இவ்வழியே இவ்வழியே வாருங்கள். (வழிகாட்டிச் சேல்கின்றுள்)

துஷ்டியாந்தன். என்மனைவியல்லன் என்று என்னுல் நீக்கப்பட்ட அம்முனிவர்மகனோ நான் நினைவுகூரக் கூடாதது உண்மையே; ஆயினும், என்னெஞ்சம் மிகவருந்துவதை உற்றுநோக்கினால் அஃது அவளொன் மணஞ்செய்த துண் டென்று காட்டுவதாகவே தோன்றுகின்றது. (எல்லாரும் போய்விடுகின்றனர்.)

ஜந்தாம்வகுப்பு முடிந்தது.



## ஈ று ம் வ கு ப் 4.

— () —

கூய் : ஒரு தெரு.

(அரசன்மைத்துண்ணு கொத்தவாலும், யின்னேகை இறக்கட்டப்பட்ட ஒருவளை நடத்திக்கொண்டு இரண்டு சேவகர்களும் வருகின்றனர்.)

சேவகர்கள். (ஒருமீதனை அடிக்குருக்கோண்டு) அடே கள்வா! அரசன்பெயர் செதுக்கப்பட்டு இரத்தினம் பதித் திருக்கும் இந்தமோதிரம் உனக்கு எப்படி அகப்பட்டது சொல்.

மனிதன். (நடுக்கட்டுப்பாடு) நான் அப்படிச் செய்திறவ னல்லங்க. என்னைத்தொந்தரவு செய்யாதிங்க.

முதல் சேவகர். என்ன? உன்னைச் சிறந்தபார்ப்பா னென்று நினைச்ச அரசனே உனக்கு இதைப் பரிசாக் கொடுத்தாரோ?

மனிதன். இப்போ நான் சொல்றதைக் கேளுங்க நான் ஏந்ராவதார்ச்சுரையிலிருங்கிற செம்படவன்.

இரண்டாத்தேவகர். அடேதிருடா, உங்சாதியை யா ரடாகேட்டா?

ஓந்தவாஸ். ஏ நூதா! அவன் சொல்லவேண்டுள தெல்லாம் ஒழுங்காகச் சொல்லட்டும்; அவனை இடையிலே தடுக்கவேண்டாம்.

சேவகி இருவநும். தங்கள் உத்தரவின்படியே, மேலே சொல், மேலே சொல்.

மனிதன். மீண்டிடுக்கிற தூண்டிமுன்ஞு, வலீ, இது களைக்கொண்டு நான் என் குடும்பத்தைக் காப்பாத்தி வரு ரேன் சாமி.

கோத்தவால். (நகைத்து) உன்றூழில் பரிசுத்தமா ன்துதான்!

மனிதன். சாமி, தலைமுறை தலைமுறையாவருற தொ விலு இளிவாயிருந்தாலும் அதை விட்டுடக்கூடாதுங்க. ஒருபடிச்ச பாப்பான் தான் ஏரக்கழுள்ளவனுயிருந்தாலும், யாகஞ்செய்யிறப்பக் கொரோமான் கொலை செய்யிரு னல்லோ.

கோத்தவால். நல்லது, பிறகு என்ன?

மனிதன். ஒருநாள் ஒருசெவப்புமீனைப் பிழிச்சு அரிஞ் சேன். அப்போ அது வயித்துக்குள்ளே இந்த ரெத்தின மோதிரம் மின்னிச்சு. அதைக்கண்டு வடித்துக்கிட்டுவந்து விக்கக்காட்டினேன் அப்போ நீங்க பிழிச்சுக்கிட்டிங்க, நீங்க என்னைக் கொண்டுலுஞ்சரி விட்டாலுஞ்சரி இதுதான் இது என்கைக்கிவந்த வளி.

கோத்தவால். ஏசானுகா, இவன்மேல் பச்சைபீன் நாற்றம் வீசுகிறபடியால், இவன் சந்தேகமில்லாமல் முதலை தின்கிற செம்படவன்றுன். ஆகையால், இவன்கையில் இம்மோதிரம்வந்தது யோசிக்கத் தகுந்ததுதான். நாம் அரண்மனைக்கே போகலாம்.

பேவாக்கன். நல்லது, அடே முடிச்சிவிக்கிப்பயலே முன்னே நட்டா!

(எல்லாநும்போகிறீர்கள்.)

கோத்தவால். ஏசுகா, இம்மோதிரம் அகப்பட்ட வகையைப்பற்றி அசனுக்குத் தெரிவித்து, அவர் உத்த ரவுபெற்று நான் திரும்பிவரும்வரையில், இவளை இந்தவாச விலேயே கவனமாய்ப் பார்த்துக்கொள்.

இருவரும். அப்படியே தரிங்கள் அசனுடைய கரு ஜையைப் பெறப்போங்க.

(கோத்தவால் போகின்றன்.)

கூரை

சாகுந்தலம்.

ழுதற்கேவகன். அடே சானுகா, எசமான் போய் ரொம்பநாளியாயிட்டே.

இரண்டார்சேவகன். ஆமா, சமயம் பார்த்தல்லோ ராசாகிட்டப் போகவேணும்.

ழுதற்கேவகன். அடேசானுகா, இந்தப்பயலெ கொலை பண்ணுறதுக்கு எப்போ இவன்மேலே பூச்சுடுவே னென்னு என்கை தூஷிக்குது. (சேப்படவளைக்குறித்துக்காட்டுகிறுன்.)

மனிதன். காரணமில்லாமே கொலைபண்ணுறது உங்களுக்கு ஞாயமல்லங்களே சாமி.

இரண்டார்சேவகன். (பார்த்து) நம்ம எசமான் ராசா கிட்டே உத்தரவு பெத்துக்கிட்டுக் கையிலே ஒரு வடு வைச்சுகிட்டு இந்தவளியா வருராங்க. அடே நீ கனுகுக்கு இரையாப்போவே, அல்லாட்டி நாமுகத்தைப்பாப்பே.

(கோத்தவால் வருகிறுன்.)

கோத்தவால். ஏசுசாகா, இந்த வலைஞை விட்டுவிடு. இவன் இம்மோதிரத்தைக் கைக்கொண்டவகை மெய்தான்.

துசங்கன். தாங்கள் சொல்லுறபடியே.

இரண்டார்சேவகன். இவன் எமங்கிட்டப்போயித் திரும்பிவந்திருக்கிறான். (சேப்படவளைக்கட்டவிழித்து விடுகிறான்.)

வலைஞன். (கோத்தவாலை வணங்கி.) சாமி, என்றியிரு உங்களுதான்.

கோத்தவால். இதோ அரசன் மோதிரத்திற்குள்ள விலையை உனக்குப் பரிசாக்க கொடுக்கும்படி உத்தரவுசெய் திருக்கின்றார். (அவனுக்கு நல்லபரிசில் கோடுக்கிறான்.)

வலைஞன், (பணித்து ஏற்று) சாமி, எனக்கு ரொம்ப ஒவ்காரம் பண்ணினிங்க.

தூக்கன். கருவிலே யிருந்து ஏறக்கி யானெழுதுகிலே வைச்சா ஒவகாரந்தான்.

சாதுகன். எசமான், இந்தப் பரிசெப்பாத்தா ராசா வக்கு இந்த மோதிரத்திலே பிரியம் இருக்கிறுப்போலே தோனுதே.

கோத்தவாஸ். அதிற் பதிக்கப்பட்ட டிருக்கிற விலை யுயர்ந்த இரத்தினத்திற்காக அவர் அதனை விரும்பினதாக எனக்குத் தோன்றவில்லை. அதனைக்கண்டவுடனே அரசன் தனக்கு மிகதினிய யாரோ ஒருவரை நினைத்துக்கொண்டார்; இயற்கையிலே அவர் அமைதி யுடையரா யிருந்தாலும், சிறிது சேர்ம் அவர் கண்களில் நீர் ததும்பிற்று.

தூக்கன். தாங்க ராசாவுக்கு நல்ல ஒத்தி செய்திங்க.

சர்துகன். ஏன், இந்த மீங்கொல்லிப் பயலுக்கு ஒத்தாசை பண்ணியினிங்க என்று சொல்லேன். (வலைதுணைப் போறுமையுற்றுப் பார்க்கின்றேன்.)

வலைசூர். சாமீ, இதிலே பாதி உங்கழுச்செலவுக்கு வச்சுக்கிங்கோ.

சாதுகன். அவ்வளவு சரிதான்.

கோத்தவாஸ். ஏ வலையா, நீ இப்போது எனக்கு நெருங்கிய சினேகிதனுப் பிட்டாய். முதலில் உண்டாகும் சினேகமானது கள்ளுக்கு எதிரில் ஆகவேண்டுமென்பது நமது வழக்கம். ஆகையால், நாம் கள்ளுக்கடைக்கு நேரே போவோம் வா.

(எல்லாரும் போய்விட்டார்கள்.)

பிரவேசகம் முற்றியது.

(சானுமதி என்னும் ஓர் அரய்ப்பொது ஒரு விமானத்தில் வருகின்றன.)

சானுமதி, என் முறைப்படி செய்ய வேண்டுவதை அப்ஸரல்தீர்த்தக் கரையில் போயிருந்து செய்து விட்டேன், இப்போது முனிவர்கள் நீராடும் சமயம் வந்துவிட்டது. இனி நானே நேரில்போய் இவ்விராஜருஷியின்நிலைமையைக் காண்கிறேன். மேனகையின் நட்பினால் சதுந்தலை எனக்கு என் பின்னோல் இருக்கின்றன. தன் புதல்வியின் பொருட்டாகவே என்கை அவன் அனுப்பி யிருக்கின்றன. (கூறிப்பார்த்து) விழாக் கொண்டாடுதற்கு உரிய இந்தப்பருவத்திலேயுங்கூட அரசன் அரண்மனையில் ஏதோர் ஆரவார முங் காணப்படாமல் விருப்பது ஏனோ ! சிந்தித்த மாத்திரத் தில் எல்லாவற்றையும் அறியக்கூடிய சத்தி என்னிடம் இருக்கிறது; ஆனாலும், என் தோழி சொல்லியதை நான் பெருமைப்படுத்தவேண்டும். நல்லது, திரஸ்கரணி என்னும் வித்தையால் இந்தத் தோட்டக்காரிகளுக்குப் பக்கத்திலேயே இவர்கள் காணக்கூடாமல் மறைந்து நின்று எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளுகின்றேன். (விமானத்தை விட்டி றங்கி நிற்கின்றன.)

(மாவின் மலர்முகையைப் பார்த்துக்கோண்டு ஒரு சேடியும் அவட்டுப் பின்னே யற்றேருத்தியும் வருகின்றனர்.)

முதற்சேடி.

விழுத்தக்க வேணி லுயிர் விரிதரவே கொண்டு முழுச்செம்மை பசுமையுடன் வெண்மையெனு மூன்றுங்கு மூழுத்திட்டா லெனவயக்கு கொழுமானின் முகையே ! தழைப்பருவ நற்குறியாக தயங்குங்கையென் றறிந்தேன்.

இரண்டாஞ்சேடி, ஏடு பரமிருத்திகே ! என்ன இங்கே தனியே பேசிக்கொண் டிருக்கின்றூயே ?

, முதல்சேடி. மதுகரிகே! மாழுகையைக் கண்ட மாத்தி ரத்தினாலே பரபிருத்தை (அதாவது குபில்) வீரிமயக்க மடைவது வழக்கமாயிற்றே.

இரண்டாஞ்சேடி. (மகிழ்ச்சியோடு விரைந்து வந்து) எப்படி, வேனிற்காலம் வந்து விட்டதா?

முதல்சேடி. ஒ மதுகரிகே! (அதாவது ஒ வண்டே!) களிமயக்கத்தோடு பாடிக்கொண்டு திரியுங்காலம் உனக்கு வந்துவிட்டது.

இரண்டாஞ்சேடி. தோழி, நான் நூலி விரலை உன்றிக் கொண்டு மாழுகையைப் பறிக்கும்போது என்னைத் தாங்கிக்கொள்; பிறகு நான் காமதேவனை வழிபடுகின்றேன்.

முதல்சேடி. அந்த வழிபாட்டினால் வருகிற பலத்தில் எனக்குப்பாதி கொடுப்பையானால்தான் அப்படிச் செய் வேன்.

இரண்டாஞ்சேடி. நம் உயிர் ஒன்றுகவும் உடம்புமாத்தி ரம் இரண்டாகத் தோன்றுவதனால், நீ அது சொல்லாவிட்டாலும் அப்படியேதான் நடக்கும். (தன் தோழியால் தாங்கப்பட்டபடிமே நின்றுகொண்டு மாழுகையைப் பறிக்கின்றன.) ஆ! இந்த மாழுகைகள் முழுதும் இதழ் விரியாதிருந்தாலும் காம்பிலிருந்து பறிக்கப்பட்டவுடனே என்ன மனம் விசுகின்றது! (இரண்டு அகங்ககளையுட்சேந்து) ஏ மாழுகையே!

புறஞ்சென்ற காதலரைப் பிரிந்திருக்கும் பூவையரை மறஞ்செய்து மதனைடுத்து வளைவில்லைதாடுத்தல்பெறுங் திறஞ்செய்த ஜங்கணையுட் சிறப்பெய்தி மற்றவர்மேல் நிறஞ்சென்று பாய்வையென நின்னையவற் கிட்டனெனால்.

(சடீசியில் திரையை விலக்கிக்கோண்டு கஞ்சகி என்னும் காவலாளன் கோபத்தோடு வருகின்றன.)

கஞ்சகி. அடி அறிவிலாய் ! அப்படிச் செய்யாதே. மன்னன் வேணில்விழாக் கொண்டாடக் கூடாதென்று தடைசெய்திருக்கையில், நீ ஏன் இந்த மாழுகையைப் பறிக்கின்றாய் ?

இரண்டுசேடிமாரும். (அஞ்சி) தாங்கள் பொறுக்கவேண்டும்; அவ்வாறு கட்டளை பிறக்கிறுப்பது எங்களுக்குத் தெரியாது.

கஞ்சகி. ஆ ! அரசனுடைய கட்டளையைக் கேட்டுப் பசிய மரங்களும் அவற்றிற் குடிகொண்டிருக்கின்ற பறவைகளும் அடங்கி நடக்கையில் நீங்கள் அதனைக் கேளாதது எப்படி ?

செழுமா மரங்கள் கொழுமூகை அரும்பியும்  
பொன்றுகள் பெருமை கண்டிலிர் கொல்லோ;  
குரவமுகிழ் நிரம்பி நெடுங்களைகியும்  
விரியா திருத்தல் தெரியிலிர் கொல்லோ;  
பனிநாட் கழிந்து நனிநா ஓகியுஞ்  
சேவலங் குயில்கள் வாய்திறவாவே;  
காமவேஞும் புட்டிலி லெடுத்த  
நாம வெங்களை புகுத்தி  
அச்சமிக் கணனென அறிகுவென்மாதே.

சானுமதி. இனி ஜைமேயில்லை; தவவொழுக்கத்தோடு கூடிய அரசனுனவர் மிகுந்த ஆற்றலுடையவர்தாம்.

முதற்சேடி. ஜை ! மன்னன் மைத்துனரான மீத்திராவசு என்பவர் அரசனுக்கு அடித்தொழும்பு செய்து கொண்டிருந்த எங்களை அங்கிருந்து இங்கனுப்பி இந்த உய்யான வனத்தைப் பாதுகாக்கும்படி செய்து சிலநாட்கள் ஆயின.

அப்படி வந்துவிட்டமையினாலோன் எங்களுக்கு இச் செய்தி முன்னமே தெரியாமற் போயிற்று.

கஞ்சகி. ஆனால் நல்லது, இனிமேல் திரும்பவும் நீங்கள் இவ்வாறு செய்யப்படாது.

சேஷமார் இருவநும். ஐய, வேளில்விழா நடக்கவொட்டாமல் அரசன் சிறுத்திவிட்டதற்குக் காரணம் தெரிந்து கொள்ள ஆவலுடையோமா யிருக்கின்றோம். எங்களுக்குத் தெரிவிப்பதில் குற்றமில்லாவிட்டால் தாங்கள் அதனைச் சொல்ல வேண்டுகிறோம்.

சானுமதி. ஆடவர்கள் விழாக்கொண் டாடுவதில் உண்மையிலே பிரியமுள்ளவர்கள்; ஆகையால், தக்காரணம் இருக்கவேண்டும் தான்.

கஞ்சகி. இது பலருக்குத் தெரிந்ததுதான், உங்களுக்குச் சொல்லாமல் இருப்பானேன்? சதுந்தலையை ஏற்றுக் கொள்ளாமல் தள்ளிவிட்ட பழிச்சொல் உங்கள் காதுக்கு எட்டவில்லையா?

இருவநும். மோதிரம் அகப்பட்டவரையில் அரசன் மைத்துனர் வாயினாற் சொல்லக்கேட்டோம்.

கஞ்சகி. அப்படியானால் சொல்லவேண்டியது இன்னுஞ்சிறிதுதான் உள்ளது. தனது கணையாழியைக் கண்ட வடனே தான் சகுந்தலையை முன்மெய்யாகவே மணம்புரிந்ததை நினைந்துகொண்டு பின் மிக்கமற்றதியினால் அவளை ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிவிட்டதைப் பற்றி மன்னன் நிரம்பவும் இரக்கப்பட்டுக்கொண் டிருக்கின்றார். அதனாலே,

இன்பதுகர்பொருளெல்லாம் வெறுத்துவிட்டார்

இனிய மந்திரிமாரைக் கலவீர் முன்போல்  
கண்ணுறக்கம் இரவெல்லாம் பெற்றாட்டாராய்க்  
கட்டாஸ்மிசை யிங்குமங்கும் புரஞ்ஜின்றார்'

தன்பெரிய மனைவிலார் பேசும்போது

தண்மையினுற் சிலசொல்லுஞ் சொல்லினுள்ளும்  
பென்னைரசி சகுந்தலையைப் பிழைத்துச்சொல்லிப்  
பெரிதுவரும் நான்த்தாற் கலங்குகின்றூர்.

ஊமதி. எனக்கு இது உல்ல செய்தியே!

கஞ்சகி. இந்தக் துயரத்தினுடேதான் மன்னன்விழாக்  
கொண்டாடாமல் தடுத்துவிட்டார்.

இருவரும். அது நியாயந்தான்.

(கிரைக்ட்டிபிள்ளேஸ்.)

தாங்கள் முன்னே செல்லுங்கள்.

கஞ்சகி. (உற்றுக்கேட்டு) ஓ! மன்னன் இவ்வழியேதான்  
வருகின்றூர். நீங்கள் உங்கள் தொழிலைச் செய்து கொண்  
திருங்கள்.

இருவரும். அப்படியே. (போயிவிட்டார்கள்.)

(கழிந்தால்து இரங்கும் கோலத்தில்து இசைவான உடையோடு  
அரசனும், விதாஷகன் பிரதீகாரிகளும் வந்திருக்கனர்.)

கஞ்சகி. ஆ! எந்த வகையான நிலைமையிலும் அழ  
கிய வழிவழானது எவ்வளவு அழகாகவே விளங்குகின்றது!  
அவ்வளவு கவலையோடு கட்டியிருந்தாலும் அரசன் கண்ணோ  
மருட்டத்தக்க தோற்ற முடையராகவே யிருக்கின்றூர்.  
வணனில்,

சிறப்பணி கலன்கள் வெறுப்புடன் நிக்கி  
இடதுகை முன்பொற் கடகம் பினைந்தும்  
நெட்டுயிர்ப் பெறிதலிற் றப்பிதழ் விளர்த்துங்  
துயிலா திருத்தவிற் பயில்விழி யிடுகிடும்  
உடல்மிக மெலிவுற லாயினுஞ் சுடர்மணி

தேய்த்தொறுங்கேய்த்தொறும்வாய்த்துருக்குறைங்து  
நிறமிக வழுதல்போல

இறைவன் மேனியும் ஒளியானுதே.

சாலுமதி. (அரசனைப் பார்த்து) சாகுந்தலை இவரால் தன்  
ளப்பட்டாலும் அவன் இவரை கிணைந்து உருகுதல் தகுதி  
தான்.

துடியக்தன். (சிந்தனையோடு மேல்வடந்து) மாண்பினை  
போன்ற விழிகளையுடைய என்காதலி எழுப்பியபோதெல்  
லாம் எழுங்கிராது உறங்கிக்கிடக்க இப்பாழும் நெஞ்சமா  
னது, இப்போது பரிவால் துன்பம் அடைவதற்கே விழித்  
துக் கொண்டது !

சாலுமதி. ஆ! அவ்வறியாத பெண்ணின் அதிஷ்டம்  
அப்படியோ!

விதூஷிகன். திரும்பவும் இவரைச் சாகுந்தலை கோயா  
னது பிடித்துக்கொண்டது. இவர்க்கு எப்படிச் சிகிச்சை  
செய்து இதனைத் தீர்க்கிறதென்று எனக்குத் தெரியவில்லை.

கஞ்சகி. (கிட்டவந்து) வேந்தனுக்கு வெற்றிசிறக்க!  
பெருமான், உய்யானவனத்திற் பலவிடங்களையும் போய்ப்  
பார்த்தேன். இன்பம் துகர்தற்குரிய எந்தவிடத்திலும்  
தங்கள் விருப்பம்போல இருக்கலாம்.

துடியக்தன். ஏடி வேத்திரவதி, பிசுளரென்னும் அமைச்  
சரிடத்தில் நான் சொன்னதாக இவ்வாறு சொல்: “இரவில்  
நெடுநேரங் கண்விழித்திருந்தமையால் இன்று அறங்குறும்  
அவையத்திற்கு வர நமக்குக் கூடாமையா யிருக்கின்றது.  
தங்களால் ஆலோசனை செய்யப்பட்ட குடிமக்கள் காரியங்  
களை ஏட்டில் எழுதி நம்மிடம் அனுப்புவியுங்கள்.”

பிரத்காரி. வேந்தன் கட்டளைப்படியோ (போர்டிடு  
கிறன்.)

துடியநீதன். ஏடா வாதாயனு! நியும் உன் காரியத் தைப் பர்க்கப்போ.

தஞ்சகி. மன்னன் கட்டளைப்படியே. (போம்விடுகிறன்)

விதாஷகன். ஓர் ஈயும் இல்லாமல் ஒட்டிவிட்டமரே. பகற்கால வெப்பத்தை நீக்குதலால் குளிர்ச்சியாயும் இனி தாயும் இருக்கின்ற இவ்வுய்யானவனத்தின் இந்த விடைத்தில் இனி நீர் விழேநுதமா யிருக்கலாம்.

துடியநீதன். தோழர், “பட்டவிடத்தே படும், கெட்டகுடியே கெடும்” என்றும் பழமொழி சிறிதும் பொய்யன்று.

துறவிமகன் மேல்வைத்த தொல்காதல் மறைத்த மறதியெனு மிருங்கெஞ்சை மற்றகன்ற பின்னே உறவருந்து மெனைக்குறியிட உலைப்பதற்கு மதனன் நிறமாவின் முக்கணயவில்லில் நிறுத்துகின்றுன் என்னே!

விதாஷகன். சிறிது பொறும்; இந்த ஊன்றுகோலால் மதனனுடைய அம்பை அடித்து அழிக்கின்றேன். (கோலைத் தூக்கி யாப்புவை அடிக்கப் போகின்றார்.)

துடியநீதன். (புங்சிப்போடு) அஃதிருக்கட்டும், பார்ப்பானுடைய வலிமை தெரிந்ததுதான். தோழனே, எந்த இடத்திலிருந்துகொண்டு என்காதவியைச் சிறிது ஒத்திருக்கும் பூங்கொடிகளைப் பார்த்து இன்புறலாம்?

விதாஷகன். மல்லிகைப் பந்தரின்கீழ்ப் பொழுது போக்குவீர் என்றும், நாம்மால் நுமதுகையினுலேயே சித்திரபடத்தில் எழுதப்பட்ட சுகுந்தலையின் ஓவியத்தை அவள் அங்கே கொண்டுவர வேண்டுமென்றும் நீர் முன் னமேதான் கூடுதாக என்றுஞ் சேஷிக்ருச் சொல்லியிருக்கின்றே.

துடியந்தன். நெஞ்சத்தை உவர்பிக்கிறதற்கு அது தகுதியான இடந்தான். அதற்குப் போகும் வழியைக் காட்டு.

விதாஷன். வேங்கன் இவ்வழியே இவ்வழியேவருக. (இருவரும் நடக்குபோகின்றார்கள்; சாலுமதியும் வின் ரூபர்கின்றார்கள்.)

விதாஷன். இதோ! சலவைக்கல்லா விருக்கை விடப் பட்டுப் பூக்கன் அவர்க்கு அழகாய்த் தோன்றும் இந்த மல்லிகைப் பக்கர் கம் வரவை மகிழ்ச்சு ஏற்படுபோலத் தோன்றுகின்றது! இனி நீர் இதனுக்கோருந்து அமரலாம்.

(இருவரும் புதுது இருக்கின்றனர்)

சாலுமதி. இந்தக் கொடியின் பக்கத்தே நின்றுகொண்டு என் சினேசிதியின் ஒளியந்தைக் காண்கின்றேன். அதன்பின், அவன் கணவன் அவன்மேலுள்ள தன் காதல் மிகுதியை எங்வெவ் வகையிலே வெளிப்படுத்தினாரோ அவற்றை யெல்லாம் விரித்துக்கரப்போன். (அவ்வாறோடு யிச்பாத்தே நிப்பிக்கின்றார்.)

துடியந்தன். நன்பா, சுகுந்தலை விடத்து முந்து நடந்தவற்றை யெல்லாம் இப்போது கிளைந்துகொண்டேன்; உனக்கும் அவற்றைச் சொல்லேனே; நான் அவளைத் தன்னிவிட்டபோதும் நீ என் பக்கத்திலில்லை, அல்லது அகற்கு முந்திபாரினும் நீ அவன் பெயரைச் சொன்னு மில்லை. என்னிப் போலவே நீயும் மறந்துவிட்டனவோ?

விதாஷன். நான் மறங்கவில்லை. ஆபினும், நீர் எல்லாஞ் சொல்லிய வின் முடிவிலே “இவையெல்லாம் உண்மையல்ல, வெறும் பக்காசத்திற்காகவே சொன்னேன்” என்றிரோ. நானே கனிமன்றமீனா யுள்ளவ ஞாதலால், நீர் சொல்லியதை உண்மை என்றெடுத்துக்கொண்டேன். ஆனாலும், எல்லாவற்றிலும் ஊழவளிது.

சானுமதி. உண்மையில் அஃது அப்படித்தான்!

துவிசாந்தன். (சிந்தித்து) ஒ நண்பா! என்னைக் காப்பாற்று!

விதாஷிகன். ஐயா, இஃது என்ன? இது நுமக்குத் தக்கதன்று. அறிவுடையோர் தாம் மனத் துயரத்தால் வருந்துவதற்கு ஒருபோதும் இடங்கொடுப்பதில்லை. பெரும் புயற் காற்றிலும் மலைகள் அசையாமல் இருக்கவில்லையா?

துவிசாந்தன். என்னால் விலக்கப்பட்ட துன்பத்தால் என் காதலி ஆடைந்த நிலையை யான் நினைவுக்குரும் பொழுது என்னால் அத்துக்கம் தாங்க பூடியவில்லை.

கொடியேனால் நீக்குண்டு கூடுமுற வினரோடும் படர்வதற்கென் காதலிதான் பரிவுறுக்காற் பெருந்தந்தைக் கடியாராஞ் சீடரவர் போற்பெரியர் ஆர்த்திந்த இடமேஙில் வெனவொழுகும் நீர்விழியாள் ஏங்கின்னே.

அங்கனம் ஏக்கமுற்ற நிலைமையோடு என்னை அவள் உறுத்துப் பார்த்த நோக்கமானது, நான் கொடியனு யிருங் தும் நஞ்சு ஊட்டிய அம்பின் றுண்டைப்போல என்னைக் கூடுகின்றதே.

வானுமதி. யாரும் சுயங்கம் பாராட்டுவதென்பது இப்படித்தான்; வனெனில், இவர் துன்புறுவது கண்டு எனக்குக் களிப்புண்டாகின்றது.

விதாஷிகன். ஒ நண்பரே, ஆகாயத்தில் இயங்கும் யாரோ ஒருவன் அவ்வம்மையைக் கொண்டுபோய் விட்டா என்று கருதுகின்றேன்.

துவிசாந்தன். தன் கீர்முநனையே தெப்வமாகக்கொண்டாடுவலோ வேறு எவன் தொடுதற்குத் துணிவான்? நின் ரேஞ்சியின் பிறப்பிற் கிடமாயுள்ளவள் மேனகை என்று

ஈளாவபடாட டிருக்கின்றேன்; அவள் தோழிமாரால் நின் ரேஷி கொண்டபோகப் பட்டாளன்று என் நெஞ்சம் ஜூபு அகின்றது.

சானுமநி. இவை யெல்லாம் மறந்துவிட்டதுதான் வியக்கத் தகுவதே யல்லது, நினைவுர்வது வியக்கத் தகுவதன்று.

விதூஷிகள். அப்படியானால், சிலாட் சென்று நீர் அவ்வம்மையைத் திரும்பவுங் கூடுவீர்.

துஷியாந்தன். எங்கனம்?

விதூஷிகள். தம் மகள் தன் கணவனைப் பிரிந்து வருந்துதலை கெடுநாட் பார்க்கப் பெற்றேர் தாங்கமாட்டார்கள்.

துஷியாந்தன். தோழனே,

காரிகை தன்னையான் கலந்திருந்தமை  
ஓரில்பொய்த் தோற்றமோ உளத்தின் பேதமோ  
சேரிய பிறவியில் திரண்ட நல்விளை  
சிரிய பயன்பயங் தோழிந்த செய்கையோ.

இனித் திரும்பா வகையாய் அது மறைந்துவிட்டதே. ஆயி னும், என்னன்னாங்கள் மாத்திரம் தலைதெழியாமல் போய்க் கொண் டிருக்கின்றன.

விதூஷிகள். அப்படிச் சொல்லாதீர். ஏன், முன் நினையாத ஒரு சேர்க்கையானது, அவசியம் நடக்கவேண்டியிருந்தால் நடந்தே விடுகின்ற தென்பதற்கு இந்தக் கலையாழியே ஒரு சான்றூக இருக்கின்றது.

துஷியாந்தன். (கலையாழியைப் பார்த்து) ஒ! எளிதிலே அகப்படுத்தகில்லாத இடத்தில் விழுந்துவிட்டமையால் இரங்கத் தக்கதான் தூர்ப்பாக்கிய வஸ்து ஓரோக்கைகின்ற கூது ஆழியே!

கெண்ணடையங் கண்ணினான் கிளிகே விரலிடங்  
கொண்டுளி சிறிதுநாள் கூடிப் பின்னதை  
விண்டுமை தெரிந்திடில் விளைவளாஞ் சிறிதுறப்  
பெண்டினாப் பிரிந்தவென் பெற்றி ஒத்தியால்.

ஈாறுமதி மற்றும் வேலெழுருவன் கையில் அகப்பட்ட  
ஏருந்தால், இல்லை உண்மையிலே மிகுநியும் இரங்கத்தக்க  
வள்ளுவாகத்தான் இருக்கும்.

விதாஷகன். கண்பரோ, உமது பெயர் பொறிக்கப்  
பட்ட இங்மோதிரத்தை நீர் அவ்வம்மை கையிலிடதற்  
குக் காரணம் யானு?

ஈாறுமதி. இது தெரிக்கு கொள்ளுவதற்கு எனக்கு  
உண்டான் ஆவலே இவறுக்கும் இதனை முப்புவிக்கின்றது.

துவியாதீன், சொல்லுகின்றேன் கேள். கான் ஆவ  
லோப் பிரியும்பொழுது, என்காதவி “பெருமான் எத்தனை  
நாட்டுசென்று எனக்குச் செய்தி யனுப்புவீர்” என்று கண்க  
கிளில் நீர் சுதும்ப நின்று கேட்டான்.

விதாஷகன். அதன் பிறகு

துவியாதீன். அப்போது, என் பெயர் செதுக்கப்  
பட்ட இக்கணையாழியை அவன் விரலிலிட்டு, “ஒவ்வொரு  
நாளுக்கு ஒவ்வொர் எழுத்தாக இக்கணையாழியிலுள்ள என்  
பெயரை எண்ணிக்கொண்டுவா; கடைசி எழுத்திற்கு நீ  
எண்ணைவரும் காளில், என் கண்மணி! நின்னை என் அந்தப்  
புரத்திற்கு அழைத்துச் செல்லும் பொருட்டு ஒரு தூது  
வன் வந்து நிற்பான்” என்று அவனுக்கு விடைக்குறினேன்.  
மின், கல் நெஞ்சுடையனான யான் மறதியினால் அவ்வாறு  
நடக்கத் தவறியிட்டேன்.

ஈாறுமதி. அந்தோ! இவ்வளவு நன்றாக ஏற்படுத்தப்  
பட்ட கால வகையும் தவறிப்போயிற்றே!

விதூஷிகன். செப்படவனுல் அதுத்துத் திறக்கப்பட்ட அச்சிவர்பு மீணின் வரித் தன் அஃது எப்படி வந்தது?

துடியந்தன். சசி ரீத்தத்தை நின் தோழி குனித்து வளங்குகினில் அஃது அவன் கையினின்றுக் கழன்று கங்கை வென்னத்தில் விழுந்துபோயிற்று.

விதூஷிகன். அஃது உண்மைதான்.

சுறுமதி. இதனால்கேரூ இங்கிராஜருவி பாவத்திற் கஞ்சிச் சூரிதலையைத் தான் மணஞ் செய்து கொண்ட தைப்பற்றிச் சுத்தேகிப்பா ராயினார். அஃதிருக்கட்டும், இவ்வளவு மிகுந்த காதலிருக்கையில் இதற்கு மேதுரத்தை அடையாளமாக வேண்டியதென்னை? இஃதெப்படி யிருக்கலாம்.

துடியந்தன். நான் இந்தக் கலையாழியின் மேற்றுன் குற்றஞ் சொல்லவேண்டும்.

விதூஷிகன். (கனக்து) இவர் உண்மத்தங் கொண்டவர் கருடைய வழிரித் போகின்றார்

துடியந்தன்.

மெல்லிதா யழகிதாய் விளக்குனீ விரலுடை அல்லிமல் கையைவிட்டாமுந்ததென் நீருளே புல்விய அறிவிலாப் பொருளாவன் நலம்பெற வல்லதன் ரேழைமேயென் மாஸ்கிற் தென்னையோ. நானே என் கண்மலையை நீக்கிப்பது ஏன்?

விதூஷிகன். (தனக்து) எப்படி! இவர் தமக்குள்ள காமப்பசியால்லன்னையே விழுங்கிவிடுவார்போலிருக்கிறதே!

துடியந்தன். என் அன்பே! ஏதொரு காரணமு மின்றி உன்னை நீக்கிவிட்டதனுற் பெருந்துயர்கொண்ட இவனுக்கு உன் உருவைக் காட்டி அருள்புரியாயோ.

(சுதாரீ சட்டியில் திருவாயை விலக்கிக்கோண்டு வையிறி  
சித்திரபடத்தோடு வழகின்றன.)

சுதாரீக. படத்தில் எழுதப்பட்ட இளாரசிடிதோ!  
(சித்திரபடத்தைக் காட்டுகின்றன.)

எது ஏதா? நன்று! நன்று! ஒ நண்பரே! பொரு  
ள்களின் கிளையை இருந்தபடியே வைத்துச் சித்திரித்தலில்  
வழகிய படம் பார்க்கத் தகுந்ததே. எழுதப்பட்ட பொரு  
ள்களின் மேடு பள்ள அமைதிகளைப் பார்க்கும்போது என்  
கண்கள் அவற்றில் தடுக்கி விழுவதுபோ விருக்கின்றன.

சானுமாதி துகிலிகை பிடித்து ஒளியம் தீட்டுவதில்  
இவ்விராஜ ருவியின் திறமை எவ்வளவு சிறந்ததாக இருக்கின்றது! என் தோழி எனக்கு எதிரில் நிற்கிறதாகவே  
நினைக்கின்றேன்.

துஷ்டியாந்தன். எவ்வொவை நன்று யில்லையோ அவ்வவற்  
றைப் படத்தில் சிர்திருத்திச் சிறப்பாய் எழுதுவதுண்டு; ஆனால், என்காதனியின் உருவாழூகோ இதில் மிகச்சிறதே  
வரையப்பட்ட டிருக்கின்றது

சானுமாதி. கழி சிரக்கத்தினுலே மிகுதிப் படுகின்ற  
அன்பும் செருங்கற்ற நடையும் உள்ளவிடத்து இங்ஙனம்  
நினைப்பது இயற்கையே யாகும்.

விதாஷ்கன். நண்பரே, இங்கே பெருமையிற் சிறந்த  
மூன்று மகளிர் தோன்றுகின்றார்கள். இவர்கள் எல்லாரும்  
அழகாகவே யிருக்கின்றனர்; இவருட் சுதாந்தலை யார்?

சானுமாதி. பயனில்லாத இவன் பரார்வை என் தோழி  
யின் பேரெழிலைப் பகுத்தறியக் கூடாதது வாய்வதேயாம்.

துஷ்டியாந்தன். நல்லது, நீ யாரை யூகிக்கின்றாய்?

, விதூஷிகள். இப்போது தான் நீர் பாய்ச்சப்பட்டத னால் பசுந்தளிர் அழும்பிய பசுத்துத்தோன்றுக் கொழுவிய மாமரத்தின் கீழே நின்றபடியாய்க் கட்டவிழுத்து விட்ட மையால் மேற்செருகிய மலர்கள் உதிரப் பெறுகின்ற கரிய கூந்தலோடும், வியர்வைத் துவிகளோடு கூடிய முகத்தோடும், துவண்ட பச்சிளக் தோன்களோடும் சிறிதே கீளாப் படைந்த வகையாய் ஏழுதப்பட்டிருக்கும் இவ்வுருவே சுதந்தலையாகும்; வளையோர் அவர் தோழிகள்.

துடியந்தன். நீ திறமையுள்ளவன்றுன். என் காதல் மிகுதியைக்காட்டும் அடையாளத்தை இங்கேபார். வியர்த்த என் விரல்கள் பட்டு அழுந்தினமையால் இதன் ஓரம் அழுக்கடைந்து தோன்றுகின்றது; இதோ கண்ணீர்த்துளி விழுந்தமையால் அவள் கண்ணத்தின் மேல்வர்ணம் ஊறித் தோன்றுகின்றது. ஏசதுரிகே! இவ்வினேத சித்திரம் இன்னும் முற்றும் எழுதப்படவில்லை. நீபோய்த் துகவிகை எடுத்துவா.

சுதார்ஜை. ஐயா மாதவியரே, நான் வருமளவும் இச் சித்திர படாத்தைத் தாங்கிக்கொள்ளும்.

துடியந்தன். நானே விடித்துக் கொள்ளுகின்றேன். (விப்படியே சேர்கின்றஞ்.) (சேடிபோயிவிட்டான்.)

துடியந்தன். (பேரூர்சேறித்து) ஆ நன்பா!

தானேவலிவிலென்பால்வந்ததைதயலைத்தன்னிவிட்டு  
நானேபடத்திலெழுநுமிங்கங்கைக்குநன்றுசெயல்  
மீனேபிறழப்பெருகுமொராற்றைவிடுத்துவெய்ய  
கானேபடர்கின்றபேய்த்தேரைவேட்டல்கடுக்குமன்றே.

விதூஷிகள், (தவங்குள்) இங்கே மன்னன் உண்மையாகவே யாற்றைக்கடந்து கானல் நீரைச் சேர்ந்தவராகவே யிருக்கின்றூர். (உரங்க) நண்பரே, இன்னும் வேறு என்ன இங்கு எழுதப்படவேண்டும்?

ககு

சாதுந்தஸம்.

சானுமதி. என்றே ஏழியால் விரும்பப்பட்ட இடங்கள் பலவற்றையும் எழுத சிலைத்திருக்கவேண்டும்.

துடியீதன். சொல்லுகின்றேன் கேள்,  
துணைபுணரன்னம் மனற்பாங்கிருப்பத்  
தன்னைன்றே மூழுமுகம் நீர்மாலினியும், அதன்  
இருக்கை மருங்குஞ் கெளரியையீன்ற  
இமயஞ் சார்ந்த எழி ஒட்டை மான்கள்  
அமைதரு தூய பனியடு குன்றம்,  
மரவுரி தூங்கும் விரிகிளை மரநிழல்  
கருங்கலைக் கோட்டில் இருங்கண் டேய்க்கும்  
வெருவுற பேடை மானும்  
வரைதல் வேண்டியேன் மற்றிது தெரிமோ.

விதூஷகன். (உள்ளது) நீண்ட தாழியுள்ள சங்கியாகி கள் கூட்டத்தை இந்தச் சித்திரபடத்தில் நிரப்பப் போகிறோ என்று தெரிகின்றேன்.

துடியீதன் நண்பா, மேலும், சகுந்தலைக்குச் செய்ய நினைத்த ஓர் அலக்காரத்தை எழுத மறந்துவிட்டோமே.

விதூஷகன். அதென்ன?

சானுமதி. அது வனவாழ்க்கைக்கும் அவளது மெல்லிய வடிவத்திற்கும் இசைந்ததாகத்தா னிருக்கலாம்.

துடியீதன். தோழா,  
காம்புகாதுசெருகிக் கண்ணமேற்றேங்கும்  
நரம்புடைச்சிரீடம் நான்வரைந்திலெல்லால்;  
மழைநாள்மதியின் தழைகதிர்புரையுங்  
தாமரைமென்றுால் காமருகொங்கைகள்  
நடுவேவயங்க வடிவேழமுதிலனே.

விதூஷகன். தோழாரே, தாமரை மலரின் இதழ் போன்ற அழுகியகையினால் தமதுமுகத்தை ஏழிக்கொண்டு

இந்த அம்மைபவர்கள் கடுக்கம் அடைந்தாற்போல நிற்பது வன்ன ? (உற்றுநோக்கி) ஆ ! இதோ வேசிமகனும் பூக்கனி வூவிள தேவைக் கொள்ளோகொண்டு போவானுமான இந்த வண்டல்லவோ அம்மையார் முகத்தில் வந்துவிழுகின்றன.

துடியாந்தன். மெய்யே, அப்பொல்லாததை ஒட்டினிடு.

விதூஷிகன். நியோரைத் தண்டிக்கும் நீர்தாம் அதனை ஓட்டக்கடும்.

துடியாந்தன். நல்லதப்படியே, பூங்கொடிகளால் அன்புடன் ஏற்றுக்கொள்ளப்படும் ஏவிருந்தினனே ! நீ வன் இங்கே வந்து பறந்து கொண்டு வருந்துகின்றாய் ?

மனமலரில் வேட்கையொடு மகிழ்பேடை வைக்கீ  
அணவுவது கருதித்தேன் பருநாமம் அறியாய்.

ஓஹுயதி. அஃது இப்போது ஒருநாதம் மரியாதை யோடும் வெருட்டப்பட்டது !

விதூஷிகன். வெருட்டப்பட்டபோதிலும் இந்தச்சாதி இலேசிலே போகிறதில்லை.

துடியாந்தன். இங்கனஞ்சு சொல்லியும் நீ எனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்தா யில்லை; ஒவன்டே ! இப்போது இத்தீவுக்கேன் :

காமனின்பம் துகருங்காற் கனிக்குரான் மூல்லெனச்சுவைத்து தோயில்மரத்திற்கின்னா த ரூமென்றுவிரோமிகப்பழுத்த காமர்கொவ்வைப்பழமேரான் கண்ணேயீனயாள்கனிந்தவி

[தழு  
நீமேற்றிருட்டால்முன்டகமாழுகையுட் சிறையாய்கினையிடு  
வேன்.]

விதூஷிகன். நீர் இவ்வளவு கடுமையான தண்டனை விதித்தபிறகும் அஃது உமக்குர் பயப்படாம் விருக்குமா? (நாகத்துத் தனக்குள்) இவர் உன்னமயிலே! உன்மத்தனுய்

ககச

சாகுந்தலம்.

விட்டார். இவருடைய ஈட்டுறவால் நானும் அப்படித்தான் ஆய்விட்டேன். (உரக்க) தோழரே, இஃது ஒருபடமன்றே!

துடியந்தன். என்ன, இது படமா?

சானுமதி. எனக்கும் இப்போதுதான் இதுதெரியலா யிற்று. தன்னுடைய முழுத்தீர்ப்பை நெஞ்சி மழுத்தி அனுபவித்துக் கொண்டிருக்கும் இவருக்கு எப்படித்தெரியும்?

துடியந்தன். நண்பா, நீ என்ன இதில் இப்படித் தலை யிட்டுக்கெடுத்தாயே? முழுவதும் அவள் வசப்பட்ட நெஞ்சு சத்தோடு அவளை என் எதிரிற்கண்டாற்போலப் பார்த்து இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்குஞ் சமயத்தில், நீ எனக்கு இதனை நினைவுட்டி என்காதலியைச் சித்திர படத்தினாவாய் ஆக்கிவிட்டனயே. (கண்ணீர் உதிர்க்கின்றார்.)

சானுமதி. முன்னுக்குப்பின் முரணுபிருக்கின்ற ஒழுக் கத்தோடு கூடின இத்தகைய பிரிவினை அறிதரிது.

துடியந்தன். ஆ தோழா, இஃதன்ன ஒழிவில்லாத துயரத்தை அனுபவித்துக்கொண் டிருக்கின்றேனே?

விழிதுயிலாமையால் விரைகனுவினும்  
எழிலினால்தனை வயப்பெற்றிலேன்  
ஒழுகுகண்ணீரினால் உறும்படத்தினும்  
பழியறு பாவையைப் பார்க்கில்லைனே.

சானுமதி. நீர்தன்னிவிட்டதனால் சருந்தலை அம்மையார்க்கு உண்டான துயரத்தையெல்லாம் நீர் இப்போது நீக்கிவிட்டார்.

(சதுரிகை வருகின்றார்.)

சதுரிகை. வேந்தற்கு வெற்றிசிறக்க! துகிலிகை வைத்த பெட்டகத்தை எடுத்துக்கொண்டு இவ்வழியாய் வந்துகொண் டிருந்தேன்.

துவியர்தன். அப்புறம் என்னை?

சதுரீக. அப்போது அவ்வழியே தரங்கையோடு வந்த வசமதி அரசியார் “நானே இதனை என்பெருமானிடத் திற் சேர்ப்பிக்கின்றேன்” என்று வளிந்து பிடிங்கிக் கொண்டார்.

விதூஷிகன். நல்லகாலமாய் நீ தப்பிவந்துவிட்டாயே!

சதுரீக. அருகிருந்தகிளையில் அரசியாரது மேலாடை மாட்டிக்கொள்ள அதனைத் தரவினை விடெனித்தெடுத்துக் கொண்டிருக்கவில் நான் மறைவாய் வந்துவிட்டேன்.

துவியர்தன். தோழர், அரசி வருகின்றார்; நான் அவனை நன்குமதித்திருத்தலால் அவன் செருக்கடைந்திருக்கின்றார். இந்தச்சித்திரபடந்தைப் பத்திரமாய் வைத்திரு.

விதூஷிகன். ‘நீபத்திரமாயிரு’ என்று சொல்லும். (சித்திரபடத்தை எடுத்துக்கோண்டு எழுகின்றார்.) அந்தப்புர மக விருடைய கலகங்களிலிருந்து நீர்தப்பிவந்தபின் மேகமிரதிச் சந்தம் என்னும் அரண்மனையிலிருக்கும் என்னைக் கூப்பிடும். (விரைவாய் நடந்து போய்விட்டார்.)

சானுமதி. தன்னஞ்சத்தை வேறொருவர்க்கு இடமாய்க்கொடுத்தும், தன் முதன்மனையாளிடம் இவர் நன்கு மதிப்புடையராய் ஒழுதுகின்றார். எனினும் இவர் இவளிடத்து வேண்டாவிருப்புடையராகவே யிருக்கின்றார்.

(பிரதீகாரி கையில் ஒரு லிகித்தத்தோடு வந்தின்றார்.)

பிரதீகாரி. வேந்தற்கு வெற்றிகிறக்க!

துவியர்தன். வேத்திரவதி! நீ வழியில் அரசியைப் பார்க்கவில்லையா?

பிரதீகாரி. ஆம் பார்த்தேன், கையில்நான் இவிகிதத் தோடு வருதலைக்கண்டு அவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.

கக்கு

சாகுந்தலம்.

துடியாங்கள். அரசற்குரிய கடமையினைத்தெரிந்திருத்தலால், ஆரசு காரியங்களில் எனக்கு இடைஞ்சல் உண்டா காவண்ணாம் அவள் ஒழுகுகின்றார்.

பிரதீகாரி. எம்பெருமான், அமைச்சர் பின் வருமாறு வேண்டுகின்றார்: “பல்வகைப்பட்ட வரிவருவாய்க் கணக்குகள் நிரம்பவும் மிகுதியாய் இருத்தல்பற்றி, ஒரே ஒரு வழக்குத்தான் முடிவு செய்யப்பட்டிருக்கின்றது; அதனைத் தாங்கள் இலிகிதத்தில் கண்ணுறுவதிர்கள்”

துடியாங்கள். அவ்விலிகிதத்தை இங்கே காட்டு.

(பிரதீகாரி அஸ்தைக் கையிற் கொடுக்கின்றார்.)

துடியாங்கள். என்ன? கடலிற் சென்று வாணிகம் நடத்தும் தனமித்திரன் என்னுஞ் சிறந்த வியாபாரி கப்பலு டைந்து இறந்து போயினுரென்றும், இரக்கப்படத்தக்க அச்செட்டியார்க்குப் பின்னையில்லை யென்றும், அதனால் அவர்களாஞ்சியத்தில் உள்ள பொருள் முழுதும் அரசனுக்குச் செல்லவேண்டுமென்றும் அமைச்சர் எழுதுகின்றார். பின்னையில்லாதிருத்தல் உண்மையிலேபரிவுறத்தக்கதொன்றேயாம்! ஏ வேத்திரவதி! பெருமையிற் சிறந்த அச்செட்டியார் பெருஞ் செல்வராதலால் அவர்க்கு மனைவிமார் பலர் இருக்கவேண்டும். அம்மனைவிமாருள் யாரேனும் கருவற்றிருக்கின்றனரா என்று விசாரணை செய்தல் வேண்டும் எனக்கொல்.

பிரதீகாரி. எம்பெருமான், சாகேதநாட்டு வியாபாரியின் மகளான அவர் மனைவி ஒருத்திக்கு இப்போதுதான் சீமந்தச் சடங்கு நடத்தப்பட்டதாகக் கேள்வி.

துடியாங்கள். நல்லது, கருப்பையிலுள்ள அப்பின்னை தான் தங்கை செல்வதைப் பெறுதற்கு உரிமையுடையது. நீ போய் இத்தோ அமைச்சருக்கு அறிவி.

பிரதිஷாரி. தாங்கள் கட்டனையிடும்வண்ணமே, போகி ஸ்ற்ன.)

துடியந்தன். ஏ இங்கே வா.

பிரதිஷாரி. இதோ வந்தேன்.

துடியந்தன். ஒருவாருக்குப் பிள்ளையுண்டா இல்லைபா வன் துதான் விசாரிப்பானேன்? குழுமக்கள் தம் இனத்தா மில் யாரை இழந்தாலும், துவியந்தன் பாவமில்லாத வழி யில் அவரவர்க்கு அவ்வாறு இனமா விருப்பானென்று முரசனையாக சொல்.

பிரதිஷாரி. அப்படியே முரசனையாக சொல்லுகிறேன்,

(போய்த் திருப்பிவகுது)

உரியகாலத்திற் பெய்த மழையைப்போலத் தங்கள் அறிவிப்பை மகிழ்ந்து ஏற்றுக் கொண்டார்கள்.

துடிபந்தன். (மிகவும் பேருழவிசேரிக்கு) அந்தோ முதல்வன் இறந்த பின் ஆதரவில்லாத குடும்பங்களின் திடுவியமானது பிள்ளையின்மையினாலே ஏதிலான்ஒருவன்பாற் போய்ச் சேர்கின்றது. புருவயிசத்தின் செலவ நிலையும் எனக்குப் பின் இங்குங்நந்தான் ஆகப்போகின்றது.

பிரதිஷாரி. தீவை விலகக் கடவது!

துடியந்தன். தானேவந்த சிரை அவமதித்த என்னைக் கொருந்தவேண்டும்!

சாலுமதி. சந்தேகமின்றி இவர் என்றேழியை நினைத் தே தன்னை நொந்துகொள்ளுகின்றார்

துடியந்தன். வனைனில், புருவகாலத்தில் விதைக்கப் பட்டுப் பெரு விளைச்சலைத் தருவதா யிருக்கின்றதில்லத்தைக் கைவிடுவல்போல, அவளிடத்து எனதுதேசச் நாட்டப்பட

ககவி

சாதுந்தலம்.

ஈருந்தும் என்குடிமபத்திற்குள்ளதும் நிலைபேற்றுவள் என் அறக்கிழுத்தியை நான் விலக்கி விட்டேனே !

சானுமதி. இப்போது உமது வமிசம் இடையருது தொடர்ச்சியாய் இருக்கப் போகின்றது.

சதுரிகை. (அப்புாராய்.) வியாபாரச் செட்டியாரைப் பற்றிய செய்தியால் வேந்தன் மிகுந்ததுயரம் அடைந்திருக்கிறார். ஆகையால், இவரை ஆற்றுவிக்கும் பொருட்டு நீ போய் மேற்ப்ரதிக்கீங்கி அரண்மனையிலிருக்கும்பெருமை தங்கிய மாதவியரை அழைத்துவா.

பிரதிகாரி. நல்லதுசொன்னுய. (அழைக்கப்போயினால்) துடியங்கன். ஐயோ!

பிள்ளையிலாக கொடியேறேற் பெயப்பட்ட எண்ணீரைப் பிதிரர்கண்டு, தள்ளாத விதிப்படியே யிவன் பின்னே தகுஞ்சு மெள்ளுங் கூட்டிக், கொள்ளுமினே பலி யெனவே கொடுப்பாரா ரெனக்கூறியுகுங்கண்ணீரோ, டள்ளியேடுன் பாரால் பலிபெறுவோர் ஐபழுற லாயிற் நந்தோ ! (முர்சிசையடக்கிஸ்ருள்.)

சதுரிகை. (துரிதமாய் அரசனைத்தாங்கி) வேந்தர் பெருமானே மனந்தளராதீர்கள்.

சானுமதி. ஆ! ஆ! விளக்கிருந்தும் திரைமறைத்தலி னால் இருளிலே கூடந்து இவர் வருந்துகின்றார். இப்போது இவரை நான் மகிழ்விக்கின்றேன். அல்லது இப்படித்தான் செய்வானேன். இந்திரன் அன்னையார் சகுந்தலையை ஆற்று விக்கும்பொழுது “அணிப்பலியைப் பெறவிரும்பித் தேவர் கள் தாமே, தான் விதிப்படியே மணந்துகொண்ட மனையாளைக் கணவன் மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும்படி செய்விப்பார்கள்” என்று சொல்லியதைக் கேட்டிருக்கின்றேன். அதுகாறும் காத்திருத்தலே தகுதி. இதற்கு இடையில்

நான்போய் இங்கு நடந்ததைச்சொல்லி என்தோழியை  
ஆற்றுகின்றேன். (வானில் உயரளிட்டத் போய்விட்டான்.)  
(திரைக்குப்பிள்ளே.)

ஓ பிராமணைனக் காப்பாற்று ! ஓ பிராமணைனக் காப்பாற்று !

துவியந்தன். (உனர்வர்ஷேட்டே; உற்றுக்கேட்டு) ஓ !  
இந்த ஒலக்குரல் மாதவிய ஆடையத்தோல் தோன்றுகின்றதே. யார் அங்கே ?

(பிரத்காவிவந்து)

பிரத்காரி. (விரைவாய்) அன்னலே, ஆபத்திலகப்பட்டுக்கொண்ட தங்கள் நண்பரைக் காப்பாற்றுக்கள்.

துவியந்தன். அவனை வருத்துகின்றவன் யாரடா?

பிரத்காரி. கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒருதீய பேயானது அவரைப் பிடித்து மேகப்பிரநிசீர்த்த அரண்மனையின் உச்சித்தளத்தின்மேற் கொண்டுபோகிறது.

துவியந்தன். இவ்வாறு நடக்கவிடப்படாது. என் இருப்பிடத்திலும் தீயபேப்கன் இயங்குகின்றனவா ! இங்கனந்தான் சொல்வானேன். ஒருவன் தான் காடோறும் அலட்சியத்தினால் செய்கின்ற குற்றங்களைத் தெரிந்துகொள்ளுதலே கூடாதபோது, என்குடிமக்களில் யார் எவ்வழியிற் செல்கின்றார்கள் என்று முற்றும் தெரிந்து கொள்ளுதல் எவ்வாறு கூடும் ?

(திரைக்குப்பிள்ளே.)

ஓ நண்பரே ! உதவிசெய்யும் ! உதவிசெய்யும் !

துவியந்தன். (விரைந்து சேன்று) நண்பா, அஞ்சாதே ! அஞ்சாதே !

(திரைக்குப்பிள்ளே)

(முள்சோள்ளதையே தினம்பசி சோல்லி) நான் எப்படிப் பயப்படாமலிருப்பேன்? இங்கே யாரோ ஒருவன் என் கழுத்தைப் பின்னே வளைத்துக் கருப்பங் கழியைப்போல் மூன்று துண்டாய் முறிக்கிறேன்.

துவியந்தன். (சுப்ரிபாந்து) வில்லை எடுத்துவா.

(ஒரு வானப்பெண்ணையீல்வில்லேடுத்துக்கோண்டு வந்தின்றுள்) யவனப்பெண். இதோ, எம்பெருமான், கையுறையோடு வில்.

(அரசன் அம்புடன் வில்லை வாஸ்துகிள்ளுள்.)

(திரைக்குப்பின்னே.)

இதோ, உன்கழுத்திலுள்ள புது இரத்தத்தைப் பருகுதற்காகப் புலி ஒருவிலங்கைக் கொல்லுமாறுபோல் நான் உன்னைக் கொல்லுகின்றேன். வாருந்துகின்றவர்களின் அச்சத்தைப் போக்கும்பொருட்டு வில்லைக் கையிலேந்துகின்ற துவியந்தன் இப்போது நின்னைக் காக்கட்டும்!

துவியந்தன். (சினந்தேடு) என்ன, இவன் என்பெயரைச் சொல்லுகின்றான். அடே மினந்தின்கின்றவனே சில், சில். இனி சில உயிர்மிழுத்திராய்! (வில்லைநான்ஏற்றி) வேத்திரவதி, மேல்மாளிகைக்கு வழிகாட்டு.

பாத்தாரி. பெருமான் இவ்வழியே, இவ்வழியே வாருங்கள்.

(ஏல்லாரும் துத்தாயிப் போகிள்ளுகள்.)

துவியந்தன். (சுப்ரிபாந்து) இங்கே யாரையுங்கானேமே.

(திரைக்குப்பின்னே)

ஐயோ! ஐயோ! நான் உம்மைப் பார்க்கின்றேனே. நானிருப்பது உமக்குத் திதரியவில்லையே. முனையாற் பிடிக்கப்பட்ட சுண்டெலிபோல் என் உயிரில் எனக்கு நம்பிக்கையில்லாமல் போன்றதே!

துடியந்தன். ஏ திரஸ்கரணி வித்தையாற் செருக்குற் றவ்னே! \* எனது கணை உன்னைப் பார்க்கப் போகின்றது. கொல்லப்படுதற்கு உரிய உன்னைக் கொல்லும்பொருட்டும், காக்கப் படுதற்குரிய பிராமணைக் காக்கும்பொருட்டும் இதோ நான் கணைதொடுக்கின்றேன். அன்னப்பறவையா னது பாலையுண்டு அதனேடுகலந்த நிரை ஒழிக்கின்றது கண்ணடையா! (அம்பைக் தறியிடுகின்றன்.)

(பிறது விதூஷிகளை விட்டுவிட்டு மாதலியும் பின்னே  
விதூஷிகளும் வந்திஸ்ரீகள்.)

மாதலி. தேவேந்திரன் உம்முடைய அம்புகளுக்கு இலக்காக அசரர்களை ஏற்படுத்தி யிருக்கின்றார். ஆகையால், அவர்களை நோக்கி இவ்வில்லை வளைப்பிராக. நண்பர்கள் மீது சான்றேருருடைய அருள் நோக்கம் படுதல் வேண்டுமே யல்லது, அச்சந்தரும் அம்புகள் சென்று படலாகாதே.

துடியந்தன். (அம்பைவில்லைன்றும் எடுத்து) ஒ! இந்தி ரன் சாரதி மாதலியா, உங்கள் வருகை நன்றாகுக.

விதூஷிகள். வேள்விப் பசுவைக் கொல்லுதல்போல என்னைக் கொல்லவந்த இவரை அவர் நல்வந்வாக ஏற்கின் ருரே!

மாதலி. (புள்ளிப்போடு) நெடுநாள் வாழுக்கடவீர்! தேவேந்திரன் என்னை உம்மிடத்தில் ஏன் அனுப்பினாரென் பதைக் கேளும்.

துடியந்தன். அவ்வாறே சித்தமா யிருக்கின்றேன்.

மாதலி. காலதேமி என்னும் அரக்கர் வகுப்பைச் சேர்ந்த துரிச்சமய் என்னும் ஒருசூட்டத்தார் இருக்கின்றனர்.

துடியந்தன். முன் ஒருகால் நாரதர் இதைப்பற்றிச் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

மாதலி. உமக்கு நண்பரான தேவேந்திரனுலும் அவ்வரக்கர் கூட்டம் வெல்லக்கூடாததா யிருத்தவின், நீர் தாம் போரில் தலைமையாகச் சென்று அவர்களை அழிக்க வல்லீ ரென்று முடிவுசெய்யப்பட்ட டிருக்கின்றது. சூரியனுலும் அழிக்கக்கூடாத இராக்காலத் திருளைச் சந்திரனன்றே துரத்துகின்றது. ஆதலால், நீர் முன்னமே படைக்கல மேந்தி சிற்றலால் இவ்விந்திர இரதத்தில் ஏறிக்கொண்டு வெற்றி கொள்ள இப்போதே புறப்படும்.

துடியந்தன். இந்திரன் இவ்வளவு என்னைப் பெருமைப்படுத்தியதற்காக நன் கடமைப்பட்ட டிருக்கின்றேன். இனி மாதவியனை நீங்கள் அங்கனம் நடத்திய தென்னை?

மாதலி. அதனையும் சொல்லுகின்றேன், சிரஞ்சிவி யான நீர் ஏதோ ஒருகாரனத்தால் மனக்குழப்பங்கொண்டு கவலையா யிருப்பது கண்டேன். உமக்குக் கோபமூட்டுவதற்கே நான் அங்கனஞ்செய்தேன். ஏனெனில், விறகை நெரித் தாலன்றே அனல் கொழுந்துவிட்டெரிகின்றது; துன்பஞ் செய்தாலன்றே பாம்பு படத்தைவிரிக்கின்றது. பொது வாய் எந்தப்பிராணியும் கோபமூட்டினபோதுதான் தன் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.

துடியந்தன். தாங்கள் செய்தது பொருத்தமே. (ஏப் புறமாய) நண்பா, வானுலகத்திற் கிறைவனுன தேவேந்திரன் இட்ட கட்டனையை மீறலாகாது. ஆகையால், இச் செய்தியைத் தெரிவித்துப் பிசனரென்னும் அமைச்சருக்கு இதனைச்சொல், “ சிலங்கள், தங்கள் அறிவினால் மாத்திரமே

சாதுந்தலம்,

கஉஞ்

குழகளைப் பாதுகாத்துவரல் வேண்டும்; நானேற்றிய இவ்வீல்லான்து வேறு கடமையைச் செய்யப்போகின்றது.”

விதூஷிகன். தாங்கள் கட்டளையிடும் வண்ணமே.

(போய்விடு கிள்ளன்.)

மாதலி. கெடுநாள் வாழ்ச்சீர்! இவ்வழியே வருக.

(அரசன் இரத்தின்மே வேறுகிள்ளன்.)

(எல்லாரும் போய்விட்டார்கள்.)

ஆரும் வகுப்பு முடிந்தது.



## ஏழாம் வகுப்பு.

---

களம்: விண்வழி.

(இரத்திலிருந்த வண்ணமாய்த் துடியந்தனும் மாதலியும் வநுகிள்றனர்.)

துடியந்தன். ஜூயமாதவி, தேவேந்திரன் இட்ட கட்டனையை நிறைவேற்றினும், அவர் எனக்கென்றே செய்த பெருமைக்கு நான் அவர்க்கு ஒன்றும் உதவி செய்ததாக நினைக்கவில்லை.

மாதலி. (புங்கிப்போடு) நீடுவாழ்வீர்! நீங்கள் இரு வீரும் திருத்தி யடைந்தீர்களில்லை. ஏனெனில், அவர் உமக்குச் செய்த பெருமையை நினைந்து நீர் அவர்க்குச் செய்த உதவியை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. அவரும் உமது பேராண்மையை வியந்து உமக்கென்றே செய்த உபசாரங்களைப் போதுமென்று கருதவில்லை.

துடியந்தன். அப்படிச் சொல்லாதீர்கள். எனக்கு அவர் விடைதரும் போது செய்த உபசாரங்கள் யான் எதிர் பாராதனவாகும். ஏனென்றால் தேவர்கட்கு எதிரில் அவர் தாமிருந்த அரியணையிற் பாதி யானிருக்கக் கொடுத்ததுமல்லாமல், தம் மகன் சுயந்தன் தனக்கு இத்தகைய சிறப்பு எப்புமா என்று ஆசைகொண் டிருத்தலைப்பார்த்து நகைத்துக் கொண்டே தம் மார்பில் உரிஞ்சிய பரிமளசந்தனம் பட்ட மந்தாரமாலையை என் கழுத்தி வணிந்தனரே.

மாதலி. தேவேந்திரன் கைவிலிருந்து நீர் பெறத் தகாதது உண்மையில் யாது உளது? இந்திரன் சுகமா யிருக்க, முன்பு நரசிங்கத்தினுடைய நகங்களும், இப்போது

கனுக்குறுகின உம்முடைய அம்புகளும் அல்லவோ வானுல கத்தில் அரக்க ரென்னும் முட்களைக் களைந்தெறிந்தன.

துடியந்தன். இதில் இந்திரனது பெருமையே உன்மையிற் புகழற்பாலது; ஏவ்வார்கள் பெரிய சாரியங்களிற் புகுந்து வெற்றிபெறுவ தெஸ்லாம் எசமானனது நன்கு மதிப்பால் உண்டாயின வென்றே அறியின்! ஆபிரங் கதிர்களோடு கூடி விளங்கும் சூரியன் தனது தேர் துகத்தின் முன்னேவையானுயின் அஞ்சள் தானே இருளை அழிக்க வல்லனுவனு?

‘மாதலி. இது மிகவும் பொருத்தங்கான். (சிறிதுதாரம் கடந்து சேல்லு) நீடுவாழ்வீர்! இதோ சுவர்க்க நாட்டில் உமது புகழ் விளங்குதலைப் பார்மின்! இங்தே தேவர்கள் உம்முடைய வெற்றித் திறங்களைப் பாடுதற்குஇசைவான பொருள் நிறைந்த பாட்டாகப் பாடித், தேவமாதர் அணி ந்து மிஞ்சிய குங்குமம் முதலியவற்றில் கற்பக விருட்சத் தால் தரப்பட்ட படாத்திலே எழுதி யிருக்கின்றனர்.

துடியந்தன். ஐயமாதலி, நேற்று நான் அரக்கரோடு போர் புரிய எழுந்த அவாவோடு சென்றமையால் சுவர்க்க நாட்டின் இடங்களை வழிபிற் கவனித்திலேன், இப்போது எந்த வாயுமண்டிலத்தில் வந்திருக்கின்றோம்?

மாதலி. மூன்று பிரிவாய்ச் செல்லும் ஆகாய கங்கையையுடையதும், இரண்மிகளைப் பிரித்துவிட்டு நட்சத்திரமண்டிலங்களை இபக்குவதும், திருமாவின் இரண்டாமடி பட்டமையால் எல்லாக் குற்றங்களும் நீங்கப்பெற்றதுமான இது பரிவகம் என்னும் வாயுமண்டில மென்று சொல்லப் படும்.

துடியந்தன். ஐயா மாதலி, ஆதனினுற்றுன் அகக்கருவி புறக்கருவிகளோடு கூடிய என் உயிரானது அமைதி

கஉகு

சாதந்தலம்.

யற்று இன்பம் எய்துகின்றது. (சீக்கரங்களைப் பார்த்து) நாம் இப்போது மேக மண்டிலத்தில் இறங்கிவிட்டோம் என்று நம்புகின்றேன்.

மாதலி. அஃதெப்படித் தெரிகின்றது?

துடியந்தன். சாதகப்புட்கள் ஆர்க்கால்களி னிடையே நுழைக்கு செல்கின்றமையாலும், குதிரைகள்மின் னற் கொடிபினால் மினுமினு வென்று விளங்குதலாலும், சக்கர விலிம்புகள் மழைத்துளிகளால் நினைந்திருத்தலாலும் உம்முடைய தேர் சூல் கொண்ட மேகமண்டில வழியாய்ச் செல்கின்ற தென்பது புலப்படுகின்றது.

மாதலி. இன்னும் ஒரு கணத்தில் நீர் ஆட்சி புரியும் நிலவுலகத்திற்குச் செல்வீர்.

துடியந்தன். (கீழேபார்த்து). தேர் விரைவாய் இறங்குதலால் மக்களுக்கமானது வியக்கத்தக்க தோற்றமுடைத் தாய்த் தோன்றுகின்றது.

ஓங்குவரை மேலிருந் தாங்கிழிவதுபோல்  
ஆன்ற நிலவுலகந் தோன்றுவது காண்மோ;  
யார்பெரு மரங்கள் வியன்கினை தோற்றிச்  
செழுந்தழைமறைப்பினின்றைழிந்ததுஉங்காண்மோ;  
நன்குபல ஞுகா இன்புன வியாறுகள்  
அகன்றஞி கிடத்தவிற் தெறிந்துவிளங்குறுமே;  
இவ்வியல்பதனால் எழில் செழூஉ மிவ்வுல  
கியாரோ வொருவன் எழுச்செய்  
திங்கென்பக்கல் இயைப்பது போன்மே.

மாதலி. மிகவும் நன்றாய் வருணித்துக் கூறினீர்! (வியப்போடு பார்த்து) ஆ!, நிலவுலகம் எவ்வளவு மிக்க அழுகினதாய்த் தோன்றுகின்றது!

துடியந்தன். ஐயா மாதலி.

மாலைக் காலத்து மங்கொளி மருங்கிற  
புயலசின் போலப் பொருங்தித் தெளிபொன்  
உருகவிட்டாலேன மருவித்தொன்றிக்  
குணகடற் குடகடற் குளித்துக் கிடக்கும்  
வளஞ்சா விம்மலை யாதோ வுரைமோ.

மாதலி. நீடு வாழ்வீர்! தவம் இயற்றுவோர் தவப் பயன் பெறுதற்கு இடமா யுள்ளதும், கீழ்ப்புநடப் வசிக்கப் பெற்றதுமான இம்மலை எம்மூடம் என்னும்பெயருடையது. நான்முகக் கடவுளின் புதல்வரான மாரிசிக்குப் பிறந்து தேவ ரையும் அசரரையும் தோற்றுவித்தவரான சாசியபர் தம் மனைவியோடும் இதோ தவம் இயற்றுதலைப் பார்மின்!

துடியந்தன். அவ்வாரூயின், தூயோரை வழிபடாது செல்லவாகாது. அத்துறவோரை வலம் வந்துபோக விரும்புகின்றேன்.

மாதலி. நல்ல ஏற்பாடுதான். இதோ கீழ் இறங்கி விட்டோம்.

துடியந்தன். (வியப்போடு) சக்கர விளிம்புகள் ஒசை யுண்டாக்கவில்லை, புழுதியும் மேல்எழும்புவதாகத் தோன்ற வில்லை; அசைதலில்லாத உமது தேர் கீழ் இறங்கினபோதி மூம் நிலத்தைத் தொடாது நிற்றலால் அவ்வாறுஇறங்கின தாகத் தோன்றவில்லை.

மாதலி. நீவொழுவீர்! உமக்கும் தேவேந்திரனுக்கும் உள்ள வேறுபாடு இவ்வளவுதான்.

துடியந்தன். ஜயா மாதலி, மாரிசிருடைய துறவா சிரமம் யாக்குள்ளது?

மாதலி. (கையாறி கட்டிக்காட்டி). கரையான் புற்றில் ராதி மறைந்த வடிவத்தோடும், பாம்புரிகள் ஒட்டிக்கொண்

உள்ள மார்போடும், பழங்கொடிகளின் விழுதுகள் வனைய மாகச் சுற்றிக்கொண் டிருக்குங் கழுத்தோடும், தேர்ள் வரையில் தொங்கிக்கொண் டிருப்பதும் பறவைக் கூடுகள் நிரம்பப் பெற்றதுமான சடைமுடியு முடையராய்ச் சூரிய விம்பத்தைப் பார்த்த வண்ணமாய் அடிமரம்போல் அசையாமல் நின்றுகொண்டு அதோ தவம்புரியும் அவ்விருடியுள்ள இடங்கான் அது!

**துடியந்தன்.** செய்தற்கரிய தவத்தைப் புரியும் அவர்க்கு வந்தனம்!

**மாதவி.** (துதிஸாக்கவினங்களை இழுத்துப்பிடித்து) வேந்தர் பெருமானே! அதிதியால் வளர்க்கப்பட்ட மந்தார மரங்கள் நிறைந்த காசியபர் ஆசிரமத்திற்கு இப்போது வந்துவிட டோம்.

**துடியந்தன்.** துறக்க நாட்டினும் இஃது இன்பழுடைத்தா யிருக்கின்றதே. இப்போது நான் தேவாமிழ்தம் நிரம்பிய வாவியில் முழுகினவன்போ லாயினேன்.

**மாதவி.** (தேரைநிறுத்தி) நீடுவாழ்வீர் இறங்கலாம்.

**துடியந்தன்.** (கிழ்ஞானிக்) நீர் யாது செய்யப் போகின்றீர்?

**மாதவி.** தேர்நிலையாய் நிற்கும்படிசெய்துவிட்டேன். நானும் கீழ் இறங்குகின்றேன். (அவ்வாலே சேய்து) நீடுவாழ்வீர் இவ்வழியே இவ்வழியே வருக. (நடந்து சேசு) மாட்சி நிறைந்த முனிவ ரிருக்குங் தவ இடங்களை நீர் காணலாம்.

**துடியந்தன்.** உண்மையிலே நான் வியப்போடு பார்த்து வருகின்றேன்!

வேட்பன தருஉங் கற்பகம் பொதுளிய

அடவியிலிருந்தும் மற்றிவர் ஆர்வது

நடைபெறுக் தூயவனியே; முடலிதழுப்  
பொற்றுமரையின் நற்றுத்துக்குதலிற்  
பழுப்புருத் தோற்றும் விழுத்தடங்கிரே  
பொழுதுமாருதிவர் முழுகுதீம் புனலே;  
விழுதொருகுறியில் ஆழுந்திவரிருப்பதுங்  
கணிப்புறலாகா மணித்தலமீதே;  
அரம்பைமாதரார் மருங்குதப்பெற்றும்  
ஐம்பொறி யடக்குமிவர் மொய்ம்புமிகப்பெரிதே;  
இத்தகுசிறப்பின்இங் நற்றவருறையுள்  
. வண்முனிவரும் விழுதுற  
ஒன்று நோற்கும் அருங்கிறப்புடைத்தே.

யாதலி. பெரியேருடைய அவாவானது மேன்மேல்  
உயர்ந்த பொருளை நாடிச் செல்கின்றது. (நடக்குபோய்  
வாஜைநோங்கி) ஓ முதுமை மிகுந்த சாகலையே ! மரட்சி  
நிறைந்த மாரிசுச் யாது செய்துகொண் டிருக்கின்றார்? யாது  
சொல்லுகின்றார்? இல்லறக் கிழத்தியின் கடமைகளோப்  
பற்றித் தாட்சாயனி கேட்ட வினாக்களுக்கு அவ்வும்மையார்  
க்கும் மற்ற முனிவர் மனைவிமார்க்கும் வினாக்கி விடை  
சொல்லிக்கொண் டிருக்கின்றார் என்று சொல்கின்றீர்?

துஷியந்தன். (உற்புக்கேட்டு). ஓ ! இவ்விஷயம் விவ  
ரிக்கப்படும் இச்சமயத்தில் இடையே செல்லலாகாது.

மாதலி. (அரசனைப் பார்த்து) நான் தேவேந்திரன்  
தங்கையினிடத்துச் சமயம் பார்த்து நும் வரவை அறிவிக்  
கும் வரையில் நீர் சிறிதுரேம் இவ்வசோக மரத்தடியின்  
கீழ் இருக்கலாம்.

துஷியந்தன். தங்கள் விருப்பப்படியே, (இநுக்கின்றன்)

(மாதலி போய்விடார்.)

துவியந்தன். (நல் நிமித்தத்தைக் கண்டு) ஏ புயமே ! நீ என் துடிக்கின்றுய்? என் விருப்பம் நிறைவேற்றுமென்று எனக்கு நம்பிக்கை யில்லை; எனெனில், ஒருமுறை விலக்கப் பட்ட ஓர் இன்பமானது பின்பு திரும்பிவருதல் மிகஅரிது.

(திரைக்குப் பின்னே.)

அப்படித் துடுக்குத்தனம் செய்யாதே, செய்யாதே. என்ன, தன் சபாவத்தைக் காட்டத்தொடங்கிவிட்டானே.

துவியந்தன். (உற்றுக்கேட்டு) இது துடுக்குத்தனஞ் செய்தற்குரிய இடம் அன்றே. இங்கே யார் இவ்வகை யாகக் கண்டிக்கப் படுகின்றது? (இசைவநமிவழியே வியப் போடுபார்த்து) ஆ! தாயின் மூலைக்காம்பைப் பற்றிப் பாதி குடித்த சிங்கக்குடியை விரிந்து கிடக்கும் அதன் பிடரி மயிர் கசங்கும்படி பிடித்துக்கொண்டு விளையாடுவதற்காக அதன் தாயினின்றும் வலிந்து இழுக்கின்றவனும், பின்னோ கட்கில்லாத வலிமையுடையவனும், துறவி மகளிரால் பின் ரூடரப்பட்டு வருபவனுமான இச்சிறுவன் யார்?

(மேற்கொள்ள வண்ணம் துறவிமகளிரோடும் ஒரு சிங்கக் குடியை இழுத்துக்கோண்டு ஒரு சிறுன் வருகின்றனன்.)

சிறுவன். ஏ சிங்கக் குடியே! வாயைத்திற, நான் உன் பற்களை என்னுகின்றேன்.

முதல்மாதர். அடே பட்டிப்பையா! எங்கள் பின்னோ யைப்போல் நாங்கள் வளர்த்துவரும் இந்தப் பிராணியை ஏன் வருத்துகின்றுய்? வரவர உனது பட்டித்தனம் மிகு திப் படுகின்றதே. உனக்குச் சர்வதமனன் (எல்லாவற்றை யும் அடக்கி யாள்பவன்) என்று துறவிகள் பெயர் கொடுத் தது பொருத்தமாகத்தா னிருக்கின்றது.

துடியந்தன். என்மகளைப்போல இச்சிறுவளைன் என்மனம்விழைவுறுகின்றது? எனக்குப் பிள்ளைப்பேறு இல்லாமையினால் இவ்வாறு அன்புண்டாகின்றதுபோலும்!

இரண்டாம் மாதர். அதன் குட்டியை நீவிடாவிட்டால் இதன் தாய் மெய்யாகவே உன்மேற்பாடும்.

சிறுவன். ஒ! அம்மா! நான் நிரம்பத்தான் பயப்படுகிறேன்! (சீழ் உத்தைப் பிதுக்குகின்றன்.)

துடியந்தன். கொழுந்துவிட டெரிகிறதற்கு விறகை நாடும் நெருப்பானது சிறு நீப்பொறியின் நிலையிலிருத்தல் போல, இப்பையன் ஏதோ ஒரு சிறந்த தேசகின் வித்துப் போற் காணப்படுகின்றன.

முதல்மாதர் குழந்தாய்! இந்தச் சிங்கக் குட்டியை விட்டுவிடு. உனக்கு வேறொரு விளையாட்டுக் கருவி கொண்டு வந்து தருகிறேன்.

சிறுவன். அஃபெங்கே யிருக்கின்றது? அதைக் கொடு. (கையை நீட்டுகின்றன்.)

துடியந்தன். என்ன! இவன் மன்னர்மன்னற் குரிய அடையாளம் தாங்கப்பெற் றிருக்கின்றன. வளையில், இவன் தான் வேண்டியபொருளைக் கேட்டுக் கையை நீட்டுகையில், சிவந்து விளக்கும் விடியற்காலத்தில் அலர்ந்த ஒரு தனித் தாமரை மலரின் செவ்விதழ்களின்நடுவி விடைவெளி தோன்றுமைபோல இவன் கை விரல்கள் நெருங்கிப் பின்னலும் துப் பொலிகின்றன.

இரண்டாம் மாதர். சுவரதே, வெறுஞ் சொல்லால் இவனைத் தடுக்கமுடியாது. நீ போய், முனிவர் மகனுன மார்க்கண்டோ னுடையதும் பலநிறங்களிட்டப்பட்டிருமான களி

கங்க

சாகுந்தலம்.

மன் மயில் என் இல்லத்தில் இருக்கிறது அதனை எடுத்து வந்து இவனுக்குக் கொடு.

ழநல்மாதர். அப்படியே. (போய்விட்டான்.)

சிறுவன். அதுவரையில் இதனேடு தானே விளையாடுக்கொண் டிருக்கிறேன். (துயவி மகளைப் பார்த்து நாக்கின் உன்.)

துடியந்தன். துடுக்குத்தனமுள்ள இந்தச் சிறுவனிடத்தில் எனக்கு மிகவும் ஆசை உண்டாகின்றது. (பெநுழுச் சேறித்து) காரணமின்றி நைகக்கும்பொழுது சிறிதேதோன் றம் அரும்போலும் பற்களோடும், பேச முயல்கின்ற இனிய மழலைச் சொற்களோடும் மடிமீதிருக்க வருகின்ற தம் புதல்வர் மேலுள்ள புழுதி தம்மேற் படியப் பெறு விண்றவர்களே பாக்கியவான்கள் !

இரண்டாம்மாதர். இவன் நான் சொல்லுகிறதைக்கேட்கின்றனவில்லையே. (தன் பக்கமாயிப் பார்த்து) அங்கே முனி வர் மகன் யார் ? (ஏராணப்பார்த்து) ஐயா, தயைசெய்து இங்கே வந்து, பிடுங்கக் கூடாதபடி இந்தச் சிங்கக் குட்டியைக் கசக்கி விளையாடும் இவன் கையினின்றும் இதனை விடுவியுங்கள்.

துடிமந்தன். (புன் சிரிப்போடு ஆருகிப்பேசுகிறேன்) ஒ முனி வர் மகனே, இச்சிறு பருவத்திலேயே இத்துறவாகிரமத்திற்குப் பொருந்தாத வண்ணம் நடந்து, பிராணிகளுக்கு நிழலைத் தருதற்கு இனிதான் சந்தன மரத்தைக் கரும்பாம் புக் குட்டியானது பயன்பட வொட்டாமல் கெடுத்தல்போலச் சத்துவகுணப் பழக்கத்திற்கு இசைந்ததானபொறுமை ஒழுக்கத்தைக் கெடுத்து விடுகின்றனன்றே ?

இரண்டாம்மாதர். ஐயா, இவன் உண்மையில் முனிவர் மகன் அல்லன்.

துடியந்தன். இவன் உருவத்திற்குத்தக்க செய்கையே இதனைப் பூலப்படுத்துகின்றது. ஆனால், இவனிருக்கு மிடத் தனால் காம் அவ்வாறு நினைக்கும்படி யாயிற்று. (அம்மாதர் வேண்டியபடியே சீங்கக்குடியை விடுவிக்கும்போது அசீசிறுவ அம்பு தன்மேப்பட ஆண்தம் எய்தித் தனக்கு) இன்னனை ந்து தெரியாத ஒருவன் குடும்பத்திற் பிறந்த இப்பிள்ளையின் அங்கங்கள் என்மேற் படுதன் மாத்திரையால் எனக்கு இவ்வளவு ஆண்தம் வினைவதாயின், எவனுடம்பினின்று இவன் தோன்றினாலே அந்தப் பாக்கியவான் உள்ளத்தி ற்கு இவன் எவ்வளவானந்தத்தைத் தருவான் !

இரண்டாம்மாதர். (இருவரையும்பார்த்து) ஆச்சரியம் ! ஆச்சரியம் !

துடியந்தன். அஃதென்னம்மா ?

இரண்டாம்மாதர். உமதூருவம் இச்சிறுவனுருவத்தோடு ஒத்திருப்பதையும், நீர் இவனை முன் அறியாதிருந்தும் உமக்கு இவன் அடங்கி யிருத்தலையுங் கண்டு எனக்கு வியப்புண்டாயிற்று.

துடியந்தன். (அசீசிறுவனைத் தழுவிக்கோண்டு) அம்மா, இவன் முனிவர் மகன் அல்லனுயின், யின் இவன் குலத்தின் பெயர் யாது ?

இரண்டாம்மாதர். புரு வழிசம்.

துடியந்தன். (தனக்கு) என்ன, என்னைப்போல இவனும் அநே வமிசத்திற்கு உரியவனே ? இதனாலேதான் இவ்வம்மையார் இவன் என்னை ஒத்திருக்கின்ற ஜென்று நினைத்தார். (உரக்க) புருவமிசத்திற் பிறந்தவர்கள் இதனை ஒரு குடும்ப விரதமாக அனுட்டித்து வருகின்றார்கள். இங்கில ஒலக்கதைப் பரிபாலித்தற்பொருட்டுச் சுண்ணங்கிற்றி

வெள்ளிதாய் விளக்கும் அரண்மனைகளை அவர்கள் முதலில் வசிக்கு மிடமாய்க்கொண்டு, பின் தம் அன்பிற் சிறந்த மனைவியார் பின் ரூட்டர்க்கு வந்து பணிவிடைசெய்ய மரத் தின் கீழ் நிலத்தை இருப்பிடமாகக் கொள்கின்றனர். ஆயி னும், இது மனிதர் தம் வலிமையால் வரக்கூடிய இடம் அன்றே.

**இரண்டாம்மாதர்.** தாங்கள் சொல்லுவது உண்மையே, இந்தச் சிறுவனுக்குத் தாயார் ஓர் அரம்பபை மாதின் உறவால் தேவர்க்குத்தங்க்கையான காசியபார் ஆசிரமமானதின் கண் இவரை என்றனள்.

**துடியந்தன்.** (தனக்குள்) ஆ! மறுபடியும் நான் ஆசைப் படுவதற்கு வழி ஏற்படுகின்றது! (உரக்க) எந்தப் பெயர் கொண்ட இராஜருஷியின் மனைவியார் அந்த அம்மை?

**இரண்டாம்மாதர்.** தன் அறக்கிழுத்தியான மனையாளை நீக்கிவிட்ட அக்கொடியவன் பெயரையார் தான் சொல்ல விலைப்பார்?

**துடியந்தன்.** (தனக்குள்) இக்கைத் எண்ணையே சுட்டு கின்றதா யிருக்கின்றதே. இப்பின்னோயிலே தாய் பெயர் யாதென்று கேட்கட்டுமோ? அன்றி அங்குனாக தான் பிறன் மனையாளைப் பற்றி உசாவுவது நேர்மையன்று.

(களிமண் மயிலைக் கையிலேடுத்துக் கோண்டு முதல் துறவி மகள் வந்தின்றன்)

**முதல்மாதர்.** சர்வதயனு, இச் சகுந்தலா வண்யத்தைப் பார் (இப்பறவையின் அழகைப்பார்.)

**சிறுவன்.** (கற்றிப்பார்த்து) என் அம்மா எங்கே?

**இருவரும்.** தன் அன்னைமேல் உள்ள ஆவலால், சொல் ஒற்றுமையுள்ள இப்பெயரைக் கேட்டு ஏமாக்கு போன்று.

இரண்டாம்மாதர். குழந்தாய், இந்தக் களிமண் மயி வின் அழுகைப் பார் என்றல்லவோ உனக்குச் சொன்னேம்.

துடியந்தன். (அப்புமாய்) இவன் அன்னை பெயர் ‘சகுந்தலை’யா? ஆனால், ஒரே தன்மையான பல பெயர்களும் வழக்குகின்றன. இந்த வெறும் பெயர் கானல் நீரைப் போலக் கடைசியில் என்னை ஏமாற்றி விடுமோ?

சிறுவன். அம்மா, இந்த அழுகான மயில் எனக்குப் பிடித்திருக்கிறது. (அவ்விளையாட்டுக் கருவியை எடுத்துக் கோள்ளுகிறன்.)

முதல்மாதர். (மள்குதழிப்பத்தோடு பார்த்து) ஓ! இவன் மனிக்கட்டில் இரட்சையாகக் கட்டியிருந்தகரண்டகத்தைக் காணுமோ.

துடியாந்தன். அஞ்ச வேண்டாம். இவன் கிங்கக்குட்டியைப் பிடித்துக் கூக்குருக்கையில் அது கழுவி விழுந்துவிட்டது. (அதனை எடுக்க முயல்கின்றன்.)

இருவரும். அதனை எடுக்கவேண்டாம், எடுக்கவேண்டாம். என்ன! இவர் அதனை எடுத்துவிட்டாரே! (தங்கையை மாரில் வைத்துக்கொண்டு ஒந்வகார ஒந்வர் வியப்போடு பார்க்கின்றனர்.)

துடியந்தன். நம்மை வன் தடித்தீர்கள்?

முதல்மாதர். வேந்தனே கேளுக்கள். இப்பு அபராஜிதை எனப் பெயர்பெறும் ஒரு பூண்டு. சாதகன்மம் பண்ணுகையில் தேவனுன மார்ச முனிவர் இவனுக்கு இதை நல்கினார். இது சிழே விழுந்து விட்டால் இவனும் இவன் பெற்றேர்களுமன்றிப் பிறர் இதனை எடுக்கப் பெறுர்.

துடியந்தன். அப்படி ஒருவர் எடுத்தால்?

முதல்மாதர். உடனே அது பாம்புருவாய்க் கடிக்கும்.

கங்கி

சாதுந்தலம்.

துஷ்டியாந்தன். அஃது அங்ஙனம் உருமாறியதைத்தூக்கள் எப்போதாயினும் பார்த்திருக்கின்றீர்களா?

(இருவரும் பலமுறை.

துஷ்டியாந்தன். (தனர்த்தள் களிப்போடு) என் பேராவல் இப்போது நிறைவேறி யிருக்க, நான் ஏன் களிப்புறுதிருக்க வேண்டும்? (துழங்கத்தையும் தழவிக்கோள்கின்றுன்.)

இரண்டாம்மாகர் சுவரதே! நோன்பு சோற்றுக் கொண்டிருக்கிற சகுந்தலைக்கு இச் செய்தியைப்போய்துறி விப்போம், வா. (இருவரும் போகின்றனர்.)

சிறுவன். என்னைவிடும். நான் அம்மாவிடம் போக வேண்டும்.

துஷ்டியாந்தன். என் அருமைக் குழந்தாய், என்னேடு கூட இருந்து உன் அன்றையைக் களிப்போடு சந்திப்பாய்.

சிறுவன். என் தங்கைத்துவியங்கன், நீ அல்லன்.

துஷ்டியாந்தன். (புன்சிரிப்போடு) இந்தவிவாதமே என்னை மெய்ப்பிக்கின்றது.

(ஒரேழறை பின்னப்பட்ட சடையோடு சுதந்தலை  
வருகின்றன.)

சுதந்தலை. சர்வதமனானுடைய பூண்டானது தான் மாறவேண்டிய காலத்திலும் மாறுமல் தன்னியற்கைப் படியே யிருந்ததென்பதைக் கேட்டும் என் நல்லதிர்ஷ்டத் தில் எனக்கு கம்பிக்கை யில்லை. அல்லது இனி, சானுமதி யாற் சொல்லப்பட்ட வண்ணமும் இருக்கலாம்.

துஷ்டியாந்தன். (சுதந்தலையைப் பார்த்து) ஆ! இதோ என் அருமைச் சகுந்தலை அழுக்கேறிய ஆடை உடுத்தும், விரதானுட்டானத்தால் முகம் வற்றியும், ஒரேழறை பின்னிய

சடையுடன் இருப்பதனால் மிகவும் இரக்கமில்லாதே னகிய எண்ணைப் பிரிந்தது முதலாகத் தூய வொழுக்கத் தோடும் கெடுநாள் இவ்விரதானுட்டான்தைமேற்கொண்டு செய்திருக்கின்ற ஸன்பது புலனுகின்றது.

சுதுந்தலை. (கழிவிரங்கத்திலூல் வேளுத்துத் தோன்றும் அரசௌப் பார்த்து) இவர் உண்மையில் என் கணவனுக்கத் தோன்றவில்லை. அங்குள்ள மங்கலமான இரட்சைப் பூண்டு தரித்திருக்கும் என் மகனைத் தன் தேவையிலே செய்தபடுத்தும் இவர் யார்?

சிறுவன். (தன் அன்னையிடம்போம்) அம்மா, இதோயாரோ ஒருவர் என்னை ‘ஓ மகனே’ என்றழைத்து அணிக்கின்றார்.

துடியந்தன். என் அன்பே, என் நிலைமையை நீ இப்போது தெரிந்து கொண்டமையால் நான் உன்னிடத்துச் செய்த பெருங் கொடுமையும் உண்மையாகவே முடிந்தது.

சுதுந்தலை. (தனக்குத்) ஓ மனமே! ஆறுதலெய்து! ஆறுதலெய்து! தெய்வமானது என்மேற் கொண்ட பகைமையை ஒழித்து இரக்கக்கொண்ட ஒருக்கின்றது. இவர்தாம் என் காதலர்.

துடியந்தன். ஏந்தெழுஷில் முகத்தாய், கிரகணம்விட்ட வுடன் உரோகிணி என்னும் மீன் முழுமதியைச் சேர்ந்த வாறுபோல, என் மறதி என்னும் இருங் நினைவினால் துரத்தப்பட்ட மின்பு நீ என் எதிரே வங்கு விற்பது என் அதிட்டமே.

சுதுந்தலை. எம்பெருமானுக்கு வெற்றி சிறப்பதாக! (இதுபாதி சோல்ஸி நிறுத்திக் கண்ணீர் சோரிகின்றார்.)

துடியந்தன். காதலி, வெற்றி என்னுஞ் சொல் கண்ணீரினால் தடைப்பட்டு நின்றாலும், இங்குள்ளிகம் ஊட்டப்

கால

சாதந்தவம்.

படாமையால் வென்மை கலந்து சிவப்பாய் விளங்கும் இத் முக்கோடு கூடிய உன் முகத்தைப் பார்க்கின்றதுபற்றி வெற்றி அடைந்தவனுயினேன்.

சியுவன். இவர் யார் ?

சுதந்தலை. குழந்தாய், உன் நல்லதிட்டத்தைக் கேள்.

துடியந்தன். (சுதந்தலையின் அடிகளில் வீழ்ந்து) உருவழகி, நான் உண்ணை நிக்கினமையால் உண்டான துக்க உணர்ச்சி நின் நெஞ்சினின் றம் ஒழிவதாக; அப்போது என்மனம் ஏதோ காரணத்தால் வலியதோர் மாயத்தால் மயங்கி நின்றது; இருள் மயமான தமகுண வயப்பட்டவர்கள் மங்கலப் பொருள்களிடத்திலும் பெரும்பான்மையும் இத்தன்மையாகவே நடக்கின்றனர்; குருடன் தன் தலையிற்சுட்டப்பட்ட மலர் மாலையையும் பாம்பென்றஞ்சி ஏறிந்து விடுகின்றன !

சுதந்தலை. எம்பெருமான் எழுந்திருக்க! உண்மையாகவே நான் முற்பிறவியிற் பரிசுத்த தர்மங்களைத் தடைசெய்த தீவினையானது அந்நாட்களில் தன் பயனை விளைவித்தது; அதனாலேதான், இயற்கையில் இரக்கமுடையராயிருந்தும் என் காதலர் அவ்வாறு என்னிடம் நடந்தனர்.

(அரசன் எழுந்திருக்கின்றன.)

சுதந்தலை. தூர்ப்பாக்கிய முடையளான இவளை எம்பெருமான் எவ்வாறு நினைவுக்கரலாயினர்?

துடியந்தன். என்னுள்ளத்திற் றைத்த துயர மென்னுங் களை நுனியைப் பிடுங்கி ஏறிந்த பின், அதனைச் சொல்லுகின்றேன்.

பேதைமை தன்னுள் மாதைநான் நீக்கக்  
கண்ணின் நுண்டுளி கீழிதழ் வீழ்ந்து

சாகுந்தலம்.

கங்கூ

பெருந்துய ருறுத்திய தன்றே, இன்றே  
மற்றது தானும் வளைமயி ரிறையில்  
உற்றது சிறிதே யாகவிற் பொற்கொடி  
அளியேன் பெருந்துயர் நீங்க  
எளியேன் முந்துறத் துடைக்குவென் மயிலே,

(சோல்லியவாரே துடைக்கின்றன)

சுதந்தலை. (கணையாழியைப் பார்த்து) எம்பெருமானே,  
இஃதன்றே அந்த மோதிரம்?

துடியந்தன். அதுவே தான்; இம்மோதிரம் திரும்பக்  
கிடைத்தமையினுலேதான், நான் உண்ணமயாக உன்னை  
நினைவுக்கவே ஞாயினேன்.

சுதந்தலை. எம்பெருமானை அடையாளங் கொண்டு  
மெய்ப்பிக்கப் புகுந்த காலத்தில் காணுதுபோய் ஈது இத்  
தனை துண்பமும் விளைவித்தது.

துடியந்தன். அங்கனமாயின், கொடியானது தான்  
இவ்வேணிற் பருவத்தோடு கூடியதற்கு அடையாளமாக  
இம்மலரை அணிந்து கொள்ளாட்டும்.

சுதந்தலை. நான் அதனை நம்பவில்லை. எம்பெருமானே  
அதனை அணிந்து கொள்ளாட்டும்.

(பிறது மாதலி வநுகின்றப்.)

மாதலி. நீடுவாழ்வீர் அதிர்ஷ்ட வசமாய் ஸீர் நும்  
உரிமை மனையாளைக் கூடியதும், நும் புதல்வன் திருமுகத்  
ஸெதக் கண்டதும் பாக்கியமே.

துடியந்தன். என் விருப்பம் இனிய பழுத்தைப்பெறு  
வதாயிற்று; ஐய மாதலி, இசூசெய்திகள் இந்திரனுக்குத்  
தெரியா திருக்கலாமே.

மாதலி. (புள்சிப்போடு) தேவர் பார்வைக்கு எட்டா தது யாதுளது? நீடு வாழ்வீர், வாரும் தெய்வத் தன்மை யுள்ள மாரிசர் தம்மைம் பார்க்கும்படி உமக்கு அனுமதி தங்கருளினார்.

துடியந்தன். சகுந்தலே, புதல்வளை எடுத்துக்கொள், உன்னை முன்னிட்டுக் கொண்டுபோய் அவரைத் தரிசிக்க விரும்புகின்றேன்.

சகுந்தல். எம்பெருமானேனு கூடச் சென்று குரவரை அனுக எனக்கு வெட்டமா யிருக்கின்றது.

துடியந்தன். என் யாதலி, மங்களாகரமான சமயங்களில் அப்படிச் செய்யலாம். வா, வா.

(எல்லாரும் போகின்றுகள்.)

(மாரிசர் அதிதியோடு ஆசனத்தி விருந்த வண்ணமாய் வநூகின்று.)

மாரிசர். (அரசனைப் பார்த்து) தாட்சாயனீ, உன் மகன் இந்திரன் து போர்க்களத்தில் முதன்மை பெற்றுச் செல்ப வரும், உலகத்தைப் பாலனம் பண்ணுகின்றவருமான இவர் துவியந்த மன்னன். இவர் தம்முடைய வில்லினுல் கூரிய நீணகளுள்ள வச்சிராயுதத்தின் ரெழில்களைச் செய்து முடித்தலால், அவ்வாயுதம் இந்திரனுக்கு ஓர் அணிகல மாகவே யிருக்கின்றது.

அதிதி. இவருடம்பின் ரேற்றமே இவரது பேராற்ற லைப் புலப்படுத்துகின்றது.

மாதலி. நீடுவாழ்வீர், இதோ தேவர்களைப் பெற்றே ரான இவர்கள் தம் பிள்ளைமேஹுள்ள காதற் குறிப்புத் தோன்ற உம்மைப் பார்க்கின்றார்கள். அவர்கள் கிட்டப் போம்.

**துடியந்தன்.** ஒஜைய மாதவி, தக்கன் மரீசி என்னும் இருவர்க்கும் பிறந்தனமயால் நான்முகனுக்குஞ்சீலமுறை பிறப்பட்டவரும், பன்னிருவடிவான் துவாதசாதித்தியருக்குப் பிறப்பிடமானவரென்று முனிவர்களாற் சொல்லப்பட்டவரும், மூன்றுவகுத்திற்கும் இறைமகனும் வேள்விப்பலியை முதலிற் பெற்று நுகர்ந்து இன்புறுகின்றவனுமான இந்திரனை ஈன்றவரும், தானே யுண்டாவதான் பரம்பொருளும் தான் ரேன்றுதற்குப் பிறப்பிடமாகக் கொள்ளப்பட்ட வருமான அவ்விருவரும் இவர்கள் தாமோ !

மாதவி. வேறு யார் ?

**துடியந்தன்.** (அடுக்கிற்கொன்று) இந்திரனுக்கு ஊழியக்காரனுன துவியந்தன் உங்களிருவரையும்வணங்குகின்றன.

**மாரிசு.** குழந்தாய், நீ இந்தில் வுகைத்தை நடைங்காலம் பாலனம் பண்ணுவாயாக !

**அதிதி.** குழந்தாய், நீ நிகரற்ற போர்வீரனு யிருப்பாயாக !

**சதுந்தலை.** என் புதல்வனேனும் உங்கள் திருவடிகளை வணங்குகின்றேன்.

**மாரிசு.** குழந்தாய், உங்களைவன் இந்திரனைப்போன்றும், உன் மகன் சயந்தனைப் போன்றும் இருக்கின்றனர்; ஆதலால், வேறுவகையாய் ஆசிர்வதித்தல் தக்கதன்று. நீ இந்திராணியைப்போல் இருப்பாயாக !

**அதிதி.** குழந்தாய், நீ நின் கணவனுல் மிகவும் நன்கு மதிக்கப்படுவாய்; செல்வச் சிரஞ்சிவியான நின் புதல்வன் இருகுடிக்கும் மகிழ்ச்சி தருவார்கு ! எல்லாரும் இருங்கள்.

(எல்லாரும் பிரஜாபதியின் இருமருங்கும் இருக்கின்றனர்.)

மாரிசு. (ஓவியோருவரையும் தறித்துக்கொட்ட) அதிர்ஷ்ட வசத்தால் கற்பிற் சிறந்த சுகுந்தலையுல், நற்குணங்கு சிறந்த இப்புதல்வனும், நீயும் சிரத்தை தனம் அனுஷ்டான மென் னும் மூன்றும் ஒருங்கு சேர்ந்ததுபோற் கூடி யிருக்கின் ரீர்கள்.

துடியங்கள். பெருமானே, முதலிற் குறித்தது சிறை வேறியதும், பிறகு தங்கள் தரிசனமும் கிடைத்தக்கையால் தங்கள் அனுக்கிரகம் ஓப்பில்லாததாயிருக்கின்றது. என்னை, முதலில் மலர் தோன்றுகின்றது, அதன் பின் கனி உண்டாகின்றது; முதலில் கார் எழுகின்றது, அதன் பின் மழை பொழிகின்றது. இதுதான் காரண காரியமுறை. மற்று இங்கோ, தங்கள் அனுக்கிரகம் பெறுதற்கு முன்னரே செல்வம் வரலாயிற்று.

மாதலி. படைத்தற் றேழில் புரிவோர் இவ்வாறு தான் தமது அனுக்கிரகத்தைக் காட்டுகின்றனர்.

துடியங்கள். பகவானே, உங்கள் ஹழியக்காரியான இம்மடந்தையை யான் காந்தருவமண விதிப்படி மணங்கு கொண்டும் அதன்பின் சிலாட் கழித்து இவள் தம் உறவினரால் என்னிடம் கொண்டுவரப்பட்ட பொழுது யான் என் நினைவிழப்பால் இவ்வை விலக்குதல் செய்து, தங்கள் உறவினரான மாட்சிமை தங்கிய கண்ணுவருக்குத் தவறிமூத்தே னுயினேன். பிறகு, கண்பாழியைப் பார்த்த தும் அவர் மகளை நான் முன் மணங்த துண்மையென அறிந்தேன். இஃதெனக்குப் பெரிதும் வியப்பாயிருக்கின்றது. தன் கண்ணொதிரே கடந்துபோம் உருவத்தைக் கண்டும் ‘அஃதுயானை யன்றுபோலும்’என்ஜூயமுற்றுப் பின் அதன் அடிச் சுவடுங்கோப் பார்த்து அதனை ஒருவன் துணிபுற்ற

வாறுபோல, எனது மன மயக்கமும் அப்பெற்றித்தா யிருந்ததே.

மாரிசர். குழந்தாய், நீ தவறி நடந்ததாகக் கொண்ட ஜியத்தை ஒழித்துள்ளேன். அந்த நினை விழப்பும் உன்னிடத்து நிகழ்ந்தது நியாயமே, சொல்லதைக் கேள்,

துடியந்தன். சித்தமா யிருக்கின்றேன்.

பாரிசர். அப்ஸரஸ்தீர்த்தக்கரையிலிருந்து மிகத்துயருற்ற சகுந்தலையோடும் மேனகை தாட்சாயணி யிடம் வந்த அப்பொழுதே, துருவாச முனிவர் சாபத்தினால் உன் இல்லறக் கிழத்தியான இந்தப்பேதை உன்னால்விலக்கப்பட்டானால்து வேறுகாரணத்தால் வெற்றன எனது தவக்காட்சியால் தெரிந்து கொண்டேன். இதோ அச்சாபம் கணையாழியைக் காண்டலும் ஒழிந்து போயிற்று.

துடியந்தன். (ஆறுதலோடு) ஜை இப்போது அப்பழியினின்றும் விடுதலைப் பெற்றேன் !

சுதங்தலை. (தனக்குதன்) அதிட்ட வசத்தால், என் ஆரு யிருக்கணவன் என்னைக் காரணமில்லாமல் தள்ளிவிடவில்லை, நான் சமிக்கப்பட்டதாக எனக் குண்மையிலே நினைவுண்டாக வில்லை. அல்லது, எம்பெருமானைப் பிரிந்தமையால் நினைவு வேறுய்ப்போன என் நெஞ்சில் அச்சாபம் வந்தமைதோன்றவில்லை போலும். இதனால்கேரோ, என் கணவதுக்கு அந்த மோதிரம் காட்டப்படுதல் வேண்டுமென என்றேழிமார்கள் வலிந்து வற்புறுத்தினார்கள்.

மாரிசர். குழந்தாய், இப்போது நீ விவரமெல்லாம் அறிந்தனை. உன் காதலன் மேல் நீ வெறுப்புக் கொள்ளாதே. பார், சாபத்தினால்கேரோ நீ நீக்கப்பட்டாய். நினைவு மழுக்கத்தினால் உன்பாற் கொடுமை செய்த நின்

கணவனுக்கு மறதி யெனும் இருள் ஒழிந்தனமயால், நீ மாத்திரமே இப்போது அவருக்குப் பட்டத்தரசியாயினா. மேலே அழுக்குப் படிந்ததனால் ஒளிமங்கிய கண்ணடியிற் பிரதி பலனம் தெளிவாகத் தோன்றுவிடினும், அது துடை க்கப்பட்ட வழி அது நன்கு விளங்கித் தோன்றுகின்ற தன்றே.

துடியந்தன். சவாமி சொல்லுமாறே.

மார்சர். குழந்தாய், நம்மாற் பிறப்புச் சடங்குகளைல்லாம் முறையே செய்யப்பெற்ற சகுந்தலையின் மகனை இதோ கனிப்போடு ஏற்றுக்கொண்டா யென்று நம்புகின்றேன்.

துடியந்தன். பெருமானே, என் குடி திலை பெறுதல் இவனிடத்திலே தான் அமைந்திருக்கின்றது.

மார்சர். அங்ஙனமே,இனி இவனே மன்னர்மன்னாவா னென்று அறிவீராக, பாரும், இடையே தெற்றுப்படா மற் செல்வதாகிய தேர்மே லமர்ந்து மாகடலைக் கடந்து இவன் தனக்கு நிகரில்லாமல் ஏழு நிவகங்களோடுக் கூடிய இங்கில வுலகத்தை வெற்றி கொள்வான். இங்கே விலங்கு களை யெல்லாம் வளிந்து அடக்கியது பற்றிச் சர்வதமன னென்று பெயர் பெற்ற இவன், மறுபடியும் உலகைத் தாங்கப்போவதுபற்றிப் பரதன் என்றும் பெயர் பெறவான்.

துடியந்தன். சவாமிகளால் எல்லாப் பரிசுத்தசடங்கு களும் செய்யப்பெற்ற இவனிட மிருந்து நாங்கள் எல்லாம் எய்த எதிர் பார்க்கின்றோம்.

அதே. பகவானே, தம் புதல்வியின் எண்ணமெல்லாம் சிறைவேற்ப் பெற்றமை கண்ணுவமா முனிவருக்கும் அறி விக்கப்படல் வேண்டும். கன் மகனிடக்கா ரிக்க காகவ

சாகுந்தலம்.

தெய மேனகையோ எனக்கு இவ்விடத்தில்தானே எவற் கீழிற் செய்துகொண் டிருக்கின்றுள்.

சுதந்தலை. (தனக்குத்) அம்மா அவர்களே கான் என்னியதைச் சொல்லிவிட்டார்கள்.

மார்சர். தவ வலிமையால் இவையெல்லாம் கண் ஞாவு மாழுனிவர் கண்ணென்றோ தோன்றிவிட்டன.

துடியந்தன். இதனாலன்றே மாழுனிவர் என்னைக் கோபியாதிருந்தனர்,

மார்சர். அப்படியானாலும், இந்த மங்களாரியத்தை அவருக்குத் தெரிவித்தல் வேண்டும், யார் அப்பா அங்கே?

(ஒரு சீடன் வர்த்து.)

சீடன். பகவானே, இதோ அடியேன் இங்கிருக்கின நேண்.

மார்சர். ஏ காலவா, ஆகாயவழியாய் உடனேசென்று சாபம் ஒழிந்தமையால்நினைவுகூர்ந்த துவியந்தன் சாகுந்தலை யை அவள் மகனேடும் திரும்ப அங்கீகரித்துப் பொன்டா னென்னும் நற் செய்தியைக் கண் ஞாவமா முனிவருக்குத் தெரிவிக்கக் கடவாய்.

சீடன். சுவாமி கட்டளைப்படியே. (போய் விட்டான்)

மார்சர். மகனே, நியும் உன் புதல்வளையும்மனையாளை யும் அழைத்துக்கொண்டு, உன் நண்பன் தேவேந்திரனது இரத்தில் ஏறி நின் நகரத்திற்குப் புறப்படு.

துடியந்தன். பெருமான் கட்டளைப்படியே.

மார்சர். இன்னும், இந்திரன் உன் குடிகட்கு ஏராள மான மழையைப் பெய்விக்கட்டும்! நியும், வேள்விகள் வேட்டுத் துறக்க வாசிகளை உவப்பிப்பாயாக! இங்கனம்

கஷகு

சாகுந்தலம்.

இவ்விருவகை உலகங்களுக்கும் விளையும் பயன்கள் பற்றிப் புகழுப் படுவனவாகும் நற் கருமங்களைச் செய்துகொண்டு பல்லாயிரம் ஊழிகாலம் நீங்க விருஷ்டிரும் வாழ்விர்க்காக!

துவியாந்தன். என்னால் இயன்ற மாத்திரம் நற்கருமங்களைச் செய்ய முயல்வேன்.

யாரீசு. குழந்தாய், இன்னும் உனக்கு நான் வேறு என்ன உதவி செய்யவேண்டும்?

துவியாந்தன். இதைப் பார்க்கி இலும் வேண்டத்தக்கது பிறிதுண்டோ? சுவாயிகள் இவ்விஷயத்தில் இன்னும் அனுக்கிரகிக்க விரும்பினால் பாதன் கூறும் இச்சொற்கள் நிறைவேறச் செய்திடுக:

திறந்த மன்னவன் தன்குடிச் செல்வமே தெரிக விறந்த கல்விசால் புலவர்சொல் வியந்திடப் படுக நிறந்து தானுமை கூறராம் நீலலோ கிதர்யான் பிறந்தி டாவகை யருளிமேற் பேறுஙல் குகவே.

---

எழும் வகுப்பு முடிந்தது.

---

சாகுந்தலம் முற்றும்,

